

தொல்காப்பியாம்

இளம்பூரணம்

பொருளதிகாரம்

அகத்திணையியலும் புறத்திணையியலும்.

பி.ஏ.ஏ.

வ.ஏ.ஏ. சிதம்புரம் பிள்ளை,

பிரம்பர், சென்னை.

தொல்காப்பியம்

இளம்பூரணம்

பொருளதிகாரம்

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், “பொருளதிகாரம் என்னும் பெயர் த்து. இது, பொருள் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். | சிறுத்த முறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினுர்: இனிப் பொருள் உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற் கூறப்பட்டது.

பொருளென்பது யாதோ வெனின், மேற் சொல்லப்பட்ட சொல்லின் உணரப் படுவது. அது, முதல் கரு உரிப் பொருள் என மூவகைப்படும்; “முதல்கரு உரிப் பொரு வென்ற மூன்றே, நுவலுங் காலை முறைசிறங் தனலே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை” [அகத்து] என்ற ராகவின்.

முதற்பொருளாவது, விலமும் காலமும் என இருவகைப்படும்; “முதவெனப் படுவது விலம்பொழு தீண்டின், இயல்பென மொழிப் வியல்புணர்த் தோரே” [அகத்து] என்ற ராகவின். விலமெனவே, விலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய சாற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறு தும். காலமாவது, மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயங், ஆண்டு, உகம் எனப் பலவகைப் படும்.

குருப்பொருளாவது, “இடத்தினும் காவத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும், இன்னவானபிறவமாகிப் பலவகைப் படும். “தெவி முனுவே மாரம் புட்பறை, செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ, அவ்வகை பிறவுங் குரு வென மொழிப்” [அகத்து] என்ற ராகவின்.

உரிப்பொருளாவது, மக்கட் சூரிய பொருள். அஃது, அகம் புறம் என இருவகைப் படும். அகமாவது, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஜாடல் எனவும், கைக்களை பெருந்தினை எனவும் ஏழுவகைப் படும்; “புணர்தல் பிரித விருத்த விரங்கல், ஜாட விவற்றி னிமித்த மென்றிலை, தேருங் காலைத் தினைக்குரிப் பொருளே” [அகத்து] எண்வும், “காமஞ் சாலா விளமை யோள்வயின், ஏமஞ் சாரா விடுமேபை யெய்தி, நன்மையுங் தீமையு மென்றிரு திறக்கால், தன்னெழுடு மலொளாடு தருக்கிய புணர்த்துச், சொல்லெதிர் பெருஞ் சொல்லி யின்புறல், புல்லிங் தோன் றுங் கைக்களைக் குறி ப்பே” [அகத்து] எனவும், “ஏறிய மடற்றிற மினமை தீர்த்திறம், தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடலொடு தொகைஇச், செப்பிய நான்கும் பெருந்தி கைக்குறிப்பே” [அகத்து] எனவும் ஒதினு ராகவின். அஃதேல், கைக்களை பெருந்தினை யென்பனவற்றை உரிப்பொருள் என ஒதியது யாதினு லெனிசு, எடுத்துக்கொண்டதுன்னே “கைக்களை முதலாப் பெருந்தினை யிறுவாய்” என ஒதி, அவற்றுள் நடு வண்ணுட்தினைக்குரியினு இலை யெனப் புணர்தல் முதலாக குக்கூட்டுதலின், முன்

வகுக்கப்படாத கைக்கிளை பெருந்தினையும் உரிப்பொருளா மென்றுணர்க. புறமாவது, நிரைகோட்டங்பகுதியும், பகையையிற் சேறலும், எயில் வளைத்தலும், இரு பெருவெங்தரும் ஒரு களத்துப் பொருதலும், வென்றி வகையும், நிலையாமை வகையும், புச்சிசிவகையும் என் எழுவகீங்கப் படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருளென ஒதிற்றிலரா வெனின், “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” [புறத்திகை] எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஒதவின் அவையும் உரிப்பொருளாம் என்க. அகம் புறம் என்பன காரணப்பெயர். அகப்பொருளாவது போக துகர்ச்சியாகலான் அதனு மூயபயன் தானே யறி தவின் அகம் என்றார். புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாகலான் அவற்று மூயபயன் பிறங்க்குப் புலன்தவின் புறமென்றார்.

அஃதற்றாக, அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனான் அடங்கும் எனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். என்னை? வாகைத்தினையாள் “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஜவகை மரபி னரசர் பக்கமும், இருமூன்று மாபி னேனேர் பக்கமும்” [புறத்தகை] என இல்லாததிற்கு குரியவும், “காமஞ்சான்றகடைக்கோட்காலை, ஏமஞ்சான்றமக்களோடு துவன்றி, அறம்புரி சுற்றமொடுகிழவானுக்கு கீழத்தியும், சிறந்து பயிற்ற விறந்ததன்பயனே” [கந்தபுரிகை] என ஊன்கு வருணாத்தா ரியக்குபும், “காலிரு வழக்கிற் ரூபதூப் பக்கமும்” [புறத்தகை] எனவும், “காமநீத்தபாவின் கண்ணும்” [புறத்தாள்] எனவும் புறமாகிய வீடு பேற்றித்துக்குரிய வானப்பிரத்தச் சங்கியாகிச் சியல்புக்கூறுதவின், அறமூம்வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈருக்க கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒரு சாரனவும், சாஞ்சிப்படலத்து ஸிலையாமையும், பாடாண்பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவையெல்லாம் பொருளின் பகுதியாதவின் அப்பொருள் கூறி ஞாராம். அகத்தினையியலானும் களவியலானும் சந்திப்பலானும் இன்பப்பகுதி கூறினாராம். அஃதேல், பிறநூலாகியர் விரித்துக்கூறினாற்போல அறமூம் பொருளும் விரித்துக்கூறித்து என்னையோ வெனின், உலகத்தில் தூல் செய்கிற செய்கின்றது அறிவிலாதாரை அறிவுகொள்க்க வேண்டியன்றே; யாறானும் ஒரு தூல் விரித்தோதிய பொருளைத் தாழும் தூலாயின் தீதுக்கிணற்றும் பயனின்ற மாதலால், முன்னாலாகியர் விரித்துக்கூறின பொருளைத் தொகுத்துக்கூறலும், தொகுத்துக்கூறின பொருளை விரித்துக்கூறலும் தூல்செய்க்காரர் செய்யும் மற பென் றுணர்க. அஃதேல், இந்தாலக்குத்து விரித்துக்கூறிய பொருள் யாதெனின், காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க: இன்பம் காரணமாகப் பொருள் தேடு மாதலானும், பொருளானே அறஞ்செய்து மாகலானும், இன்பமூம் பொருளும் ஏற்றமென ஒதினூர் என வணர்க.

அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின் உலகத்துப் பொருளெல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின், அது முதல் கரு உரிப் பொருளெனத் தொகைசிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும் தொழிலினாலும் பண்பினாலும் பாகுபடுத்தி நோக்க ஓரம்பிலவாய் விரியும். இக்கருத்தினாலே இவ்வாகியர் உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல் கரு உரிப் பொருளென ஒதினூர் என வணர்க. அஃதற்றாக, இவ்வதிகாரத்துள் உரைக்கன்ற பொருளை யாங்கனம் உணர்த்தினால்ரோ வெனின், முற்பட இன்பப்பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்தினை ஈருக அசப்பொருள்விலக்கண முணர்த்தி, அதன்பின் புறப்பொருட்பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்தினை ஈருசப் புறப்பொருளிலக்கண முணர்த்தி, அதன்பின் ஆப்பொருட்டஷியாகிய சனவீல் ஈப்பியல் என இரண்டு வகைக் கைகோளு

முனர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும் பொருளியல் முனர்த்தி, அதன்பின் அவ்விருபொருட்கண்ணும் குறிப்புப்பற்றி சிகழும் மெய்ப்பா மூனர்த்தி, அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும் பயனும் பற்றி உவரிக்கப்படும் உவம விய மூனர்த்தி, அதன்பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுளிய மூனர்த்தி, அதன்பின் வழக்கிலக்கணமாகிய மரபிய மூனர்த்தினு ரெந்துகொள்க. இவ்வகையினாலே அகத்தினையியல், புறத்தினையியல், களவியல், கந்தியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒத்து ஒன்பதாயின.

முதலாவது—அகத்தினையியல்.

இல்லதிகாரத்துள், இம்முதற்கண் ஒத்து அகத்பொருளிலக்கணம் நுதலிற்று.

க. கைக்கிளை முதலாப் பெருந்தினை யிறுவாய்

முற்படக் கிளங்க வெழுதினை யென்பது.

இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றே வெளின், அப்பொருள் இத்தினையென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்:—கைக்கிளை முதலாக பெருந்தினை இறுவாய் (ஆக)–கைக்கிளை என்ற சொல்லப்படும் பொருள் முதலாகப் பெருந்தினை என்ற சொல்லப்படும் பொருள் சருகு, ஏழுதினை முற்படக் கிளங்க என்பது ஏழுதினை கூக்கிளை முதலாகப் பெருந்தினை இறுதியை எனினும் இழுக்காது. “முற்படக் கிளங்க” என்றமையான், அவை பேழூம் அகப்பொருள் என்று கூறினாருமாம், அகம் புறம் எனப் பொருளோ வரையறுத்தல் இவர் கருத்தாகவின். அன்னதாகல் “அகத்தினை மருங்கி னரிபை மூனர்மதோர், புறத்தினை யிலக்கணக் திறப்படக் கிளப்பின்” [புறத்து] என்பதற்கும் கொள்க. முற்படக் கிளங்க ஏழுதினை யெனவே, பிறப்படக் கிளக்கப்படுவதை ஏழுதினை உள் என்பது பெறுதும். அவையாவன, கெட்சி முதலாகப் பாடாண் டினை சருகக் கிடங்க எழுதினையும். இவ்வகையினால் இல்லதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினால் கென்பதூஉம், அவையும் “கெட்சி தாயீன குறிஞ்சியது புறனே” [புறத்து] எனவும், “வஞ்சிதானே மூல்லையது புறனே” [புறத்து] எனவும் இவ்வாறு கூறுதலின் ஏழாகி அடங்கு மென்பதூஉம் கொள்க.

அஃதேல், மெய்ப்பாட்டியலாலும் உவமவியலாலும் செய்யுளியாலும் மரபியலாலும் கூறப்பட்ட பொருள் யாத்துள் அடங்கு மெனின், அவை கருப்பொருளும் அப்பொருளாற் செய்ப்பட்டனவும் அப்பொருளின் குணம் முதலியனவும் அப்பொருளின் குறிப்பு சிக்கிசிய மாதலின், அவையும் கருப்பொருளின்பால் உடைனைத்தினையுள் அடங்கும் என்ப. அவை சிறுபான்மை கூக்கிளை டெருந்தினையும் கரும். அவுமொன்மாவன:—கைக்கிளை, மூல்லை, குறிஞ்சி, பாலை, மருஷம், நெய்தல், பெருங்தினை. கைக்கிளை என்ற பொருள்மை பாப்தா வெளின், கூக் என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தங்குறிப்பிற் பொருள்செய்வுத்தார் இடைச்சொல்: கிளை என்

' தொல்காப்பியம் - இளம்பூரணம்

பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றாலும்; கைக்குடை, கைபீடு
ஒக்வாள், கையொலியல், கைவாய்க்கால், எனப் பெருமையில்லாதவற்றை மழங்குப
வாதவின்.

நடுவினைந்தினைக்கண் நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல்
பிரிதல் இருக்கல் இரண்டில் எனச் சொல்லப்பட்டு அவ்வளிப் பொருள், ஒத்த
அன்பும் ஒத்த குலனும் ஒத்த வடிவம் ஒத்த சூணனும் ஒத்த செல்வமும் ஒத்த இளமை
யும் உளவழி நிகழுமாதலின், அது பெருங்கிளைமை யாயிற்று. மூல்லை முதலாகிய
ஜூங்கும் முன்னர்க் கூறப்படும். பெருங்கினை நடுவினைந்தினைபாகிய ஒத்த காமத்
தின் நிக்கும் குறைந்தும் வருதலானும், என்னவைக் கண்த்தினும் பிரமம் பிரசாபத்
தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்தினைப்பாற் படுதலானும், இங்கான்கு மண
மும் மேன்மக்கள்மாட்டு நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று
வருதலானும், அது பெருங்கினை எனக் கூறப்பட்டது. அஃதேல், நடுவினைந்தினையா
கிய ஒத்த கூட்டம் பெருவழக்கிறதன் ரோ வெளின், அஃது அன்பும் குல்லும் முதலா
யின ஒத்துவருவது உவகினுள் அரிதாகவின் அருகிடல்லது வாரா தென்க.

இந்தாலகத்து ஒருவனும் ஒருத்தியும் நகரும் காமத்திற்குக் குலனும் செல்
ஏழும் ஒழுக்கமும் இளமையும் அன் புது ஒருங்கு உளவழி இன்பம் உள்தா மெனவும்,
கைக்கிளை ஒருதலை வேட்கை யெனவும், பெருங்கினை ஒவ்வாகக் கூட்டமாய் இன்பம் பயத்
தல் அரிதெனவும் கூறுதலாள், இந்து ஹுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து
னரை வைத்தவாறு அறிந்து கொள்க. (க)

2. அவற்றுள்,

நடுவினைந்தினை நடுவனை தொழியிப்

படுதிரை வையம் பாத்தியப் பண்பே.

இது, மேற் சொல்லப்பட்ட எழுதினையுள், நிலம் பெறுவனை வாரையறுக் துணர்த்
துதல் நூதலிற்று.

இ-ன்:—அவற்றுள்-மேற் சொல்லப்பட்ட எழுதினையுள், நடுவனைது ஒழியாடு
வெனப்பட்ட பாலை யொழிய, நடுவனை ஐந்தினை-(கைக்கிளை பெருங்கினைக்கு) நடுவனை
காக் நின்ற ஜூங்கினை, படு தினை வையம் பாத்தியபண்பு-ஒவிக்கின் நீரைகடல் சூழ்த
உலகம் பகுக்கப்பட்ட இயல்பு.

இ-சனந் சொல்லியது, எழுவகைத் தினையிழும் நிலம் பெறுவனை நான்கென்ற
வாருயிற்று. நடுவனைது பாலை யென்று எந்றாற் பெறுது மெனின், வருகின்ற சூக்
தி:ங்குள் “மூல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்” [அகத்-கு] என நிலம் பகுத்தோதினை
யையின் நடுவனைது பாலை எனக் கொள்ளப்படும். நடுவுகிலைந்தினை யெனினும், பாலை
யெனினும் ஒருக்கும். பாலை என் னும் குறியிடு எந்றாற் பெறுது பெனின், “வாகை தானே
[புறத்-கு] பாலையது புறனே” என்பதனாற் பெறுதும். இச்சூத்திரத்துள் ஒழிய என்
னும் விலையெச்சம் ஏவ்வாறு முழுந்த செனின், அது பாத்திய என் னும் பெயரெச்சத்
தோடு முழுந்தது. அப்பெருவெச்சம் பண்பென் னும் பெயர்கொண்டு, ஜூங்கினை என்
னும் எழுவாய்க்குப் பயனிலையாக நின்றதென உரைப்பு.

இங்கா ராதைப்படலே, ஜூங்கினை பண்பென வருஷங் காலத்துப் பயன்பட நில்லா
யையின் அஃது உரையனீ தென்பார் உரைக்குமாறு:—ஒழிய என்பதனை எச்சப்படுத்
சாது முற்றப்படக் கூறி, “படுதிரை எஸம் பழுத்த னெபு ரடேண தொழிய” எனப்

பொருள்கூறப்ப. அஃதேல், வினையெச்ச வாப்பாட்டால் வரும் முற்றுள்ளோ வெனின், “வினையெஞ்ச கிளியும் வேறுபல் குறிய” [எச்ச-டிக்] என்ற முற்று வாப்பாட்டால் வினையெச்சம் வருதலின் வினையெச்ச வாப்பாட்டால் முற்ற வருமென்பதும், அச்சுத்திரத்தின் அமைச்சுக்கொள்ளப்படு மென்ப. இவ்வதை இன்னத்தும் ஏற்ப நற்று கொள்க. ‘நடவினைந்தினை’ என்பன யானலை யெனின், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்பனவாம். ஏற்றுக்கு? இந்துக்குத்து அமும் புறுபும் ஆகிப உரிப்பொருள்கூறுகளின் ராத்தான் புணர்தல் பிரிதல் இருத்தல் இருங்கப்பட்டல் என அமையுமே யெனின், புறப்பொருட்கண் ரிகாகோட்டலை வெட்சி யெனக் குறியிட்டான் மாக்கான் ஈண்டு இப்பொருளையும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என ஆனும் என்க. இதனாற் பயன் என்னை யெனின், உரிப்பொருளே தினையென உணர்க்குவாராயின் முதற்பொருளும் கருப்பொருளும் தினையாதல் தோன்றுக்காம். அவையெல்லாம் அடங்குதற் பொருட்டு முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என குரு என்பது. அவையாமாறு வருகின்ற குத்தின்களான் விளங்கும். [காரம் மற்றகை.] (ஒ)

முதல்கரு உரிப்பொரு ஜென்ற மூன்றே
நவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நடுஇங் காலை.

இது, மேற்சொல்லப்பட்ட நடவினைந்தினை யாமாறும், ஒரு வகையான் உலகத்துப் பொருளெல்லாம் மூலவையாக அடங்கு மென்புதூஉம் உணர்க்குதல் தாக்கிறது.

இள்:—பாடலுள் பயின்றவை காடும் காலை-சான்டேரூர் செய்யுளக்குதுப் பயின்ற பொருளை ஆராயங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்டே-முதற்பொருளென வும் கருப்பொருளெனவும் உரிப்பொருளெனவும் சொல்லப்பட்ட மூன்று பொருண் கமையுமே [காணப்படும்]. நுவலும் காலை முறை சிறந்தன-அலவு சொல்லும் காலத்து முறைமையாற் சிறந்தன.

இச்சுத்திரத்துள் பாடலுட் பயின்ற பொருள் மூன்றெற ஒது அவற்றுள் உரிப்பொருள் என ஒன்றை ஒதினையொல், புறப்பொருளும் உரிப்பொருளாகிப்பாறு கண்டுகொள்க. முறைமையாற் சிறந்தாலது, யாதானும் ஒரு செப்பட்டண் முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் தினையாகு மென்புதூஉம், முதற்பொருளொழிய ஏனையிரண்டும் வரின் கருப்பொருளால் தினையாகு மென்புதூஉம், உரிப்பொருள்தானே ஏரின் அதனால் தினையாகு மென்புதூஉமாம். அவையாமாறு முன்னர்க் காணப்படும்.

அஃதேல், ஒரு பொருட்டு ஒரு காரணம் கூருது மூன்று காரணம் கூறியது என்னை யெனின், உயர்ந்தார் என்றல்லுக் குவத்தினால் உயர்ந்தாரையும் காட்டும், கல்லியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்லத்தான் உயர்ந்தாரையும் காட்டும். அது போலக் கொள்க. [முதல் ஏகாரம் பிரிசிலையாகவும், இண்டார் ஏகாரம் அகச கிலையாகவும் வந்தன.] (ஏ)

ச. முதலெனட் படிவது சிலம்பொழு திரளாடின்
இப்பென மொழிபு விபல்புணர்க் தோரே.

இது, மேற்சொல்லப்பட்ட மூன்றாவதைப் பொருளிலும் முதற்பொருளாமாறு உணர்க்குதல் நுதலிற்று.

இன் :—முதல் எனப்படுவது விலம் பொருது இரண்டின் இயல்பு-முதல் என்று சொல்லப்படுவது விலமும் காலரூமாகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு உணர்க்கோர்—என்று சொல்லுவது உக்கிணியல் உணர்க்கோர்.

இயற்கை என்பதனால், செய்துகோடல் பெருமை அறிந்துகொள்க. விலம் என் பதனால் பெரிருள் தோற்றுத்தஞ்சு இடமாகிய ஜம்பெரும்புதமும் கொள்க. [ஏகாரம் ஈற்றசை.]

இ. மாயோன் மேப காடுதை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன் அலகமும்
வருணன் மேப் பெருமனை அலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனக்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

இது, விறுத்த முறையானே விலத்தால் திணையாமாது உணர்த்துதல் துதலிற்று.

இன் :—மாயோன் மேய காடு உதை உலகமும்-மாயவன் மேவியகாடு பொருந்திய உலகமும், சேயோன் மேய மை வரை உலகமும்-முருகவேன் மேவியகாடு பொருந்திய உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும்-இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமனல் உலகமும்-வருணன் மேவிய பெருமனல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் செய்தல் எனசொல்லிய முறையால் சொல்லவும் படும்-முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினாலேன் சொல்லவும் படும்.

சிரனிதை. உம்மை ஏதிர்மறை யாகலான் இம்முறையன்றப் பிற வாய்பாட்டாற் சொல்லவும் படுமென்ற வாரு. காடு, நாடு, மலை, கடல் எனப்பேதே பெருவகுக்கு. இன்னும் “சொல்லிய முறையாற் சொல்லவும் படும்” என்றதனேன், இம்முறையன்றிச் சொல் வாயும் படுமென்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன் னும் பின் இருாக வைத்துக் கூறுதல். அது சான்றேர் செய்துக் கோடுவியினும் பிற்னுலகத்தும் கண்டுகொள்க. இச்சுத்தி ததுள் காடுதை வில மென்னாது உலக மென்றதனேன், ஜவ கைப் பூதத்கானும் ஜங்கு இடமென்பது உய்த்துணர் வைத்தவாறு கண்டுகொள்க. மூல்கூ குறிஞ்சி பெய்ன இடுகுறிப்பா சாரணக்குறிப்பா எனின், ஏகப்பதச காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறிப்பின் ற கொள்ளப்படும். என்னை அராணமெனின், “நெய்லாடு, நாழி கொண்ட நறவீ மூல்லை, யருமப் விழலரி தூடப்” [மூல் லைப்பாட்டு] என்றமையால், காடுதை யுலகிற்கு மூல்லைப்பூச் சிறந்த தாகலானும், “சுருந்கோற் குறிஞ்சிப் பூக்கொள்டு, பெருந்தே னினைழக்கும் நாடடெனைடு வட்பே” [குறுங்கு] என்றவழி மைவரை யுலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்த தாகலானும், “ஆர வருந்திய சிறுசிரன் மருதின், தாழ்சிலை யுநங்குன் தண்டுதை மூரன்” [அும்] என்றவழி தீம்புனலை உலகிற்கு மருது சிறந்தம் யானும், “பாசடை நிலந்த கண்க்கா என்யதல், இனம் னிருந்தீய யோத மல்குத காறுங், கயலுஞ்சு மகனிர் கண்ணிக் மானும்” [குறுங்கு] என்றவழி ப் பெருமனல் உலகிற்கு வெய்தல் சிறந்த கையானும், இங்லெங்களை இவ்வாறு குறியிட்டாரென்று கொள்ளப்படும். பாலை யென்பதற்கு நலம் இன்றேனும், வேளிர் ளாலம் பற்றி கருதவின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதல்ன்றி விற்பது பாலை யென்பதோர் மரம் உண்டால்வின் அச்சிறப்பு நோக்கிப் பாலை யென்று குறியிட்டார். கைக்களை பெருந்தினை யென்பன வற்றிற்கு விலமும் காலரூம் பகுத்து ஒதாமையின் இவ்வாறன் ஸப் பிறதோர் காரணத்தினால் அறியிட்டார். [ஏகாரம் ஈற்றசை], (கு)

போருளத்திகாம் - அகத்தினையியல்

கூ. காரு மாலையு முல்லீ.

இனிக் காலத்தால் தினையாமாறு உணர்ச்சுவான் எடுத்துக்கொண்டார். இஃது, அவற்றுள் மூல்வைத்தினைக்குக் காலம் வரை பறக்கு உணர்த்துதல் நடவிற்றி.

இ-ன்:—காரும் மாலையும் மூல்வைகார்காலமும் மாலைப்பொழுதும் மூல்வைத்தினைக்குக் காலமாம்.

காராவது மழை பெப்புங் காலம். அஃது ஆவணித்தினக்ஞம் புட்டாசித்தினக்ஞம். மாலையாவது இராப்பொழுதின் முர்க்கு.

எ. குறிஞ்சி, கூதிர் யாம மென்மனூர் புலவர்.

இது, குறிஞ்சிக்குக் காலமாமாறு உணர்த்து கல் நடவிற்றி.

இ-ன்:—குறிஞ்சி-குறிஞ்சிப்பதினைக்கு: ரா மாவது, கூதிர் யாமம் என்மனூர் புலவர்க்குக்காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புல ர்.

கூதிராவது ஜப்பசித்தினக்ஞம் கார்த்திகைத்தினக்ஞம். யாமமாவது இராப்பொழுதின் ரடுக்கு.

அ. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப.

இஃது, எய்தாதது எப்துவித்தல் து+லி+ற்று.

இ-ன்:—பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப(குறிஞ்சித்தினைக்கு) முன் பனிக் காலமும் உரித்தே, என்று சொல்லுவார்.

இதனைக் கூதிர்க்காலத்தே, ராடி ஒருங்கு கூருமையின், அத்துணைச் சிறப்பிற்றன் தறனக் கொள்ள. குறிஞ்சி என்றது அதிகாரத்தால் வாந்தது.

முன்பனிப்காலயாவது மார்க்கித்தினக்ஞம் கைத்தினக்ஞம். உம்மை இறங்கது தழீஇய எச்சவும்மை.

கூ. வைகறை விடியன் மருதம்.

இது, மருதத்தினைக்குக் காலம் உணர்த்துதல் நடவிற்றி.

இ-ன்:—வைகறை விடியல் மருதம்-வைகறையுடியலும் விடியலும் மருதத்திற்குக் காலமாம்.

வைகறையாவது இராப்பொழுதின் பிற்கு. விடியலாவது பகந்பொழுதின் முர்க்கு. பருவம் வரை நகோதாலமையின், அதுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது நெய்தற்கும் ஒக்கும்.

‘ட. எற்பாடு, நெய்க் காலதன் மெப்பெறத் தோன்றும்.

இது, நெய்தற் றினைக்குக் காலம் உணர்த்துதல் துதலிற்று.

இ-ன்:—எற்பாடு-நெப்புபொழுது, நெட்சங் ஆதன் மெப் பெற சோன்றும்-நெய்தற்றினைக்கு காலமாதல் பொருள்மை பெறத் தோன்றும்.

எற்பாடாவது பகந்பொழுதின் பிற்கு.

கக. நடுவநிலைத் தினையே நண்பகல் வேணிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெயித்தே.

இது, பாலைக்குக் காலமும் இடலும் உணர்த்துதல் நடவிற்றி.

இன் :—நடுவிலைக்தினை-நடுவிலைத்தினையாகிய பாலையாவது, கண்பகல் வேணி லொடு முடியுகிலைமநுக்கின் முன்னிய செறித்து-நண்பசற்பொழுது வேணிற்காலத் தொடு புணர்ந்துவிட்ட நவ திக் கருதிய நெறியை யுடைத்து.

இஃது, இளப்பனியில் முதுவேணிய என்னும் இருக்கைப் பருவத்தின்கண்ணும் வரும் கண்பகல்பொழுது ஏவமா மெஸ்பதூரம், ஆண்டு இயங்கும் நெறி ரிலமா மெஸ்பதூரம் உணர்த்தியவாறு. இளப்பனியாவது சிற்திரைத்தின்களும் கைகாசித்தின்களும். முதுவேணிலாவது ஆன் சிலிகளும் ஈடிட்தின்களும். கண்பகலாவது பகந்பொழுதின் கடுக்கறு. [முதல் ஏகாம் பிரிவிலை. இண்டாம் தாம் ஸ்ரீகை.] (க)

கட. பின்பனி தானு முரிக்கென மொழிப.

இஃது, எய்தாடு எய்துவித்து ஈசலிற்று.

இன் :—பின்பனியிம் உரி : து என மொழிப-பின்ப சிராலமும் உரித்து என்று கூறுப (பாலைச்சு).

இது வேறோதினமையான், வேணிப்போலச் சிறப்பின் ரெணக் கொன்ற. பின்பனியாவது மாசித்தின்னும் ஏற்குணித்தினரங்கும்.

அஃத்தற்கு, இவ்வாறுவகைப்பருப்பும் அறவைசைப்பொழுதும் இவ்வைநினைக் குரியலா ரெண்னை யெனின், சிறப்பு ஒராக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், மூல்லையாகிய கிலலும், வேகிற்காலத்து வெப்பம் உழங்கு மர னும் புதலும் கொடியும் கலினீழிநது கிடந்தன பயல்ளன் மூழங்கு வின்பெறு மாகலின், அகற் குது சிறந்ததாம். மாலைப்பொழுது இக்கிடத்திற்கு கின்றியமையாத மூலை மலரும் கால மாதலானும், அந ஸிலக்துக் கருப்பொருளாகிய ஆனியை கரும் கால மாதஸானும், ஆண்டுச் சனியிருப்பார்க்கு இவை கண்டுழி வழந்தம் மிகு ரவின், அதுயம் சிறந்த ராயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் உளவிற்புணர்ச்சி பொருளாதவின், அம்புணர்ச்சிக்குச் சுனியிடம் வேண்டு மன்றே, அது கட்திர்சாவததுப் பகலும் இரவும் நுண்துளி சிறு இயங்குவார் இலரா மாதலான், ஆண்டுத சனிப்படல் எளிதாகவின், அதற்குது சிறந்தது. நடு நாள் யாமமும் அவாரூசபின் அதுயும் சிறந்தது. மருஷத்திற்கு லிலன் பழனஞ் சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைநக்கமை பிறர் அறியாமை மறைற்குல் வேண்டி வைக்கறைக் கண் தம்மையைக்குதுப் பெயரும்வழி, ஆண்டு மீடாவி ஹட்டலுற்றுச் சாரகில்லாளா மாத வால் அவை அந தீதிற்குச் சிறந்தன. நெப்தற்குப் பெரும்பான்மையும் இரசகம் பொருளாதவின், எனிலமுற்று இருங்குவார்க்குப் பர்ப்பொழுதினும் இராப்பொழுது மிகுமாதவின், அப்பொழுது வருக்கந் து வாகிய ஏற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்தமுறகவின் அச்சு து சிறந்த வென்க.

பாலைப்பொருளாத து பிரிவு. அட்பிரிவின்கண் தலைசர்க்கு கருத்தமுற மென்று தலைச்சன் கல லுங்கால், சிழலும் நீரும் இலைஶார வழி ஏக்கனுர் என வும் கலவுமாசலின், அதற்குது சிறந்ததென்க. [தான் என்பது அசை] (க)

கட. இருவகைப் பிரிவு கிலைபெறுத் தோன்றலும்
உரிய தாகு மென்மனூர் புலவர்.

இது, பாலைச்சுரியிப் பொருளாபாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்:—இரு வகை பிரிவும்-[இருவகைப் பிரிவான] தலைமகளைப் பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும், நிலைபெற தோன்றலும்-நிலைபெறத் தோன்றலும், உரியது ஆசும் என்மனூர் புலவர்-பாலைக்குரிய பொருளாம் என்று கூறுவார் புலவர். [தமர்வரை-தமரை மட்டும்.]

உம்மை ஏச்சுவழிமையால்லான், நிலைபெறத் தோன்றுது பிரிதற்குமிப்பு நிகழ்ந்துமியும் பாலைக்குரிய பொருளா மென்றுகொள்க. அதிகாரப்பட்டு வருகின்றது பாலையாகவின், இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின. (கங)

கச. தினையக் குறுதலுங் கடிசிலை யிலவே
நிலெனாருங்கு மயங்குத லில்லென மொழிபு
புலனன் குணர்ந்த புலமை போரே.

இது, மேல் அதிகளிக்கப்பட்ட நிலத்தினாலும் காலத்தினாலும் ஆசுப் தினை மயங்கு மாறு உணர்த்துதல் நிதிந்தி.

இ-ள்:—தினை மயங்குறுதலும் கடிசிலை இல-ஒரு தினைக்குரிய முதற்பொருள் மற் றேர் தினைக்குரிய முதற்பொருளாடு சேர்ந்தலும் கடியப்படாது. விளன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிபு-ஆண்டு விலம்சேருத்தல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர்-புலன் நன்கு உணர்ந்த புலமையோர்.

எனவே, காலம் மயங்குமென்ற வாரூபித்து. அதற்குச் செய்யுள்:—

“ தொல் லூழி தடுமாறிச் தொகல்டேங்கும் பருவத்தாற்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான் போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறித்தீஇ யுலகாண்ட வரசன்பின்
அல்லது மலைந்திருங் தறநெறி கிறுக்கல்லா
மெல்லியான் இருவம்போன் மயங்கிருள் தலைவர
எல்லைக்கு வர்ம்பாய விடும்பைக்கர் மருண்மாலை ;
பாய்திரை பாடோவாப் பரப்புஞ்சுப் பனிக்கடவ்
தூவறத் துறங்கன் ருறைவெனன் றவுன்றிதம்
நோய்தெற வழுப்பார்க் ணியிழ்தி யோ கெம்போலக்
காதல்செய் தகன்றுரை யுடையையோ ந் ;
மன்றிரும் பெண்ணை மடல்சேங்கில்
நன்றறை சொன்றன ரவரெனக் கலங்கய
என்றுய ரிந்தனை நர நியோ வெம்போல
இன்றுணைப் பிரிந்தாரை டுடையையோ ந் ;
பனியிருள் குத்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரி னுயருமற் பழியெனக் கலங்கிப
தனியவா ரிடும்பைகண் டுணைதியோ வெம்போல
இனியசெய் தகன்றுரை யுடையையோ ந் ;
எனவாங்கு
அழிந்தப வறிந்த வெவ்வா மேந்படப்
பெரும்பே துறுதல் கணாக்கி பெரும் !

தோல்காப்பியம் - இளம்பூரணம்

வருந்திய செல்லீர் திறனறி யொருகுன்
மருந்தறை கோடலிற் கொடிதே யாழின்
அருந்தியோர் வெஞ்ச மழிந்துக விடி னே.” [கலி-நெய்-கடு] (கசு)
[முதல் ஏகாரம் அசைசிலை. இண்டாம் ஏகாரம் ஸ்ரீஸை.]
கடு. உரிப்பொருள்ளன மயங்கவும் பெறுமே.

இஃது, எய்தாத தெய்துவித்தல் நதவிற்று.

இ-ன் :—உரிப்பொருள் அஸ்லன-உரிப்பொருள்லாத ரூப்பொருளும் முதற் பொருளும், மயங்கவும் பெறும்-மற்றிருகு திணையொடு சேர விற்கவும் பெறும்.

உம்மை எதிர்மறை யாசலான் மயங்காமை பெரும்பான்மை. எனவோ, “ உம்த்துக் கொண்டுணர்தல்” [மரபுக்கல்] என்னும் தந்திர உத்தியான் எடுத்திதாகிய காலமாகிய முதற்பொருளும், பூவும் புள்ளுமாகிய ரூப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும். எனவோ, உரிப்பொருள் மயங்கி வாரா தென்றாகாது. மயங்கிவருங்கல் எலி முதலாகிய சான்றேர் செய்யுளகத்துக் கண்டுசொன்க.

“ ஒன்செங் கழுந்த் தண்டிபா லாவிதழ்
முசி போகிய குழ்செப் மாலையன்
பக்கஞ் சேர திய செச்சைக் கண்ணியன்
குய்மண் டாகஞ் செஞ்சாகது நீவி” [அம்-சா]

என்றவழி மருத்ததின் கருப்பொருளாகிய கழுந்தும் குறிஞ்சிக்குரிய வெட்சிப் பூவும் அணிந்தோன் என்றமையாற் கருப்பொருள் மய - மாயிற்று. பிறவும் அன்ன. (கு)

கசு. புணர்தல் பிரித லிருத்த விரங்கல்
ஊட வைற்றி னிமித்த மெவ்விவை
தேருந் காலை திணைக்குரிப் பொருளோ.

இஃது, உரிப்பொருளாமாறு உணர்ததுல் நதவிற்று.

இ-ன் :—புணர்தல் பிரிதல் இருத்தல் இருங்கப் பூட்டல் அவற்றின் நிமித்தம் என்று இவை-புணர்தலும் பரித்தலும் இருத்தலும் இருங்கப் பூட்டலும் அவற்றின் விரித்தமும் என்று சொல்லப்பட்ட இவை, தேரும் காலை திணைக்கு உரிப்பொருள்-ஆராயுங்காலத்து ஜூதிணைக்கும் உரிப்பொருளாம்.

பிரிப்பாலைக்கு உரித்தாமாறு மேர்சொல்லப் பட்டது. உணவா : “ மொழிந்த பொருளாடோன் ற வைத்தல்” [மரபுக்கல்] என்னுார பழிக்கவர்திபால், புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முஸ்லைகும், இருக்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருத்ததிற்கும் பெரும்பான்மையும் உரித்தாயும், சிறுபான்மை எல்லாப்பொருளும் எல்லாத்திணைக்கும் உரித்தாயும் கொள்ளப்படும். இருத்தலாகது தலைமகன் வரும் துணைய் ஆத்தியிரு; கல். இரங்காலை ஆற்றுவை. [என்று என்பது எண்ணி கைச்சொல், ஏகாரம் ஸ்ரீஸை.] (கு)

கன. கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவு கனிரங்கலும்
• உண்டென மொழிய வோரித் தான்.

இதுவும், ஒருசார் உரிப்பொருள் ஆமாறு உணர்தது, ஃப துறவிற்று.

இ-ன் :—கொண்டுதலைக்கழி தலைமும் (உண்டு) பிரிந்து அவன் இருக்கலூம் உண்டு-கொண்டுதலைக்கழி தலைமும் உண்டு பிரிந்தவன் இருக்கலூம் உண்டு, ஓர் இடத்தான் என மொழிப்புரோவிடத்துக்கள் என்று கூறுப.

உண்டு என்பதை இரண்டிடத்தும் கூட்டுக. அன்றியும் உண்டென்டாதனை இல் வென்பதன் மாருக்கி விரவுக்கிணையாக்கிப் பொதுப்பட நின்ற தெனவுமாம். ஓரிடத் தென் றமையன், மேற்சொல்லப்பட்ட ஜவகை உரிப்பொருளும்போல் எல்லாத் தினைக் கும் பொதுவாகி வருதலின்றி, கொண்டுதலைக்கழிதல் பாலைக்கண்ணும், பிரிந்தவனிரங்கல் பெருந்தினைக்கண்ணும் வருமென்று கொள்க. கொண்டுதலைக்கழிதலாவது உடன் ரொண்டு பெயர்தல். அது, விலம் பெயந்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன்கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும், வேறு ஒத்ப்பட்டது, பிரிந்தவனிரங்கலாவது ஒருவரை ஒருவர் பிரிந்தவிடத்து இரங்கல். அது, நெட்டாறு சென்றவழி இருங்குதலின்மையானும், ஒருவழி தலைநால்வழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இருங்குதலானும், வேறு ஒத்ப்பட்டது. [இதற்கு] ஏறியமடற்றிற்றும், கேறுதலொழில்த காமத்து மிகுதிற்றும் முதலாயின பொருள். இது பெருந்தினைக்கு உரிச்து. [இடத்தான் என்பது வேற்றுமை மயக்கம். ஈற்றகாம் சாரியை.] (எ)

கஅ. கலந்த பொழுதாங் காட்சியு மன்ன.

இதுயும் அது.

இ-ன :—[கலந்த பொழுதாங்-உலைமகளைக் கண்ணுற்றவழி மனவிகழ்ச்சி உளதாங் காலமும் [அதன்] பின்னர்க் குறிப்பறியும்துணையும் சிகழும் சிகழ்ச்சியும், காட்சிடம்-தலை வியை எதிர்ப்படுதலும், அன்ன-ஓரிடத்து நிகழும் உரிப்பொருள்.]

கலந்த பொழுது தன்பது தலைமகளைக் கண்ணுற்றவழி மனவிகழ்ச்சி யுளதாங் காலம்; அக்காட்சிப் பின்னர்க் குறிப்பறியும் துணையும் சிகழும் சிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணரும் துணையும் சிகழும் முன்னிலையாக்கல் முதலாயின புணர்தல்சிமித்தம். இவை அந்திகுனவன்றிப் பொதுப்பட சிற்றவின் வேறு ஒத்ப்பட்டன. அன்னவென்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொரு ளென் றவாறு. ஓரிடமாகது கைக்களை. அஃதேசல், இவையும் புணர்தல் நிமித்தமா யினால் வரும் குற்றம் என்ன யென்ன, ஒருவர் ஒருத்தியை எதிர்ப்படுமிலிப் புணர்க்கி வேட்கை தோற்றலும் சோந்றுமையும் உண்மையின், காட்சி பொதுப்பட வின்றது. ஜயம் முதலாகக் குறிப்பறிதல் சருக நிகழும் மனவிகழ்ச்சி, தலைமகள்மாட்டுக் காமக்குறி ப்பு இல்லழிக் காமக்குறிப்பு உண்பாது கூறுவில்லை, புணர்தல்சிமித்தம் அன்று யிற்று.

கக. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே.

இதுவும் ஜயம் அறுத்தலை துதலிற்று.

இ-ன :—முதல் என்படுவது-மேல் எடுத்தோதம்பட்டவற்றில் முசல் என்று சொல்லப்படுவது, அ இருவகைக்கு-விலமும் காலமுமாக்க அவ்விருவகையை உடையது.

எனவே, ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்ற வாரும். இதானால் பெற்ற தென்னை யெனின், முசல் சரு உரிப்பொருள் என அதிகாரிக்கு வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரப்போடால் மாண்புக்கூற்றும் என்றும் ஜயம் சிகழுப்; அது வடித்தல் என்ற. [கட்டு வீண் சீன் ரது.] (ஏக)

உட. தெய்வ முனைவே மாமரம் புட்பறை

செப்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவுங் கருவென மொழிப.

இது, க்ருப்பொருள் ஆமாற உணர்த்துதல் நுதலிற்று.

இள் :—தெய்வம் உண மா மரம் புள் பறை செங்கி யாழின்பகுதியொடு தொகைஇ—தெய்வம் முதலாகச் சொல்லப்பட்டனவும், அவ்வகை பிறவும் கரு என மொழிப—அத்தன்மைய பிறவும் க்ருப்பொருள் என்று கூறப்.

அவையான முதற்பொருட்கள் தோன் றும் பொருள்கள். ‘மாயோன் மேய காடு நை யுலகம்’ [அகத்-கு] என் நதனுண் மூலிள்குத் தெய்வம் கண்ணன். ‘காடுதை யுலகம்’ என் நதனுணும் ‘காரு மாலையும் மூல்லை’ [அகத்-கு] என் நதனுணும் காட்டிலும் கார்சா வத்தினும் மாலைப்பொழுதினும் சிசுப்பவை கொள்க. “எங்கில் மருங்கிற் பூவும் புள்ளும், அங்கிலம் பொழுதொடு வாரா வாயினும்” [அத்த-உக] என் நதனுணும், நிலமும் காலமும் பற்றிவருவான க்ருப்பொருள் என்பது உணர்க. உணவு-வாகும் முதிரையும். மா-மானும் முயலும். மரம்-கொன்றையும் குருந்தும் புதலும். புள்-ானுஞ்கோழி. பறை-ஏற்கோட் பறை. செய்தி-கிரை மேய்த்தல். யாழின்பகுதி யென்பது பண். அது சாதாரி. பிறவும் என் நதனுல், பூ-மூலிலையும் பிடவும் தாங்கும்; நீர்-காண்மாறு. பிறவும் இந்திகரண கொள்க.

குறிஞ்சிக்குத் தெய்வம் முருகேள். கைவரையுலகமும் கூதிர்காலமும் நள்ளிருநும் கூறின மையான், அங்கிலத்தினும் காலும் சிக்குப்பவை கொள்க. உணவு-தினை யும் ஜவனரும் வெதிர்க்கெங்கும். மா-பாளையும் புளியும் பண்றியும் கரடியும். மரம்-வேங்கையும் கோங்கும். புள்-மயிழும் கிளியும். பறை - செறியாட்டுப்பறையும் தொண்டரப்பறையும். செம்தி-தேனுழித்தல். பண்குறிஞ்சி. பிறவு: என் நதனுல், பூ-வேங்கைப்பூவும் காந்தட்சுவும் குறிஞ்சிப்பூவும்; நீர்-குளைந்ரும் அருவிங்கும். பிறவும் அன்ன.

பாலைக்கு விலம் ஒதாது வேணிற்காலமும் நண்பகலும் ஓதினமையாலும், “மூலில யுங் குறிஞ்சியு முறைமையிற் நிரிக்கு, கல்லியல் பிழக்கு உடுங்கு துயருறுத்துப், பாலை யென்பதோர் படிவங்க கொள்ளும்” [சிவப்-காடுகாண்-கூச-கூஸ்.] எனப் பிற சான்றேர் செய்யளக்கத்து வருக்காலனும், இந்கிளங்களில் வெவனிற்காலத்து நிகழ்வன க்ருப்பொருளாக்கக் கொள்ளப்படும். தெய்வம்-கொற்றவை. உணவு-ஆற்றலைத்தகான் வரும் பொருள். மா-வலியழிந்த யாளையும், வலியழிந்த புவியும், வலியழிந்த செங்காடும். மரம்-பாலை, இருப்பை, கள்ளி, சூரை. புள்-ஏற்குவையும் பகுர்தும். பறை-ஆற்றலைப்பறையும், குறைகொண்ட பறையும். செய்தி-ஆற்றலைத்தல். பண்பாலை. பிறயும் என் நதனுல், பூ-மாம்பு; நீர்-அறுங்கக் கூவதும் அறுங்க்களையும். பிறவும் இந்குங் கொள்க.

மருதக்தித்தகுத் தெய்வம் இந்திரன். ‘தீம்புனதுலகம்’ [அகத்-கு] எனவும் ‘கைக்கை விடியல்’ [அகத்-கு] எனவும் ஓதினமையால் அவ்விடத்தினும் காலத்தினும் சிக்குப்பவை கொள்க. உணவு-நெல். மா-ஏற்குமையும் நீர்நாடும். மரம்-மருதும் காஞ்சியும். புள்-அன்ன மும் அன்றிலும். பறை-நெல்லாப்பறை. செய்தி-உழவு. பண்மருதம். பிறவும் என் நதனுல், பூ-தாமரையும் கழுந்ரும்; நீர்-ஆற்றந்ரும் பொய்கைந்ரும். பிறவும் அன்ன.

* நெய்தற்குத் தெய்வம் வருணன். ‘மணலுலகம்’ [அகத்-கு] என் நதனுணும், ‘எற்பாடு’ [அகத்-ய] என் நதனுணும், ஆண்டு சிசுப்பவை கொள்க. உணவு-உப்பு விலையும் மீன் விலையும். மா-கராவும் சுறவும். மரம்-புன்னையும் கைதையும். புள்-கடற்காக்கை,

போருள் திகாரம் - அகத்தினையில்

கந்

பறை-நாவாய்ப் பறை. செய்தி-மீன்படுத்தலும் உப்புவிளாத்தலும். பண-செவ்வழி. பிற வும் என்றதனால், பூங்கெதல்; நீர்கேணி நீரும் கடல் நீரும். பிறவும் அன்ன. (உ) (உ)

உ. எங்கில மருங்கிற் பூவும் புள்ளும்

அங்கிலம் பொழுதொடு வாரா வாயினும்

வந்திலத்தின் பயத்த வாகும்.

இது, மேலதற்கு ஓர் புற்ணடை உணர்த்துதல் துதலிற்று.

இ-ள்:—எ ஸிலமருங்கின் பூவும் புள்ளும்-யாதானும் ஓர் ஸிலத்திற் குரிய பூவும் புள்ளும், அ ஸிலம் பொழுதொடு வாராவாயினும்-அங்கிலத்தொடும் பொழுதொடும் வங்கில வாயினும், வங்க ஸிலத்தின் பயத்த ஆகும்-வங்க ஸிலத்தின் பயத்த வாகும்.

“வாத்துகொண்டு வாராதது முடித்தல்” [மற்பு-கால] என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வங்கவழிக் கண்டுகொள்க. இவ்வாறு வருவன தினைமயக்கம் அன்றென்ற வாறு. (உ) (உ)

உ. பெயரும் வினையுமென் ரூபிரு வகைய

தினைதொறு மரீஇய தினைகிலைப் பெயரே.

இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிப் மக்கட்டிறம் உணர்த்துதல் துதலிற்று.

இ-ள்:—பெயரும் வினையும் என்று இருவகைய-ருவப்பெயரும் தொழிற்பெயரும் என அவ்விருவகைப்படும், தினைதொறும் மரீஇப தினைகிலைப்பெயர்-தினைதொறும் மருவிப்போந்த தினைகிலைப்பெயர்.

தினைகிலைப்பெயர் என்றதனால் அப்பெயருடையார் பிற ஸிலத்து இலர் என்று கொள்ளப்படும். அதனுடே எல்லா ஸிலத்திற்கும் உரியாகிப் மேன்மக்களை ஒழித்து ஸிலம்பற்றி வாழும் கீழ்மக்களையே குறித்து ஒதினார் என்று கொள்க. பெயர் என்றத னால் பெற்ற தென்னை? மக்கள் என அமையாடிகா? எனிஷ், மக்களாவார் புள்ளும் மாவும்போல வேறு பகுப்படார், ஒரு சிற்மையோர்ஜின். அவ்வரை வேறுபடுக்குங்கால் தினைகிலைப்பெயரா னல்து வேறுபடுத்தால் அருமையின், பெயர் என்றார். [கட்டு நீண்டு சின்றது. ஏகாம்-சற்றைச் சினைகிலைப்பெயர் என்கும் பாடம்.] (உ) (உ)

உ. ஆயர் வேட்டுவ ராடே-த் தினைப்பெயர்

ஆவயின் வருஷங் கிழவரு முளரே.

இது, சிறுத்தமுறையானே மூல்லைக்குரிப் மக்கட்டபெயர் உணர்த்துதல் துதலிற்று.

இ-ள்:—ஆடே தினைப்பெயர் ஆயர் பேட்டுவர்-ஆண்மக்களைப்பற்றி வரும் தினைப்பெயர் ஆயர் எனவும் வேட்டுவர் எனவும் வரும். அ வயின் வரும் கிழவரும் உளர்-அவ்விடத்து வரும் கிழவரும் உளர்.

* ஆயர் என்பார் சிரைமேய்ப்பார். வேட்டுவர் என்பார் வேட்டைத் தொழில் செய்வார். அஃது எயினர் என்னும் குலப்பெயை ரூபையார்டீமல் தொழிற்பெயராகி வங்கது. “வங்கது கொண்டுவாடாதது முடித்தல்” [மற்பு-கால] என்பதனால் ஆயக்கியர் எனவும் கொள்க. அவ்விருதித்தாரும் காடுபற்றி வாழ்க்கைன் அங்கிலத்தின் மக்களாயினர். அவ்வயின் வருஷம் கிழவர் இருக்கவேர், அங்கிலத்தை ஆட்சிபெற்றேருகும் அங்கிலத்து உள்ளோரும் என. குறும்பொறைநாடன் என்பது போல்வன ஆட்சிபற்றி வரும். பொதுவன் ஆயன் என்பன குறம்பற்றி வரும். [கட்டு நீண்டிசைத்தது. ஏகாம் சற்றைச்]

(உ)

உ. ஏனோர் மருங்கினு மென்னுங் காலை
ஆனு வகைய தினைவிலைப் பெயரே.

இது குறிஞ்சி முதலாய தினைக்கண் வரும் தினைவிலைப்பெயர் உணர்த்துகல் நுதலிற்று. .

இ-ன : - ஏனோர் மருங்கினும் என்னும் காலை-ஒளை ஸிலத்துள்ள மக்கண்மாட்டும் ஆராயுங் காலத்து, ஆன் அ வகைய தினைவிலைப்பெயர்-அவ்விடத்து அவ்வகைய தினை விலைப்பெயர்.

என்றது, தினைதொறும் குலப்பெயரும் தொழிற்பெயரும் கிழவர்பெயரும் வரும் என்றவாறு. ஆன் என்பது அவ்விடம்; அ என்னும் சுட்டு நீண்டிசைத்தது. அவை வருமாறு : - குறிஞ்சிக்கு மக்கட்பெயர், குறவன் குறத்தி என்பன : தலைமக்கட்பெயர், மலை நாடன் வெற்பன் என்பன. பாலைக்கு மக்கட்பெயர், எயினர் எயிற்றியர் என்பன : தலைமக்கட்பெயர், மீளி விடலை என்பன. மருத்துவிற்கு மக்கட்பெயர், உழவர் உழுத்தியர் என்பன : தலைமக்கட்பெயர் ஊன் மகிழ்நன் என்பன. நெய்தற்கு மக்கட்பெயர், நுளோயர் நுளோச்சியர் என்பன : தலைமக்கட்பெயர் சேர்ப்பன் துறைவன் கொண்கன் என்பன. பிறவும் அன்ன. [காரம் மற்றைசை.]

“கைக்கிளை முதலா” [அகத்-க] எஷ்னும் சூத்திரம் முதலாக இத்துணையும் கூறப்பட்டது, நடுவைந்தினை பிலத்தானும் காலத்தானும் கருப்பொருளானும் உரிப்பொருளானும் நிலமக்களானும் தலைமக்களானும் வரும் எனவும், அவை இலக்கணநறி யானும் வழக்குநறியானும் வரும் எனவும், கைக்கிளை பெருந்தினை உரிப்பொருளான் வரும் எனவும், அகத்துணை ஏழிற்கும் இலக்கணம் ஓதியவாறு. உதாரணம் :

மூல்லைத்துணைக்குச் செய்யுள் : -

“ மூல்லை வைந்துனை தோன்ற வில்லமொடு
பைங்காந் கொன்றை மென்பினி யவிழு
இரும்பு திரித்தன் மாயிரு மருப்பித்
பரலவ வடைய விரைலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புறக் கொடுப்பக்
கருவி வானங் கதமுறை சிரதிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொவிந்த கொய்க்கவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவன் பரிய
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற வஞ்சி
மனீநா வார்த்த மாணவினைத் தேரின
உதுக்காண் டோன் றங் குறம்பொறை நாடன்
கறங்கை விழவினுறங்கைக் குனுது
கெடும்பெருங் குன் றத்து மன்ற காந்தட்
போதவி மூலரி நாறும்

ஆய்தொடி யரிவைவின் மாணவம் படர்க்கேதே.” [அகம்-ச]

இதனுள், மூல்லைக் குரித்தாக்கய விலமும் காலமும் கருப்பொருளும், இருத்தலாகிய உரிப்பொருளும் நெதவாறு கண்கொள்க.

“இல்லோடு மிடைந்த கொல்லி மூல்லைப்
பல்லான் கோவலர் பையு எாம்பல்
பும்புகொண் மாலை கேட்டொறுங்
கலங்குங்கொ வளியணங் காத லோஞே.”

என்பதும் அது.

“திருங்கர் விளங்கு மாசில் கற்பின்
அரிமதர் மழைக்கண் மாது யோளொடு
நின்னூடைக் கேண்மை செய்ண னே மூல்லை
இரும்பல் கூந்த ஞந்றமு
முருங்தேர் வெண்பல் லொளியீங் பெறவே.”

இது, முத்தபொருள் வாராது சுருப்பொருளானும் உரிப்பொருளானும் மூல்லையாயின வாறு.

“ஏந்தை விரை இய தண்ணறுங் கண்ணி
இலோய் ரேவ வியங்குபுரி கடைதிப்
பகைமுனை வலிக்குங் தேரொடு
வினைமுடித் தனர்வங் காத லோரே.”

இது, முதலும் கருவும் இன்றி உரிப்பொருளான் மூல்லையாயிற்று.

“கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைத்தத் தெறுதவிற் பயங்கண் மாறி
வீடுவாய்ப் பட்ட வியங்கண் மாசிலம்
காடுகவி வெய்தக் கணமழு பொழிதவிற்
பொறிவரி யினாவன் டார்ப்பப் பலவுடன்
நறுவீ மூலையொடு தோன்றி தோன்ற
வெறிவென் றன்றே வீகமத் கானம்
எவன்கென் மந்றலா னிலையென மயங்கி
இரும்பணி யுறைக்குங் கண்ணே டினைபாங்
கின்னுது விறைவி தொன்னலம் பெறுங்
இதுமற் காலங் கண்டிசிற் பகைவர்
மதின்மூடு கதவ முருக்கிய மருப்பிற்
கந்துகா ஜாசிக்கும் யானை

வெஞ்சின மேங்கண் வினைவிடப் பெறினே” [அகம்கங்கு.]

இது, பிரிதற் பகுதியாகிய பாசுறைப்புலம்ப லெனி னும் சிலம்பற்றி மூல்லையாயிற்று.

“மலிதிரை யூர்ந்துதண் மண்கடஸ் வொலவின்” [கலி-மூல்லை-ச] என்னும் மூல்லைக்கவி புணர்த்தப்பொருண்மைத்தாயினும் மூல்லைக்குரிய சுருப்பொருளான் வருதவின் மூல்லையாயிற்று. பிறவும் அன்ன.

தறிஞ்சித்தினைக்குச் சேய்யார்—

“விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைகு
இடிந்த வாய வெல்வங் கூர
ங்லமலி தண்டளி தலிராது புலங்தாய்

தோல்காப்பியம் - இளம்பூரணம்

நீர்மலி கடாஅஞ் செருக்கிக் கார்மலைந்து
 களைபெயல் பொழிந்த கார்வென் யாமத்து
 மன்புரை மாசுனம் விலங்கை நெறிய
 மலைஇ மணாத மயங்கரி வாரலிற்
 நிலைபொலிந் திலங்கு வைவோ லேங்தி
 இரும்பிடி புணர்ந்த செம்மல் பலடிடன்
 பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குளிரை யிரிய
 விரம்பா நெடுவரை தத்திய் குப்பமைங்
 தின்கியியி வெறும்பி னிழுதரு மருவிக்
 குண்டுநீர் மறுகழி நீதி யொண்டொடி
 அவமர்ஸ் மழுமுக்க ணல்லோள் பண்புநயந்து
 சுரன்முத லாரிடை நீதித் தங்கை
 வளமளை யொருசிறை கின்ற ஹனே மாகத்
 தலைமனைப் படலைத் தண்கமழ் நறுநதா
 தாதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் சிறி
 அரிச்சிலம் படாக்கிச் சுக்கையியியிலிச்
 செந்திகிண கல்லி வெறிக்க வுவிக
 காவலர் மழிப்ப கோக்கி யோவியர்
 பொறிசெய் பாவையி னரிஷதனர் பொல்கி
 அளக்க ஏன் வாரிரு மீய
 விளக்குநிமிர் பளைய மின்னிப் பாம்பு
 படலவரச் சிமையக் கழலுறு மேறே
 டினைப்பெய வின்னலங் கங்குலும் வருபவோ வென் றுதன்
 மெல்விரல் சேப்ப நொடியின ணல்யாழ்
 வடிட்டு ஏ ம்பிற் நீவிய மிழுற்றித்
 திருகுபு முயங்க யேபாளே கென்வேற்
 களிறுகெழு தாளைக குழுரூட் மலையன்
 ஒளிறுந் துக்கங கவைஇய காந்தன
 மணங்கமழ் முன்னூர் மீயிசை
 யணங்குடி செங்கட மலரினுங் கமழுதே.”

இது, முதலும் கருவும் புணர்தலாகிய உரிப்பொருளும் வந்த குறிஞ்சிப்பாட்டு.

“ நலைபாநத சாநத மறவெறிந்து நாளால்
 உறையெதிர்ந்து வித்தியனே மேனந்—பினையெதிர்ந்து
 தாமரை போல் வாண்முகத்துத் டாழ்குழலீர் காணீரோ
 ஏமரை போநதன வீண்டு:”—[தினைமாலைதாந்க]

**இது, முதற்பொருள் இன்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும் வந்தமையாத் குறிஞ்
 சித் தினையாயிற்று.**

“ முதுக்குறைந தனளே முதுக்குறைந தனளே
 மலைய வென்வேற் கண்ணி

முலையும் ஓரா முதுக்குறைந் தனளே.”

இஃது, உரிப்பொருள் ஒன்றுப்போநத குறிஞ்சிப்பாட்டு.

“பருவ மென்றினை பாலும் பெய்தன
கருவிரத் தீளை உடியவும் போகா
பசலு தநதிக கடைவன வாடப்
பாசிப் பக்கப் பணிசீர்ப் பைஞ்சீன
விரியிதழ்ச் சூலை போல வில்லிட்
பெரிசடர் விசம்பி னேறெறமுது முழுகுக்
குன்றுபனி கொள்ளுஞ் சாரல்
இன் றகொ ரேழி யவர்சென்ற நாட்டே.”

இஃ்து இருக்கதற்பொருண்மைக்கண் வக கீதனும், முகற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சிபாயிற்று.

“வாடாச் சாள்ரேர் வரவெதிர் கொண்டிராயக்
கோடாது நீாகொ டப்பி னால்லது—கோடா
எழிலு மீலை பிரிண்டிற்கு முந்தீப்
பொழிலும் விலைபா மோ போந்து.” [தினைமாலைதூற்கு]

இது கற்பிற் புணரவு; பொருளாற் குறிஞ்சியாயிற்று.

“படாஅ தோழி பெங்கண்பண கொடுவாரி
தொங்மு னை யானை கணபு
நன்மலை நாட னாசயி னேனே.”

இஃ்து இங்கற்பொருண்மையேறும் முதற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ்சியாயிற்று. பிறவும் அங்ன.

பாலை கீலைக்குக் கேப்பியு:—

“அறியாய் வாதி சோழி யிருளாற
விசம்புடன் விளக்கும் விகாசெலற் றிகிரிச
கடுங்கதி வொறிதக விசிவாய விறைய
நெநோகான் முருங்கை வெண்டுக் கொஅய்
நீரத ஏறா கும்பா நீளிடை
வள்ளொயிற் ருச் செநாய் ஏருநதுபசிப் பின்வொடு
கள்ளியந காட்ட டத்திதை புழிஞ்சில்
உள்ளுஞ் காடிய சுரிமூருகு நொளை
பொரி பஜை புத்தகத புலம்புகொ வியவின்
விழுத்தொடை மறைர் வில்லிட வீழ்நடோர்
ஏழுத்துடை சடுக விள்ளிழல் வதியும்
அருஞ்சுரக குவலை நீ : தி பென் றும்
இல்லோர்க் கிள்லென் நியைவது கர சதல்
வங்கார் கெஞ்சம் எல்ப்ப நம்பினும்
பொருளா காதலர் ஈதல்
அருளேன ஈதல் பென் நி நீயே.” [அகம்ஞகு]

இதனுள் பாலை:குரிய முதற்பொருளும் கருப்பொருளும் பிரிவும் விந்தவாறு கண்டு கொள்க.

“வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும்
இளங்குனையை மாயமொடு கழங்குட ஞடினும்
உயங்கின் றன்னையென் மெய்யென் றங்கை
மயங்கு வியர்பொறித்த துதல டண்ணென
முயங்கினாள் வதியு முன் னே யினியே ॥
தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளாள்
நெடுகொழித் தங்கை யருங்கடி நீவி
நொதும லாள வெஞ்சுறப் பெற்றவென்
சிறுமுதக் குறைவி சிலம்பார் சிறடி
வல்லவொல் செல்லத் தாமே கல்லென்
ஊரெழுந் தன்ன ஏருகெழு செலவின்
நீரி வத்தத் தாரிடை மடுத்த
கொடுங்கோ லுமனார் பகடுதெழி தெள்வின்
நெமெபெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங்
கருங்கதிர் திருகிய வேயப்பயில் பிறங்கற்
பெருங்களி றுரின்சிய மண்ணைர யாது :
தருஞ்சரக் கவலை யத்ராபு மருங்கின்
சமூரை யிலவத் தூழழி பன்மலர்
விதவுத் தலைக்கொண்ட பழலிநன் மூதார்
நெய்யுமிழ் சுடரித் கால்பொரச் சில்கி
வைகுறு மீனிற் ரேன்றும்
மைபடு மால்வரை விலங்கிய சுரைனே.” [அகம்கள]

இஃது உடன்போக்கின்கண் வந்தது.

“நானு நானு மாள்வினை யழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புக்கெழன்
ஒண்பொருட் சுல்சர்கங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே.” [சிற்றடக்கம்]

இது பிரிவுப்பொருளாற் பாலையாயிற்று.

“உயர்க்கரைக் கானியாற் றவிர ற வசன்றுறைற
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொட்டை தைஇய மடவரன் மகளே
கண்ணினுங் கதவாரின் முலையே
முலையினுங் கதவாரின் நடமென் ரேனே.” [ஜங்குறுக்குக்க]

இது புணர்த்தபொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று.

“கிலைவிற் பகழிச் செந்துவ ராடை” [ஜங்குறுக்குக்கு]
என்னும் பாட்டினுள்
“கொலைவி வெயினார் தங்கை” எனப் புணர்த்தபொருள்மை வந்ததாயினும் பாலைக்
குரிய மக்கட்பெயர் கூறுதலிற் பாலையாயிற்று. பிறவும் அன்ன.

மருதத்தினைக்குச் சேயியுள் :—

‘ “சேற்றுவிலை மூனைஇய செங்கட் காரான்
ஆர்மடி கங்குலி வெண்டளை பரீஇக்

கூர்மூள் வேவி கோட்டி ணீக்கி
 நீர்முதிர் பழன் த்து மீனுட னிரிய
 அங்தாம்பு வள்ளை மயக்கித் தாமகர
 வண்டேது பனிமல ராரு மூர
 யாகை யோசிற் புலக்கேம் வாருற்
 றுதையிறந் தொளிரவருங் தாழிருங் கூந்தற்
 பிறழு மொருத்தியை யெம்மனைத் தந்து
 வதுவை யயர்ந்தனை யென்ப வல்தியாங்
 கூறேற் வாழிய ரெங்கை செறுங்
 களிறுடை யருஞ்சமங் ததைய நூறும்
 ஒளி றஹாட் டானைக் கொற்கைச் செழியன்
 பிண்ட கெல்லி னான்னு ரன்ன வெம்
 ஒண்டொடி நெகிழினு நெகிழிக்
 சென்றீ பெருமாறிற் றகைக்குநர் யாரே.” [அகம்-சகு]

இதனுள் மருதத்திற்கு ஒதிய விலனும் பொழுதும் கருப்பொருஞ்சு ஊடற்பொருண் மையும் வந்தன. “தாமரை வண்டேது பனிமல டாருமூர்” என்றமையான் வைகறை வந்தமை அறிக.

“பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
 முன் னும் பின் னு மாகி
 இன் னும் பாண னெம்வயி னுனே.”

இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று.

“ஓரை யாய மறிய ஞான்
 நல்கினன் றந்த நறும்பூந் தண்டழை
 மாறுபடி னொவலே தோழி வீறுசிறந்து
 தெடுமொழி வினங்குங் தொல்ளுடி
 வடிநாம் படுத வஞ்சது மென்டேவா.”

இது புனர்தற்பொருண்மையேனும், தினை-விலைப்பெயரால் மருதமாயிற்று. பிறவும் அன்ன.

தேயிதல் தினைக்குச் செய்யுள் :—

“கானன் மாலைக் கழிப்பூக் கூம்பு
 நீனிறப் பெருங்கடல் பாடெழுங் தொலிப்ப
 மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
 குறையிரும் புன்னைக் குடம்பை கேடு
 அசைவண் டார்க்கு மல்குறு காலைத்
 தாழை தளரத் தூக்கி மாலை
 அழிதக வந்த கொண்டலோடு கழிப்பார்க்
 காமர் நெஞ்சங்கையறு பினையத்
 நுயாஞ் செய்துஞ்சும் மருளா ராயினும்
 அரூஅ ல்யரோ வகருடைக் கேண்மை

அளியின் மையி னாவனுறைவு முளைஇ
வாரந்தக தில்ல தோழி குழனி
வெண்ணெண் எரிஞர் பின்றைத் ததும்புந
தண்ணுமை வெரீஇய தடந்தா னைர
செறிமடை வயிரிற் பினிற்றிப் பெண்டை
அகமடற் சேக்குஞ் துறைவன்
இன்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே.” [அகம்-சம்]

இது முதலும் கருவும் இரங்குதற் பொருண்மையும் வந்த நெய்தற்பாட்டு.

“ அங்கண் மதியு மரவின்கோய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமலைக் கெங்கி
ஏதின் மாக்கஞ் நோவார் தோழி
என்று நோவா ரில்லைத்
தண்கடற் சேர்ப்ப னுண்டவென் னாலக்கே.”

இது தினைகிலைப்பெயரானும் இரங்கற்பொருண்மையானும் நெய்தலாயிற்று.

“ கங்குலும் பகலுங் கலந்துக ஹொன்றி
வன் புறை சொல்லி: நீத்தோ
ரன்புறு செய்தி யுடையரோ மற்றே.”

இஃது இரங்கற்பொருண்மையான் நெய்தலாயிற்று.

“ சுறவப்பிற மீருங்கழி நீந்தி வைகலு
மிரவுக்குறிக் கொண்கனும் வாந்தனன்
விரவுமனிக் கொடும்பூண் விளங்கிமூ டோயே.” [சிற்றடக்கம்]

இது புனர்தற்பொருளாயினும் லிலத்தான் நெய்தலாயிற்று.

கு. “ கூகாட்ச மலர்த கொழுக்கொடி யடம்பி
னற்றுறை யனிந்ரச் சேர்ப்பவிப்
பொந்தெடுதி யரிவையைப் போற்றினே யளிமே.”

இது பாலைக்குரித்தாகிய பிரிவுகிமித்தமாயினும் லிலத்தான் நெய்தலாயிற்று. (உட)

உடு. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
கடிவரை யிலபுறத் தென்மனூர் புலவர்.

இது, நடுவணைக்கினைக் குரிய தலைமக்களைக் கூறி, அதன் புறத்தவாகிய கைக்களை
பெருந்தினைக்குரிய மக்களை உணர்த்துதல் துதவிற்று.

இ-ள்:—அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்-அடித்தொழில் செய்வர்க்
பக்கத்தினும் வினைசெய்வார் பக்கத்தினும், கடிவரை இல (யேற் சொல்லப்பட்ட புலர்
தல் முதலான பொருளைக் கூறி) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனூர்
புலவர்-ஜூந்தினைப் புறத்தவாகிய கைக்களை பெருந்தினைக்கண் என்று சொல்வர் புலவர்.

‘புனர்தல் முதலான பொருள்’ என்பது அதிகாரத்தான் வந்தது. ‘வினைசெய்
வார்’ என்பதனால் அடியர் ஸ்லாதார் என்பது கொள்க. இவர் அகத்தினைக்கு உரியரல்ல
ரோ வெனின், அகத்தினையாவது அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்
பத்தின் வழாமலும் இயலவேண்டும்; அவை யெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்

வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் ஈரணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப் பறியாது வேட்கையிலியே சாரக் கருதுவாராகலானும், இன்பம் இனிது டத்துவார் பிறரேவெல் செய்மாதார் என்பக்ஞனும், இவர் புறப்பொருட்குரியராயினர் என்க. எனவே, இவ்வெழுபாகைத் திணையும் அடம் புறம் என இருவகையாயின.

“என்றேற் சிறைகொல்லோ,

நிரு ஸ்திமல்போ வூடங்கிய மென்சாயல்

எங்குச் சுருங்கி

இயலுவாய் விண்டுதே சொல்லோ எனின் நீத்தத் ;

அன்னையோ, காண்டகை யில்லாக் குறளுமிகு பீராழிதனுன்
ஆண்டலைக் கீன் றபற்மக்ஞ நீயம்மை
ட்லன்டு வென் று விலக்கினை ஏன் போல்வா
தின்டப் பெறபவே வா மற்று;

மாண்ட, ஏறித்த படைப்போன் முடங்கு மடங்கு

கெறித்துவிட டன்ன கிரையோரா வென்னெப்

பொறுக்கல்லா நோய்க்கூட்டாய் போறி விறுக்கல்லேன்

நில்கி வூண்டென் வூயிர் ;

குறிப்புக்காண், வெள்ளுப் பலனை. பெடுத்து சிறுத்தன்ன

கஷ்ணாக குறைவே ஏடும்பகல் வாந்து டம்மை

இல்லத்து வாவெனக கையொளிய வெல்லாங் ன்

பெண்டி ருளர்மன் தே கூறு;

நல்லயக்கேன், உகத்து மேலு நடவடிக்கை வான் வாய்

வொக்குரித் தன்ன கொடுமடாய் விண்ணையான

புக்கலம் புல்லினை வெள்ளுண் தும் புறம்புல்லின்

நீக்குளுக்குப் புல்லவு மாற்றே நீருளீமோ

பக்கத்துப் புல்லச் சிறிது ;

போசித்தை, மக்கண் முரியேங் மாறினித் தொகை

மரக்கோட்டஞ் சேர்ந்ததுமாத புங்கொடி போன

நிறப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப்

புப்பேமன் பாரும் பலராற் பரத்தையன்

பக்கத்துப் புல்லீயா யென் னுமாற் ரூக்க

உழுந்திலுங்குவாக் குறுவட்டா சின்னின்

இழுங்கதோ கணின் பிறப்பு;

கழிந்தாங்கே, யாம்வீழ்து மென் றதன் பின்செலவு முற்றியாகக்
குனி குழையுங் குழையுகான்;

யாமை, எடுத்து பிறக்கற்றுத் டேரூளிரண்டும் வீசி,
யாம்பீண்டுடை மென்று விளக்கூடி கெம்ப்புத்

கோமர் நடக்கு நடைகாண் கவர்களைச்

சாமனூர் தம்புள்ள செலவுகாண்;

நம்மு ணகுத்தி ரூடியிப் பார்த்தும்

உசாவுவது கொண்டிரதோட் பேண் ;

ஆங்காக, சாயலின் மார்ப வடங்கினேன் ஏத
பேயும் பேயுங் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டார் கூஅமை வேண்டுவேல்
தண்டாத் தகடுருவ வேரூகக் காவின்கீழுப்
போத ரகடாரப் புல்வி முயங்குவேம்
துகரூபி காட்சி யலையத்தா ரோலை
முக்கொப் பியாத்துவிட் டாங்கு.” [சலி-மரு-உக]

இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறின்மையான் அடியார் என்பதும் மிக்க காமத்தின் வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப்பாற் படும் என்பதும் கண்டு கொள்க. இதுதானே கைக்கிளைக்கும் உதாரணமாம். வினைவாலர்மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க.

(உடு)

உ.ச. ஏவன் மரடி னேனேஞ்சு முரியர்
ஆகிய நிலைமை யவரு மன்னர்.

இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ங்-வைல் மர பின் ஏடுஞ்சூரும் உரியர்- (மேற்சொல்லப்பட்ட அடியோரும், வினை வலரும்) ஏவதல் மரபைடுடைய ஏனையோரும் (கைக்கிளை பெருந்திணைக்கு) உரியர் ; அவரும் ஆகிய நிலைமை அன்னர்-அவரும் உரியராகவ நிலைமை அத்தன்மைய ராகலான்.

அவரு மாகிய நிலைமை என மொழிமாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது தலைமக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு உரியராவர் என்பதாம். உரியராயினாலாறு அறம்பொருள் இன்பங்கள் வழுவ முகளிரைக் காட்சித்தலான் என்றவா ரூயிற்று.

“ஏத மிஹிதொத்த ணெனிலன் நன்னெடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும்
மேவினு ப்மவாக் கண்டையு மஃதெல்லா
ந்யற்தி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெல்லினர் செல்லாக் கொடியன் னும் னின் னையான்
புல்லினி தாகலிற் புல்லினே னெல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின் னு
கெய்வது னன்று மோ மற்று ;

க.ஏ. சு. உ

ஸ்டர்த்தொட, போற்றும் களைகின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னால்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர் ;
செய்வ தறிகல்லேன் யாதுகெய் வேன் கொல்லோ
ஜவர் யரவி னினைடப்பட்டு கைவாரா
யையின் மதியின் விளங்கு முகத்தாரை
வொலிக் கொள்ளு மறனெனக் கண்டன்று;
அறனு மதுகண் டற்றுயிற் நிறனின் றிக்
ஷுறுஞ்சொற் கேளா னலித்ரும் பண்டுநாம்

வேறல்ல மென்பதொன் றண்டா வல்லெனுடு மாறுண்டோ நெஞ்சே மைக்கு.” [கவி-குறிஞ்சு-உசு]

இதனுள் “வெளவிக் கொள்ளு மறணெனக் கண்டன்று” என ம், “நீர்க்கிணி தென் றண்பவோ நீருண்பவர்” என்யும் தலைமூஸ் கூறுதலானும், தலைமூஸ் முன் இழித் துரைத் தலானும், அடியனர்கள் போ உடன்பட்டமையானும், இஃது உயர்ந்தோர் மாட்டு வாதை கைக்கிளோ. பெருந்தினை வாசதவழிக் கண்டுகொள்க.

உ. ஒதல் பகையே தாதிவை பிரிவே.

மேல் கைக்கிளோ முதலாசு ஏழுதினையுணர்த்தினார், அவற்றுள் திலம் பகுக்கப் பட்ட மூல்லை குறிஞ்சி மருதம் கெய்கல் என்னும் நீண்கு தினையும் சாவு அந்து என் னும் இருவகைக் கைக்கோளினும் நிச்சுதவின் அதற்கையாழுத்து நிலப் பகுக்கப்பாத கைக்கிளோ பெருந்தினையும் பாலையும் இவ்டோத்தினுள் உணர்த்துகின்றன ராதவின், அவற்றுள் பாலைக் குரித்தாகிய பிரிவு உணர்த்துவான் பிரியுக்கு நிமித்தம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று.

இள் :—ஒதல் பகை தாது இவை பிரிவா-ஒதலும் பகையும் தாதும் என்று சொல் லப்பட்ட இத்தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம்.

‘இவை’ என்பது இத்தன்மைய என்னும் பொருள்பட்டு கின்றது. நிமித்தம் என்பது உய்க்குணர்ந்து கொள்க்கிடக்கத்து. ஒதற்குப் பிரிதலாவது, தமது நாட்டுக்கத்து மஹங்காது பிறநாட்டகைத் து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல். பகையிற் பிரிச்சலாவது மாற்றுவே நத்தோடு பீரார்க்குதிப் பிரிதல். தாதிற்குப் பிரிதலாவது இருபெரு வேந்தரைச் சாது செய்தற்பொருட்டுப் பிரிதல். [முஶல் ஏசாம் அசைரிலை. இண்டாம் ஏசாம் குற்றசை.]

உ.அ. அவற்றுள்

ஒதலுங் தாது முயர்ந்தோர் மேன.

இது மீற்கூறப்பட்டவற்றுள் ஒதற்கும் நூதுபோக்கற்கும் உரிய தலைமக்கிளோ உணர்த்துதல் நுதலிற்று.

இள் :—அவற்றுள்-மீற்கூறப்பட்டதற்றுள், ஒதலைம் நூதும்-ஒல் காணமாகப் பிரியும் பிரிவும் தூதாகிப் பிரியும் பிரிவும், உயர் பூதார்மேனா-ால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தனர்க்கும் அரசர்க்கும் உரிய.

இவர் ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையினிலும் உயர்புறையராதவின் ‘உயர்ந்தோர்’, என்றார். அசர்சாம் தாதாகியவாறு வாசதேவனால் உணர்க. [‘மேல் என்பது ஸறு திரிந்து ‘மேன்’ என கின்றது.]

“யயலைக் கொடியின் வாழிய மருங்குல்
உயவா லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லுச் சிலபை யதற்கே
வணியுஞ் சிப்பு மாற்றி
மாண்வினை யாளையு மணியினை ந்தன்னை” [புறம்காங்கி]

இதனுள் பார்ப்பார் தாதாகியவாறு கண்டுகொள்க.

உ.க. தானே சேறலுங் தன்னெடு சிவணி
எனேர் சேறலும் வேந்தன் மேற்றே.

இது, பகையைத் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துவத் துதலிற்று.

இ-ஞ்:—தானேசேறலும்-(பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும், தன் னெடு சிவணி எனேர் சேறலும்-அவைனெடு கூடி ஒழிந்தோர் சேறலும், வேந்தன் மேற்று-வேந்தன்கண்ணது.

பகை யென்று மெனின்ற அதிகார கான் உப்த்துணர்ந்து கொள்ளக்கிடந்தது. ‘தானே’ என்பதன் ஏசாரம் பிரிலீல்; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப் பிரிதலும் அரசர்க்கு உாட்டதென்று கொள்க. இதனுள் அரசன் தலைமகனையுமிப் பகைதனிலினைப்பிரிவு எனவும், அது னெடு சிவணி எனேர் தலைவராயும் வேந்தற்குற்றமிப்பிரிவு எனவும் இதனை இருவகையாகக் கொள்க. [ஏசாரம் ஸ்ரீரஷை.]

ந.ட. மேவிய சிறப்பி னேனேர் படிமைய
முல்லை மு.கலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த வெரங்பொருள் முடியவும் பிரிவே.

இது, மேற்சொல்லப்பட்ட மூவகை சிமி ச்தமுமன்றி வருவன உணர்த்துதல் தூத விற்று.

இ-ஞ்:—[மேவிய சிறப்பின் ஏனேர் படிமைய-ாவல்கை நிலத்தினிலும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவைது படிமையாக்கிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாக சொல்லிய-முல்லை குறிஞ்சி மருதம் கெடுதல் எனச் சொல்லிய லிலத்தின் மக்களும், முறையால் பிழைத்தது பிழையா சு ஆரல் வேண்டியும்-முறைமையில் தப்பிய வழி தப்பாது அறம் சிறுத்ரல் ஏ.ணமாரவும், இழைத்த ஒன்பொருள் முடியவும் பிரிவு-செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் ஏசுக்குதல் காணமாசவும் பிரிவு உள்தாம்.]

மேவிய சிறப்பின் ஏனேர் படிமைய என்பது நால்வகை நிலத்தினிலும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவைது படிமையாக்கிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாக சொல்லை என்பது முல்லை குறிஞ்சி மருதம் கெடுதல் எனச் சொல்லிய லிலத்தின் மக்கள் என்றவாறு. முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவே என்பது மேற்சொல்லப்பட்டன முறைமையில் தப்பியவழித் தப்பாது அறம் சிறுத்தற்பொருட்டும் பிரிவனதாம் என்றாறு. இழைத்த ஒன்பொருள் முடியவும் பிரிவே என்பது செய்யப்பட்ட பொருள் முடியட்ட ணாடியும் பிரிவு உள்தாம் என்ற வாறு.

[இதன் பொழிப்பு, சுதாரது துசை புதலாயினையும் மக்களும் முறைமை தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தி சூரணமாகவும், பொருளாகுதல் காடணமாகவும் பிரிவு உள்தாம் என்றவாறு.]

காவல், பொருட்பிரிவு எனப் பிரதா ஏத்து ஒப்பட்ட இருவகைப்பிரிவும் ஈண்டு ஒத்தப்பட்டதென்று கொளக். ‘மேவிய’ என்பது “மாட்யான்” மய காடுறை யுலகமுன், சேப்போன் மேய மைவரை யுலகமும்” [அங்கு] என்பரான் நால்வகை நிலத்தினிலும் மேவிய எனப் பொருளாயிற்று. ‘சிறப்பினேனேர்’ என்று னூல் சிறப்புடையார் மக்களும் சுதாரமாகவுன், பங்களொதாரே தேவை என்ற பொருளாயிற்று. ‘படிமை’

என்பது ப்ரதிமா என்னும் வடமொழித்திரிபு. அது தேவர்க்கு ஒப்புமையாக சிலத்தின் கண் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது. அவருடைய பொருளாவன பூசையும் விழா வும் முதலாயின.

‘மூல்லை முதலாச் சொல்லிய’ என்பது “பிறக்கவழிக்கூறல்” [சொல்-கசை] என்னும் ஆகுபெயரான் அங்கிலத்தின்மக்களை நோக்கிறது. ‘பிரிவு’ என்பதனை, பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவுளதாம், இழைத்த வொன்பொருள் முடியவும் பிரிவுளதாம் என இரண்டிடத்துங் கூட்டுக் கூம் என்பது எஞ்சிசின்றது.

தேவர் காரணமாகப் பிரியும் பிரிவுக்குச் சேய்யுன்:—

“அரம்போ மஹலீ தோணிலை செஞ்சி
நிரம்பா வாழ்ச்சை நேர்தல் வேண்டி
ஸர்வங்கா முன்ன வரும்புறுதி ரீங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையண லேய்ப்பத்
சாதுறு குவளைப் போதுபினி யலிஷுப்
படாஅப் பைங்கட் பாவாடிக் கயவாப்க
கடாஅ மாநிய யானை போவப்
பெர்துவறி தாக்கு பொங்குசெலற் கொண்டு
மைத்தாய் விசும்பின் மாதிரத் திழிதறப்
. னிப்ட ஸின்ற பானுட் கங்குல்
தாரியோர் மதுஞை தூஞ்சாய் சன்னெணா
முனிய வலைத்தி முரணில் காலைக்
கைசொழும் பிற் கடயுள் சான்ற
செய்விலை முருங்கிற் செங்கூர் வலவரின்
விரிபுளைப் பொலிச பரியுடுட நன் மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலாஷ் திறுத்த
பெருவாங் கரிகான் முன்னிலைச் செல்லார்
குடா வாகைப் பறக்கலை யாடுபெற
ஒன்பது குடையும் என்பக வொழித்த
பீஷின் மன்னார் போல
ஒடுவை மன் ஞால் வாடைஞ் யெக்கே” [அகம்-கஉச] எனவரும்.

சேன் செங்குட்டுவெனா கண்ணகியைக் கடவுள்மங்கலம் செய்தற்குப் பிரிநத பிரிவு சிலப்பதிகா: க்திற் சணடுகொள்ள. இத்துணையும் பிரிவு அறுவகைப்படும் என்றவாறுமிகுறு. அஃசேல் ப்ரத்தைகயிற் பிரிவு என்பதோ எனின், அது விலம் பெயர்ந்து உறையாமைபாலும், இவைபோற் சிறக்காமையானும், அறமுறைமை செய்யப் பிரிதலும் பொருள்காரணமாகப் பிரிதலுமின்றிப் பிரிதலினாலும், கற்பியலுள் கூடப்படும் என்க. ஸண்டும் சிறுபான்மை கூறுப் (ஈ)

ங. க. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே.

இது, விறுத்த முறைபானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நூலிற்று.

இ-ன் :— மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து-மேலோராகிய தேவரது முறைமையை சிறுத்தற்குப் பிரியும்பிரியு ஈன் குவரணத்தார்க்கும் உரித்து. [எகாரம் சந்திசை.]

உ.2. மன்னர் பாங்கிற் பின்னே ராகுப.

இது, காவற்பகுதியாகிய முறைசெய்வித்தற்கு உரியமங்களை உணர்த்துதல் நடவில்தற.

இ-ன் :— மன்னர் பாங்கின்-மன்னர்க்குரிய பக்கத்திற்கு, பின்னேர் ஆகுப-அவ்வாறு முறை செய்தற்கு. அரசன் தான் சேறல் வேண்டாமையின், அச்சுரியராய் அவனது ஏவல் வழி வரும் வணிகரும் வேளாளரும் உரியர் ஆகுப.

மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது நெறியின் ஒழுசாதாரை நெறியின் ஒழுகப் பண்ணுதல். (க.2)

உ.3. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னுன்.

இது, வணிகர்க்கு உரியதோர் பிரிய உணர்த்துதல் நடவில்தற.

இ-ன் :— உயர்ந்தோர்க்கு-மேல் அதிகரிக்கப்பட்ட பின்னேராகிய இருவகையோரி தும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஷுத்தினூசு உரிய-ஒதுதல் சிமிட்தமாகப் பிரிதலும் உரித்து.

உத்துப் பலவாதலின் ‘உரிய’ என்றார். ஸண்டி ஒக்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரித் தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது.

உ.4. வேந்துவினை யியற்கை வேந்த ஞௌரீயி

ஏனோர் மருங்கினு மெய்திட னுடைக்தே.

இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரிபதோர் பிரிய உணர்த்துதல் நடவில்தற.

இ-ன் :— வேந்துவினை இயற்கை-ப்ளாஞ்சனது வினை இயற்கையாகிய தாது, வேந்தன் ஒரீஸிய ஏனோர் மருங்கினும்-வோரானை ஒழிலா வணிகர்க்கும் ச்வளாளர்க்கும், எய்து இடன் உடைத்து-ஆகுமிடன் உடைத்து.

வேந்தனது வினை-வேந்தற்குரிய வினை ‘இடனுடைத்து’ என்றதனால் அவர் தாதாங்காலம் அமைச்ச ராஜியவழியே லிக்குஞ் என்று கொள்ள. [எகாரம் சந்திசை.]

உ.5. பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே.

இதுவும் அது.

இ-ன் :— பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து-பொருள்வயிற் பிரியும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும். [எகாரம் சந்திசை.] ()

உ.6. உயர்ந்தோர் பொருள்வயி னெழுக்கத் தான்.

இஃது, அந்தனார் பொருட்குப் பிரியாதிறன் உணர்த்துதல் நடவில்தற.

இ-ன் :— உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்-உயர்ந்தோராகிய அங்கனர் பொருள்வயிற் பிரியுங்கால்த்து ஒழுக்கத்தானே பிரிப.

இதனால் சொல்லியது, வணிகர்க்கும் ச்வளாளர்க்கும் வாணியம் முதலாயின பொருளியித்தம் ஆகியாறுபோல, அங்கனர்க்கு இவை பொருளியித்தம் ஆகா என்

பதூஉம், அவர்க்கு இயற்கையொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே பொருட்குக்காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. [அற்றகரம் சாரியை.] காச

ந. முந்தீர் வழக்க மகடே வோ டில்லை.

இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இன் :—முந்தீர் வழக்கை மகடே வோடு இல்லை—(ஸண்டு அதிகாரிக்கப்பட்ட பிரிவ காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என இருவகைப்படும்; அவற்றுள்) கலத்திற்பிரிவ தலை மகஞ்சன் இல்லை.

எனவே, காலிற்பிரிவ தலைமகளை உடுன்கொண்டு பிரியவும்பெறும் என்றவாரும். கலத்திற்பிரிவு.

தலைமகளை யோழியபி பிரித்தமைக்குச் செய்யுள் :—

“ உலகுகிளர்க் தன்ன ஏருகெழு வங்கம்
புலவத்திரைப் பெருங்கட ஸீரிடை போழ
இரவு மெல்லையு மசைவின் ருகி
விரைசெல வியற்கை வங்க மூட்டாக
கோடுயர் திணிமண வகன் றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய
ஆனவைன புரிந்த காதலர் நாள்பல
கழியா மையி னழிபட ரகல
வருவர் மன்னாற் ரேஷி தண்பனைப்
பொருபுனல் ஸவப்பி னம்மு ராங்கட
சுருவை முரணிய தண்புதற் பகன்றைப்
பெருவன மலர வல்லி தீண்டிப்
பலவுக்கூடிப் புறத்த பசும்பழுப் பாகல்
குத்தை மூதிலைக் கொடிசிறை தாங்க
அறைனின் றலைக்கு மானு வாடை.
சடிமலை மாடத்துக் கங்குல் வீசத்
திருங்கிழை ஞாக்ஞாந்து பெருங்கவின் சாஅய
நிரைவளை யூருக் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே” [அகம்மட்டுச்]

எனவரும், காலிற்பிரிவுக்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(கா)

ஈ. எத்தினை மருங்கினு மகடே மடன்மேற்

பொற்புடை நெறிமை யின்மை யான.

இத்தினையும் பாலைக்குரித்தாகிய பிரிவிலக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருங்கினைக்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

இன் :—ஏ தினை மருங்கினும்-எல்லாக் குலத்தினிடத்தினும், மகடே மடல்மேல் : (இல்லை)-பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை நெறிமை இன்மையான்-பொலிவுபெறு நெறிமை இல்லாமையான்.

‘மடன்மேல்’ என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது இல்லை என்பது மேலேச் சூத்திரத்தினின் ருதந்துறைக்கப்பட்டது. ‘பொற்புடை நெறிமை’ என்பது

பெண்பாற்கு இன்றியமையாத நானாம் முதலாயினா. மக்குடை மட்லே ரதல் இல்லை எனவே ஆடுகே மட்லே ரதுதல் உண்டு என்பது பெற்றும். இது புணராவிரக்கமாகிய கைக்கிளைக் கும், “தேறுதலொழிந்த காமதது பிரகுதித்தன்” [அசுத்-ஞகு] ஆகிய பெருங்கிணக்கும் உரித்தாகியவாறு கண்டுகொள்க. [ஸ்த்ரகும் சாரியை.] (ந.அ.)

ந.கு. தன்னு மவனு மவானுஞ் கூட்டி.

மன்னு நிமித்த மொழிப்பொரு டெய்வம்

நன்மை தீமை யங்சஞ் சார்தலென்

றன்ன பிறவு முவற்றெடு தொகைஇ

முன்னிய கால மூன்றெடு விளக்கித்

தோழி தேநத்துங் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றுய் புலம்பலும்

ஆகிய கிளவியு மவ்வழி யுரிய.

இது, மேற்கூறப்பட்ட இருவகைப் பிரிவிலுள் [அசுத்-ஞகு] தமரைப்பிரிதலாகிய உடன்போக்கில் சிக்குந்த நற்றுய்மாட்ட உள்தாய் கிளவியுடன் உணர்த்துதல் நுதவிற்று.

தன்னும்துவனும் அவர்கும் கூட்டியென்பது, தன்னையும் தலைமகளை மும் குறித்து என்றவாறு. மன்னுநிமித்தமாவது, ஆட்சிபெற்ற சிமித்தம்; அது பல்லி முதலாயினவாம். மொழிப்பொருளாவது, பிறந் தம்சுவன் கூறும் மொழிப்பொருளை கிமித்தமாகக் கோடல்; அதனை உந்சொல் என்ப. தெய்வம் என்பது, உலகினுள்வாழும் இயக்கர் முதலாயினா ஆட்சித்துக்கூறும் சொடு. நன்மை தீமை அச்சம் என்பது, தனக்கும் அவர்க்கும் உள்தாக்கி உன்மை ம் தீமையும் அச்சபம் என்றவாறு. சார்தல் என்பது, அவர் தன்னை வந்து சார்தல். என்று என்பது இடைச்சொல். அன்னபிறவும் என்பது, அததன்மையும் பிறவும் என்றவாறு. அவற்றெடு தொகைஇ என்பது, மேற்சொல்லப்பட்ட சிமித்தம் முதலாயினவந்த்ரெடு கூட்டி என்றவாறு. அவ்வழியாகிய கிளவியும் உரிய என்பது, அப்பிடத்தாகும் கூற்றும் உரிய என்றவாறு.

இ-ன்: [போகிய பிறத்து நற்றுய் தன்னும் அவற்றும் அவற்றும் கூட்டி-தலைமகள் உடன் போகியவழி நற்றுய் தன்னையும் அவற்னையும் கூட்டி, மன்னும் நிமித்தம்-இலை பெற்ற சிமித்தம், மொழிப்பொருள் தெய்வம் அவற்றெடு-மொழிப்பொருள் தெய்வம் என்பனவற்றெடு, நன்மை தீமை அச்சம் சார்தல்-தனக்கும் அவர்க்கும் உள்தாகிய நன்மை தீமை அச்சம் சார்தல் என்பனயும், அன்னபிறவும் அவற்றெடு தொகைஇ-அத்தன்மைய பிறவும் அவற்றெடு கூட்டி, முன்னிய காலம் மூன்றெடு விளக்கி-குறி தத காலம் மூன்றும் ஒருங்குட்டதாற்றுவித்து, தோழி தேநத்தும் கண்டோர்பாங்கிலும் புலம்பலும்-தோழிமாட்டும் கண்டோர்மாட்டும் புலம்புதலும், அவ்வழி ஆகிய கிளவியும் உரிய-அவ்வழி சிக்கும் கூற்றும் உரிய.]

“போகிய திறத்து நற்றுய்” என்றுக்கொண்டு கூட்டுக் “அவற்றெடு” என்பதைத் தெய்வம் என்பதை நூலிம் கூட்டுக். முன்னியகாலம் மூன்றுடன் விளக்குதலர்வது, முன்பு இத்தன்மையாயினால்; இப்பொழுது இத்தன்மையாகாவின்றுள்; மேல் இன்னளாகுவன் என மூன்றுயாலமும் ஒருங்குட்டதாற்றுவித்துப் புலம்புதல். அவ்வழி ஆகிய கிளவியும் என் மொழுமாற்றுக். அவற்றிற்குச் சில உதாரணங்கள்:—

“ தோழியர் சூழத் துறைமூன்றி லாடுங்கால்
வீட்டுபவள் போலத் தளருங்கா—ரூமாது
கல்லத ரத்தத்தைக் காந்தலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை” [ஜங்கினை ஜம்பது-கள]

என்பது தலைமகள் உடன்போயவழி நற்றும் கவன்றுவரத்தத்து.

“ மறுவில் ராவிச் சிறுகருங் காக்கை
அண்புடை மரபினின் கீளையோ டாரப்
பச்சுன் பெய்த பைங்கினை வல்கி
பொலம்புனை கலத்திற் ராகுவென் மாதோ
வெஞ்சினை விறல்வேற் காளையோ
டஞ்சி லோதியை வறக்கரைங் தீமே” [ஜங்குறு-க்கு]

என்பது நற்றும் உடன்போய தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது.

“ வேரூக சின்னை வினவுவேன் தெய்வத்தாற்
கூருபோ கூறுங் குணத்தினை னும்—வேரூக
என்மனைக் கேறக் கொண்டுமோ வெல்வளையைத்
தன்மனைக்கே யுய்க்கும்மா சான்” [தினைமாலை நூற்கூடி]

என்பது நற்றும் தலைமகளின் உடன்போக் கெண்ணிப் படிமத்தாளை வினாயது.

பிறவும் அன்ன. ‘அன்றவள் புலம்பலும்’ என்ற உம்மையால், செவிலி புலம்பலும் கொள்ளப்படும். உதாரணம் :—

“ பெயர் ச்சுனைன் முயங்கான் வியர்த்தனை வென்றனள்
இனியறிந் தேனது துனியா குத்தே
கட்டுரூடி யாதுப் மழுதவழ் பொதியில் .
வேந்தைக்குய் காந்தஞ் நாறி
ஆம்பன் மலரினுங் தான் றண் ணியளே” [குறுங்அசு]

என்பது உடன்போக்கிய செவிலி கவன் றுரைத்தது.

“ என்னு முன்னின் கொல்லீா தன்னை
ஷஞ்சுணைத் தேந்திய வஞ்சினக் காளையோ
டமுங்கன் மூதுரலரெழுச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே.” [ஜங்குறு-களை]

என்பது தலைமகள் கொடுமைசினைந்து கூறியது.

“ ஸன்றுபுறந் தந்த வெம்மு முன்ளாள்
வான் கேரோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுங் தாழுடைக் கழிகை
நாழூநதி வெடுவேற் குறும்படை மழவர்
முளையாத் தந்து முரம்பின் யீழ்த்த
வில்லீர் வாழ்க்கை விழுத்தொடை மதவர்
வல்லரண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
ஙகெற் பீவி சூட்டித் துடிபடத்
தொப்பிக் கள்ளொடு துருடப்பலி கொடுக்கும்

போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சரங்
 துணிந்துபிற எாயினு மணிந்தணிந்
 தார்வ நெஞ்சுமோ டாய்நல் னொஇத்தன்
 மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
 துஞ்சா முழவிற் கோவற் கோமான்,
 நெநெந்தேர்க் காரி கொஉங்கான் முன் றுறைப்
 பெண்ணையம் பேர்யாற்று நண்ணாறல் கடுக்கும்
 நெறியிருங் கதுப்பினென் பேதைக்
 கழியாத் தேன் தாற்றிப் புணையே” [அகம்-கடு]
 என்பது செவிலி தெய்வம் பராஅயது. பிறவும் அன்ன.

சம். ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துங்
 தாமே செல்லுங் தாயரு முளரே.

இது, தலைமகள் உடன்போகியவழிச் செவிலிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன் :—ஏமம் பேர் ஜார் சேரியும் ஏமம்பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின் கண்ணும், சுரத்தும்-ஜூரினின்றும் நீங்கிய சுரத்தின்கண்ணும், தாமே செல்லும் தாய ருஞ் உளர்-தாமே செல்லுங் தாயரும் உளர்.

“தாமே செல்லுங் தாயர்” என்பதனால் செவிலி என்பது பெற்றும். ‘தாயரும்’ என்றதனால் செத்தாயர் பலர் என்று கொள்ளப்படும். அவ்வழிச் சேரியோரை வினை தலைமும், சுரத்திற் கண்டோரை வினாதலும் உள்வார். சேரியிற் பிரிதலும் பாலையாகு மோ எனின், அது வருகீன் ர சூத்திர ததினால் விளங்கும். [சுற்றேசாரம் அசை.]

சேரியோரை வானுஅயதற்குச் சேய்யுள் :—

“இதுவென் பாவைக் கிளியங்க் பாவை
 இதுவென் பைங்களி பெறுத்த பைங்களி
 இதுவென் பூவைக் கிளியசொற் பூவையென்
 றல்மவரு கோக்கி னலம்வரு சுடர்த்துல்
 காண்டொறுங் காண்டொறுங் கலங்கி
 நீங்கின ளோவென் பூங்க ஞேளே” [ஜுங்குறு-கடு]

எனவரும்.

கரத்திடை வ்னுஅயதற்குச் சேய்யுள் :—

“எறித்தரு சதிர்தாக்கி யேந்திய குடைந்துல்
 உறித்தாழிந்த காகமு முரைசான் ற முக்கோலும்
 நெறிப்படச் சுவலசை இ வேட்ரூரா நெஞ்சத்துக்
 குறிப்பேல் செயன் மாலைக் கொளொங்டை யந்தணீரா
 வெல்விடைச் செலன் மாலை யொழுக்கத்தி ரிவ்லிடை
 என்மக ளொருத்தியும் பிறண்மக ஞெருவனுங்
 தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
 அன்னு ரிருவரைக் காணிரோ பெரும்.” [கணிபாலை-அ]

“ செய்வினை பொலிந்த செறிகழ னேன் ரூள்
மையனைற் காளையொடு வைபய வியலிப்
பாவை யன்னவென் னூப்பெதாடி மடந்தை
சென்ற என்றி ரைய
ஒன்றினூ வோவாவ எஞ்சிலம் படியே.” (ஜங்குறு-ஷதுக)

என வருவதும் அது.

“ காலே பரிதப் பினவென் கண்ணே
நோக்கி மோக்கி வாளிமுங் தன்னே
அகவிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவில் வலசுக்குப் பிறரே ” [குறுங்-சசு]

என வருவது, சுரத்திடை வினாயது விகுந்தபின்னர்க் கூறியது (ஶம்)

சக. அயலோ ராயினு மகற்சி மேற்றே.

இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நூதலிற்று.

இ-ன்:-அயலோராயினும்(சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றி) தமது மனையற் கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே-பிரிவின்கணன்தே.

எனவே, ஓர் ஊரக்கு மனையற்கண்ணும் பரத்தையிற்பிரிவு பாலையாம் என் பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (சக)

ச.உ. தலைவரு விழும சிலைபெடுத் துரைப்பினும்
போக்கற் கண் னும் விடுந்தற் கண் னும்
நீக்கவின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோற் சுட்டித்
தாய்விலை நோக்கித் தலைப்பெயர்க்குத் கொளினும்
நோய்மிகப் பெருகித் தன்னெஞ்சு கலுந்தோளை
அழிந்தது களையென் மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ
டென்றிவை யெல்லா மியல்புற நாடின்
ஒன்றித் தோன்றுங் தோழி மேன.

இது, பிரிவின்கண் தோழிக்குக் கூற்று கிகழும் இடன் உணர்த்துதல் நூதலிற்று.

இ-ன்:-தலைவரு விழும.....தோழிமேன-தலைவரு விழும சிலைபெடுத் துரைத் தல் முதலாகச் சொல்லப்பட்டன தோழிமாட்டுப் பொருந்தித் தோன்றும்.

தலைவரும் விழுமசிலை எடுத்துரைத்தலாவது பின்பு வரும் நோய்சிலையை எடுத் துக் கூறுதல் என் றவாறு.

உதாரணம்:-“பாஅ லஞ்செவிப் பனைத்தாண் மாநிரை
மாஞல் யாளையொடு மறவர் மயங்கித்
தூறதர்ப் பட்ட வாறுமயங் கருஞ்சரம்
இறந்தார் செய்யும் பொருளினும் யாறுமக்குச்
சிறந்தன மாத றறிந்தனி ராயின்

தோல்காப்பியம் - இளம்பூரணம்

நீளிரு முங்கீர் வளிகலன் வொவலின்
 ஆள்விளைக் கழிந்தோர் போற வல்லதைக்
 கேள்பெருங் தகையோ டெவன்பல மொழிகுவ
 ராளுங் கொண்மீன் றகைத்தலுங் தகைமே;
 கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற்
 குல்லென்ற களம் போலப் புலம்புகொண் டமைவாளோ;
 ஆள்பவர் கலச்சுற வைபெற்றநாடுபோற
 பாழ்ப்பட்ட முச்சத்தொடு பைதல்கொண் டமைவாளோ;
 துரிரா வைக்கலூட் டாமரைப் பொய்கையுள்
 நீர்ந்தத் மல்ஸ்போல நீந்ப்பின் வாழ்வாளோ;
 எனவாங்கு;
 பொய்க்கங்கல் புரிந்தனை புறந்து ஸ்கலிட்
 டெங்காளோ நெஞ்சுத்தாய் நீசெல்வ
 தங்கான்கொண் டிருக்குமிவா ஏரும்பெற ஒயிரே” [கவி பாலை-சு]
 எனவரும், இதனுள் “பாம் நமக்குச் சிறந்தனமாத ஸ்திரநிராயின்” என் றமையாலும், “பொய்க் கங்கல் புரிந்தனை” என் றமையாலும் வரைவதன்மூன்பென்று கொள்ளப்படும். இவர் இறந்துபடும் என் றமையால் உடன்கொண்டுபோவது குறிப்பு.
 போக்கற்கண்ணும் என்பது ‘உடன்கொண்டு பெயர்’ என்று கூறுதற்கண்ணும் என் றவாறு.

உதாரணம்:—“மனையா மரல்கவர மாரி வறப்ப
 வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
 சுழையம்பு மூழ்ச் சுருங்கப் புரையோர்தம்
 உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிந்குத்
 தண்ணீர் பெருஅத் தடுமோற் றருங்குயரங்
 சண்ணீர் கலைந்துங் சுடுமைய காட்டன் றுல்
 என்னீ நியாதீர் போல விவைகுறல்
 நின்னீர் வல்ல நெஞ்சத்தா யெம்மையும்
 அன்பறச் சூழோதே யாற்றிடை நும்பொடு
 துன்பங் துணையாக நாடி ன் துவல்ல
 தின்பழு முண்டோ வெமக்கு” [கவி-பாலை-ஞு]

எனவரும்.

விடுத்தற்கண்ணும் என்பது தலைமகள் உடன்போக் கொருப்பட்டமை தலைமகளுக் குக் குறி அவளை விடுத்தற்கண்ணும் என் றவாறு.

உதாரணம்:—“உன்னங் கிகான்கையொ னொங்கரந் துறையும்
 ஆன்னை சொல்லு முய்க வென்ன தூஉம்
 சுரஞ் சேரா வியல்பில் பொய்ம் மொழிச்
 சேரியம் பெண்டிர் கல்வையு மொழிக
 நாடுக ணைற்றிய வுதியுன் சோற்
 பாழ்க் கென்ற பரிசிலர் போல
 உவலினி வாழி தோழி யவரோ

பொம்ம லோதி நம்மொ பெராங்குச்
செலவயர்ந் தனரா வின்றே பரங்கெழு
மலைதொறு மால்கழை மிசைந்த நால்வாய்
கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்தியில்
நளிசுட்டு வான்றேய் புணிமிசைக் கண்டாங்கு
மேவரத் தோன்றும் யாவுயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறி
காடுமீக் கூறுங் கோடெங் தொருத்தல்
ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பீணைத்தோள்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
நிறையித் தூண்கண் மகளிர்க்
கரிய வாலென மூங்கின செலவே” [அகம்-கு]

எனவரும், இஃது உடன்போக்கு நயப்பித்தது.

“வேதும் வினங்கின வினையரு மியன்றனர்
தாருங் ததையின தழையுந்தொடுத்தன
நிலீங் ரற்ற வெம்மை நீங்கப்
பெயன்ர் தலைஇய வுலகவையிலை நீத்துக்
குறுமுறி யீன்றன மர ணே நறுமலர்
வேயந்தன போலத் தோன்றிப் பலவுடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனிநன் ரூகிய பனிச்சங்கு வழிநாட்
பாலெனப் பரத்தரு சிலவின் மாலைப்
போதுவங் தன்றூற் றாதே நீடும்
கலங்கா மனத்தை யாகி யென்சொல்
நயந்தனை கேண்மோ நெஞ்ச மோக்குவி
தெற்றி யுலரினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்க்குரல் சாயினும்
நின்னினு மடவ ணனிர்ந் நயந்த
அன்னை யல்ல ரூக்கின்னையர்
புலிமருள் செம்ம ஞேங்கி
வலிமா வின்னுங் தோய்க்கின் முலையே” [அகம்-உ-கு]

எனவரும், இது விடுத்தவழிக் கூறியது.

• நீக்கலின் வந்த தம்முறு விழுமழும் என்பது, தமரை நீக்குதலால் தமக்குற்ற நோ பின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:—“விளம்பழங் கமழும் கமஞ்சுற் குழிசிப்
பாசங் தின்ற தேய்கான் மத்த
நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும்
வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்

தோல்காப்பியம் - இளம்பூரணம்

வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்
 இவைகான் டோறு நோவர் மாதோ
 அளியரோ வளியரென் னுத் தோரென
 நும்மொடு வரவுதா னயரவுங்
 தன்வரை த் தன் றியுங் கலுழுஞ்தன ஏண்ணே” [நந்தகூ]
 எனவரும். இஃது உடன்போக்குக் தவிர்த்தபொருட்டுக் கூறியது.

இன்னும் “நீக்கலின் வந்த தம்முற விழுமய்” என்றதனால் தலைமகட்குக் கூறின வும் கொள்க.

உதாரணம்:—“நானு நானு மாள்வினை யழுங்க
 இல்லிருந்து மசிழ்வோர்க் கில்லையாற் புக்கெழுன
 ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
 கண்பணி துடையினித் தோழி நீயே” [சிற்றடக்கம்]
 எனவரும்.

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த் துக்கொளினும் என்பது, மெய்ம்மையும் பொய்ம்மையும் காணப்பட்ட அவைனச் சுட்டித் தாய்நிலை நோக்கி மீட்டுக்கொள்ளுத்தர்கள்னும் என்றவாறு.

உதாரணம்:—“பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி
 சர்ந்துங் கமழுக்டாஅத் தினம்பிரி யொருத்தல்
 ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து
 பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென் னும்
 அருளில் சொல்லு நீசொல் லினையே
 நன்னர் கற்றுத் தனயங்கெடுமை நீவி
 நின்னிற் பிரியலே னுஞ்சலோம் பென் னும்
 நன்னர் மொழியு நீமொழிந் தனையே
 அவற்றுள், *
 யாவோ வாயின மாஅன் மகனே
 கிழவு ரின் னே ரென்னுது பொருடான்
 பழவினை மருங்கித் பெயர்புபெயர் புறையும்
 அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின்
 நிமைப்புவரை வாழுண் மட்வோள்

அமைக்கவின் கொண்ட தோளினை மறந்தே” [கலி-பாலை-உயி]
 எனவரும். இது தலைமகனைச் சுட்டிக் கூறியது. தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த் துக்கொண்டதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

நோப் மிகப் பெருகித் தங் நெஞ்சு கலுழுஞ்சோளை அழிந்தது களையென மொழிந் தது கூறி வண்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்றிவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன் றும் தோழி மேன என்பது, தலைமகன் பிரிதலால் வந்துற்ற நோய் மிகவும் பெருகித் தங் கெஞ்சு கலங்கியோளை அழிந்தது களைதல் வேண்டுமெனத் தலைமகன் சொன்ன மாற்றத்தைக் கூறி வண்புறையின் பொருட்டு நெருங்கிவந்ததன் திறத்தோடு இத்தன்மையை வெல்லாம் இயல்புற ஆராயின் தலைமகளோடு பொருங்கித் தோன்றும் தோழிமேனை என்றவாறு.

“ஒன்றித் தோன்றுங் தோழி” என்றதனால் தோழிமார் பலருள்ளும் இன்றியமையாதாள் என்றுகொள்க.

“தோழிதானே செவிலி மகனே” [கனவியல்-நடு] என்றதனான், அவள் செவிலிமகள் என்று கொள்ளப்படும்.

மொழிந்தது கூறி வன்புறை நெருங்குதலாவது, தலைமகன் மொழிந்தது கூறி வற்புறுத்தலாம்.

“அரிதாய வறனைய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்
புரிவம் காதலிற் புணர்ச்சியுங் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றங்க காதலர்
வருவாக்கொல் வயங்கிழாஅம் வலிப்பல்யான் கேள்வினி
அடிதாங்கு மளவின்றி யழவன் ன வெம்மையாற்
கடியவே கனங்குழாஅய் காடென்று ரக்காட்டுள்
துடியடக் கயங்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின் னுண்ணுவுக் களிதெனவு முரைத்தனரே”

எனவும்,

“இன்பத்தி னிகந்தோரீஇ யிலைதிந்த வலவையாற்
றுன்புறாஉங் தகையவே காடென்று ரக்காட்டுள்
அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே”

எனவும்,

“கன்மிசை வேப்வாடக் களைக்கிர் தெறுத்தலாற்
றுண்குஉங் தகையவே காடென்று ரக்காட்டுள்
இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பினைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே”

எனவும் அவன் மொழிந்தது கூறி,

“எனவாங்கு;
இனைநலமுடைய கானஞ் சென்றேர்
புனைநலம் வாட்டுங ரல்லர் மைனவயிற்
பல்வியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி னுண்கணு மாடுமா விடனே” [கலிபாலைக்க]

என வற்புறுத்தியவாறு கண்டுகொள்க.

• ‘என்றிவையெல்லா மியல்புறநாடின்’ என்றதனான், பருவம் வந்தது எனவும் பருவம் ஆன்று எனவும் வருவன கொள்க.

“வல்வருவர் கானும் வயங்கி முருக்கெல்லாஞ்
செல்வச் சிருர்க்குப்பொற் கொல்லர்போ—னல்ல
பவளக் கொழுந்தின் மேற் பொற்றுவி பாய்த்தித்
திவளக்கான் நிட்டன தேர்ந்து.” [தினைமாலைநாற்காக]

இது பருவம் வந்தது என்றது.

தோல்காப்பியம் - இளம்பூரணம்

“மடவ மன்ற தடவுகிலைக் கொன்றை
கல்பிறங் குத்தஞ் சென்றேர் கூறிய
பருவம் வாரா வளவை வெரிதரக்
கொம்புசேர் கொடியின ருழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.” [குறுங்கூசு]

இது பருவம் அன்று என்றது.

இன்னும் ‘என்றிவை யெல்லாம்’ என்றதனால், பிரியுங்காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின் நென் எனத் தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக்கறுதலும் கொள்க.

கு ०

“முனவுமா வல்கி யெயினார் தங்கை
இளமா வெயிற்றிக்கு சின்னிலை யுறியச்
சொல்லினே ஸிரிக்கு மளவை
வென் வேற் காளை விரையா தீமே.” [ஜங்குறு-கூசு]

இது விலக்கிறது.

“விளங்கிழாஅய் செல்வாரோ வல்ல ரழுப்பட்
தகைந்த பிடியை யெழிற்களிறு
கந்தைச் செந்திலைச் சின்னீரைக் கையாற்கொண்
உச்சி யொழுக்குஞ் சுரம்.”

இது தலைமகட்குக் கூறியது.

சாந். பொழுது மாறு முட்குவரத் தோன்றி
வழுவி னுகிய குற்றங் காட்டலும்
ஊரது சார்புஞ் செல்லுங் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொ
டமிந்தெத்தி கூறி விடுப்பினு மாங்கத்
தாய்சிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ்
சேப்பிலைக் ககன்றேர் செலவினும் வரவினுஞ்
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.

இது, கண்டோர் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன்:-பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் ஊரது சார்பும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் என்பது, காலமும் நெறியும் அச்சும் வருமாறு தோன்றி வழுவுதலினுகிய குற்றம் காட்டலும் ஊரது அணிமையும் செல்லும் தேயத்தின் சேய்மையும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய பக்கத்தினும் என்றவாறு.

உதாரணம்:- “எம்மு ரல்ல தூர்னனித் தில்லை
வெம்முரட் செல்வன் கதிரு முழுத்தனன்
சேந்தலை சேன்மோ பூந்தார் மார்ப
இளைண் மெல்லியண் மட்டநை
அரிய சேய பெருங்க லாரே” எனவரும்.

புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த செஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் என்பது, புணர்ந்து செல்கின் ரேர் பக்கத்து விரும்பின செஞ்சத்தோடு மனன் அழிந்து எதிர்மொழி கூறி விடுத்தற்கண்ணும் கூற்று சிகழும் என்றவாறு.

உதாரணம்:—“அமுந்துபட வீந்த பெருந்தன் குன்றத்

தொலை வீந்தி னுலவை யங்காட்

८

தாறு சென்மாக்கள் சென்னி யெறிந்த

செம்மறுத் தலையெந்ததோர் வாய

வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை

மரஞேங்கு மின்டிவ் ரீங்கையுசரனே

வையெயிற் றையன் மடங்கை முன்னுற்

கூ

தெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங்

காலொடு பட்ட மாரி

மால்லவரை மிளிர்க்கு முருமினுங் தொடிதே” [நற-உ]

எனவரும்.

ஆங்கு அத் தாய்திலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் என்பது, ஆண்டுப் பின்சென்ற அச்செலவிலத்தாயது நிலைமையைக்கண்டு போகிமல் தடுத்தற்கண்ணும் போகவிடுத்தற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:—“அறம்புரி யருமறை நவின்ற நாவிற்

நிறம்புரி கொன்கை யந்தனீர் தொழுவலென்

९

ரூண்டொடிட வினாவும் பேசையம் பெண்டே

கண்டனே மம்ம சுரத்திடை யவளே

१

இன்றுணை மினிதுபா ராட்டக்

குன்றுயர் பிறங்கன் மலையிறங் தோரே” [ஜங்குறங்குது]

எனவரும். இது செவிலி வினாஉயவழி கூறியது.

“பெயர்ந்து போகுதி பெரும காட்டி

१

சிலம்புகெழு கீழடி சிலப்ப

இலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.”

இது தடுத்தற்கண் வந்தது.

“நெருப்பவிர் கணலி யுருப்புச்சினாங் தனியக்

२

கருங்கால் யாத்து வரிசிழ விரீஇசு

சிறுவரை யிறப்பிற் காண்குவை செறிதொடிப்

பொன்னேர் மேனி மடங்கையொடு

வென்மேல் விடலை முன்னிய கூனே.” [ஜங்குறங்குது]

இது விடுத்தற்கண் வந்தது.

சேய்விலைக்கு அகன் ரேர் செலவினும் வரவினும் என்பது, சேய்வைக்கண் அகன் ரேர் செல்லுதற்கண்ணும் வரவின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்:—“வில்லோன் காலன கழலே தொடியோன்

மெல்லடி மேவங்கு சிலம்பே கல்லோர்

ந.ஈ

தோல்காப்பியம் - இளம்பூரணம்

யார்கொ லளியர் தாமே யாரியர்
 கயிறுடு பறையிற் கால்பொரக் கலங்கி
 வாகை வெண்ணெற் ரெவிக்கும்
 வேய்யி லழுவ முன்னி யோரே” [குறுங்கு]

(ஞ) எனவரும்.

கண்டோர் மொழிதல் கண்டது என்ப என்பது, இவ்வில்லிடங்களில் கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப்பட்ட தென்ப என்றவாறு. (சங்க)

சா. ஒன்றுத் தமரினும் பருவத்துஞ் சரத்தும்
 ஒன்றிய மொழியொடு வளிப்பினும் விடுப்பினும்

க ० இடைச்சர மருங்கி னவடம ரெய்திக்
 கடைக்கொண்டு பெய்தலிற் கலங்கனு ரெய்திக்
 கற்பொடு புணர்த் கெளாவை யுளப்பட
 அப்பாற் பட்ட வொருதிறத் தானும்

நூள்து சின்மையு மிளாமைய தருமையுந்
 தாளான் பக்கழுந் தகுதிய தமைதியும்
 இன்மைய திலிவு முடைமைய துயர்ச்சியும்
 அன்பின தகலமு மகற்சிப தருமையும்
 ஒன்றூப் பொருள்வயி னாக்கிய பாலினும்

ஏ ० வாயினுங் கையினும் வருத்த பக்கமோ
 தேதியங் கருதிய வொருதிறத் தானும்
 புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுங்

தூதிடை யிட்ட வகையி னனும் ,

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்

மூன்றன் பருதியு மன்றிலத் தருமையுந்

தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்

பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப்

பாகனெனுடு விரும்பிய வினைத்திற வகையினும்

காவற் பாங்கி னங்கோர் பக்கழும்

பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட் குறுகி

இரத்தலுங் தெளித்தலு மெனவிரு வகையோ

உரைத்திற நாட்டங் கிழவோன் மேன.

இது பிரிவின் கண் தலைமக்கற்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று.

இன்:—ஒன்றுத் தமரினும் பருவத்தும் சரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப் பினும் விடுப்பினும் என்பது, வரைவு உடன்படாத தமர்கண்ணும் பருவத்தின்கண் நடநட நூம் சரத்தின்கண்ணும் பொருதிய சொல்லொடு தலைமகளை உடன்கொண்டு போகத்துணியினும் விடுத்துப்பொகினும் கிழவோர்க்குக் கூற்று நிகழும் என்றவாறு.

‘உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு’ என்பதை வினைய பகுதிக்கும் தூட்டுச்

வலித்தற்குச் சேய்யுள் :—

“ஆறுசெல் வருத்தஞ் சிறடி சிவப்பவுஞ்
சினைங்கு தளிரின் வண்ணம் வாடவஞ்
தான்வர றணிந்த விவளினு மிவஞ்டன்
வேப்படி மழுவ முகக்கும்
பேதை நெஞ்சம் பெருந்தக வடைத்தே”

எனவும்,

“வேட்டச் செந்நாய் கிளைத் தூண் மிச்சில்
குளவி மொய்த் த மழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ ஸேஷிய
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே” [குறுங்கிள்]

எனவும் வரும்.

அவ்வடிமி இடைச்சுரத்திற் கூறியதற்குச் சேய்யுள் :—

“அழிவில் முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தங் தீர யாழிலின்
நலமென் பனைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பும் புங்கி னெழிற்றகை யொண்முறி
சனங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
சிழல்காண் டோறு நெடிய வைகி
மணால்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் ரேயே
மாளின கொழுதி மகிழ்குயி லாஹு
நறுந்தண் பொழில கானங்
குறும்ப ஹா யாஞ்செல்லு மாரே [நக்க]

எனவரும்.

விடுத்தற்குச் சேய்யுள் :—

“இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாசு
நாட்டயிர் கடைக்குரல் கேட்டொறும் வெருஉம்
ஆங்கிலப் புள்ளி யல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரா ராயரோ பெருங்க லாறே”

ரனவரும். இஃது உடன் கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட்டுது கடுமை கறி விடுத்தது.

“கிளிபுரை கிளவியா யெம்மொடு நீவரிற்
தளிபொழு தளிரின்ன வெழின்மேனி கவின்வாட
முளியில் பொத்திய முழங்கழ விலைபோத்தங்
வளியுறி னவ்வெழில் வாடுவை யல்லவேழு” [கலிசாஸூகா]

ஏன்பது தலைவிள்குக் காட்டது கடுமை கறி விடுத்தது.

நக ०

இடைச்சரம் மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்தலில் கலங்கு அஞ்சு எய்திக் கற்பொடு புணர்ந்த கெள்ளவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது, தலைமகள் செல்கின்ற இடைச்சரத்திடைத் தலைமகள் தமர் எய்தி மீட்டுக் கொண்டு யெயர்தல் மரபாதவின் அங்கனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்தமுற்றுக் கு கற்பொடு புணர்ந்த அவர் உளப்பட அப்பகுதிப்பட்ட உடன்போக்கின்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழி, வருவரெனக்கூறலும் வந்தவழிக்கூறலும் உளவாம்.

உதாரணம் :—“ விளையமை பாவையி னியவி நூந்தை

கு ०

மனோவரை யிருந்து வந்தைனை யாயிற்
நலைநாட் கெதியிய தண்பெய வெழிலி
யீணியிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் முதாய்க்கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழுகளி றுரிஞ்சிய பராஅரை வேங்கை

கு ५

மணவிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி
அமர்வரி னஞ்சேன் பெயர்க்குவன்

நுமர்வரின் மறைகுவென் மாது யோனே.” [நந்தால்]

இது கருவர் என ஜூயற்றுக்கூறியது. ‘கற்பொடு புணர்ந்த கெள்ளவீக்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொன்க.

கு ० நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமை தியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற் சியது அருமையும் ஒன்றூப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் என்பது, நாளது சின்மை மூதலாகச் சொல்லப்பட்டு எட்டினையும் பொருந்தாத பொருட்கண் ஊக்கிய பக்கத்தி னும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.

கு ५ ‘ஒன்று’ என்னும் பெயரெச்சம் ‘பால்’ என்னும் பெயர் கொண்டு முடிந்தது. அது ‘பொருள்வயி ஊக்கிய பால்’ என அடையடுத்து நின்றது.

நாளது சின்மையை ஒன்றுமையாவது, யாக்கை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

இளமையது அருமையை ஒன்றுமையாவது, பெறுதற்கிய இளமை நிலையாது கு ० என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

தாளாண் பக்கத்தை ஒன்றுமையாவது, முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

தகுதியது அமைதியை ஒன்றுமையாவது, பொருள்மேற் காதல் உணர்ந்தார்க்குத் தகாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.

கு ५ இன்மையது இளிவை ஒன்றுமையாது, இன்மையான் வரும் இளிவரவினைப் பொருந்தாமை.

உடைமையது உயர்ச்சியை ஒன்றுமையாவது, பொருள் உடையார்க்கு அமைவு வேண்டுமென்றே,, அவ்வயைவிலைப் பொருந்தாமை: அஃதாவது மென்மேலும் ஆசை செறுத்துதல்.

அன்பின து அகலத்தை ஒன்றுமையாவது, சிறந்தார்மாட்டுச் செல்லும் அன்பி ணப் பொருந்தாமை.

அகற்சியது அருமையை ஒன்றுமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை.

பொருள் தேவோர் இத்தன்மைய ராதல் வேண்டுமென ஒருவாற்றுன் அதற்கு இலக்கணக் கூறியவாறு. (5)

வாயிலும் கையிலும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் என் பது, வாயான் வகுத்த பக்கமோடும் கையான் வகுத்த பக்கமோடும் பயன் கருதிய ஒரு கூற்றுனும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.

வாயான் வகுத்த பக்கமாவது-இதுதல். கையான் வகுத்த பக்கமாவது-படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும். ஊதியங் கருதிய ஒருத்தனவது மேற்கொல்லப்பட்ட பொருள்வயிற் பிரிதலன்றி அறத்திற்கு காரணமாகப் பிரியும் பிரிவு. இது, மறுமைக்கண் பயன் தருதலின் ‘ஊதியம்’ ஆயிற்று. (6)

“அறத்தினாலும் காக்கும் மில்லை யதைன்
மறத்தலே ஊங்கில்லை கேடு” [குறள்ளூ]

என்பதனாலும் அறிக். க (7)

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்பது, பிரிந்ததனை வரும் புகாதம் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைகளை யான் வருந்துணையும் ஆற்றி மிருத்தல் வேண்டுமெனக் கூறத்தற்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு.

பொருள்வயின் ஊக்கிய பாலிலும் ஊதியம் கருதிய ஒருத்ததானும் வற்புறுத்தல் எனக்கூட்டுக். (8)

உதாரணம்:—

“அற்னு மீகையும் மன்புங் கிளையும்
புகழு மின்புங் தருதவிற் புறம்பெயர்ந்து
தருவது துளிந்தமை பெரிதே
விரிபூது கோதை விளங்கிழை பொருளீ” (9)

எனவரும்.

துதிடை இட்ட வகையினாலும் என்பது, இரு பெரு வேந்தர் இகவியவழிச் சங்கு செய்தற்குத் துதாகிச் செல்லும் வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும்.

ஆகித் தோன் மூம் பாங்கோர் பாங்கிலும் என்பது, தனக்குப் பாங்காகித் தோன்று வார் பக்கத்துப் பிரியும்வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும் வேந்தற்குதற்றழிப் பிரியும் பிரிவு. (10)

மூன்றன் பகுதியாவன, நால்வகை வலியிலும் தனிவலியும் துணைவலியும் வினை வலியும் என்பன. அவை பகைவர்மாட்டுள்ளன.

மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங் கொண்ட அருமை என்றவாறு,

தோன்றல் சான்ற என்பது, (இவை) மிகுதல் சான்ற என்றவாறு. (11)

மாற்றேர் மேன்மையாவது, மாற்றேருது உயர்ச்சியானும் என்றவாறு. ஆறன் அரை, குடு என்கின்றது.

முன்றன் பகுதியானும் மண்டிலத்தருமையானும் தோன்றல் சான்ற மாந்றேர் அனக் கூட்டுக.

பாசறைப் புலம்பல என்பது, பாசறை ஈண் தலைமகன் தனிமையுரைத்தல் என்ற காறு.

ரு தூதிடை வகையினானும், பாந்தர்கு உற்றுழியினானும், மாந்றேர் மேன்மையினானும் பாசறைகட்ட புலம்பல் எனக்கூட்டுக். அஃதாவது, தூதினும் வேந்தற்குற்றுழி யினும் பகைதனிலினையிலும் பாசாரசட் புலம்பல உள்ளாகும் எனக்கொள்க.

உதாரணம்:-

“ வேளாப் ரார்ப்பான் வாளரங் துமிதத் வளைகளீங் தொழித்த கொழுந்தி னன் ன தளைபினி யலிழாச் சுரிமுகிழப் பகன்றை சித்ரலக் துவலை தாவலின் மலரு,

தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்

வயங்குக்கிர் கரந்த வாடை வைக்கறை

விக்ம்புரி வதுடோல் வியலிடத் தொழுகு

மங்குன் மாமழு தென்புலம் படரும்

பணியிருங் கங்குலு ச நமிய ணீந்தித்

ஞன்னா ரோனே நன்னுதல் யாட்மீ

கடிமதிற் கதவம் பாய்தலிற் ஜூடிபினநது

நதிமுக மழுங்கிய மண்ணைவென் கோட்டுச்

சிறுகண் யானை நெநோ வொண்மணி

கழிபினிக் கறைத்தோற் பொழிகளை ஏதைப்பத்

தழுங்குருள் முரசமொடு மயங்கும் யாயததுக்

கழுத்துறைச் செறியா வாஞ்சுடை யெறுழ்க்கதோள்

இருஷ்துயின் மதிநர் தானை

உருஷ்சினை வேந்தன் பாசறை யோமே.” [அகம்ஹா]

இது வேந்தற்கு உற்றுழப் பிரிந்த நலைமகன் கூற்று.

“ வைகுபுலர் விடியல மையும் பரக்கங்

கருநைன் யலிம்ந ஒழிற முருக்கின்

எரிமருள் சூஞ்சினை யினைச்சித ரார்ப்ப

நெடுநெட்டக்கிய கழனியேர் புகுததுக்

குடுமிக கட்டிய படப்பையொடு விளிய

அரிக்கா சூராம்த தெரிபசட் டுமுகா

ஒதைத் தென்விழி புலங்கொறுப் பரப்பக

கோழினை ஏதிரிய மரத்த கவினிக்

சாடனை கொண்ட காண்டகு பொழுதின்

நாம்பிரி புலம்பி னலஞ்செலச் சாதுய்

நம்பிரி பழியா நல்லெலுடி சிறநத

ஏற் ரு ஜெகிழு ஏருந்தினை சொல்லோ

மென்சிறை வண்டின் ரண்கமழ் பூந்துணர்த்
தாதின் றவலை தளிர்வார்க் தன்ன
அங்கலும் மாமைக் கிளைஇய

நண்பலி றித்தி மாஅ யோரோ” [அகம்-சக]

என்பது பகையிற் பிரியும் தலைமகன் கூற்று. பிறவும் அன்ன. இவ்வாறு வருவன ஏ
குறித்த பருவம் பிழைத்துழி என்ற கொள்க.

முடிந்த காலத்துப் பாக்கெடு விரும்பிய வினைத்திற வகையினும் என்பது, வினை
முடிந்த காலத்துப் பாக்கெடு விரும்பப்பட்ட வினைத்திறத்தினது வகையின் கண்ணும்
அவற்குக் கூற்று சிக்கும் என்றவாறு.

அது பாசைறக்கட் கூறலும், மீண்டு இடைச்சுத்துக் கூறலும் என இரு டு
வகைப்படும். இன்னும், ‘வகை’ என்றதனால் வெஞ்சிந்குக் கூறியனவுங்கொள்க.

உதாரணம் :—

“வந்துவினை முடித்த வேநதனும் பகைவருந
தந்திறை கொடுத்துத் தமரா யினாரே

மூண்செறிந் திருந்த சேனை யிரண்டும்

ஒன்றென வறைந்தன பனையே ரின்றேர்

முன்னியங் கூதிரப் பின்னிலை மீரா

ஆர்க பாக வொருவினை கழிய

ஙன்ன டினர்றை நறுமடி ணத்தி

துன்னருங் கடுந்திற்க் கங்கன் கட்டி

பொன்னணி எல்லிற் புன்றுதை யென்றுங்

கன்றவர் குழிஇய வளப்பருந் கட்டேரப்

பருந்துபடப் பண்ணிப் பகையன் பட்டெனக்

கண்டது பாலு ஞாக்த திண்டேர்க்

கணைய ணக்படக கழுமலர் தாத

பினையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி

அழிய்பி லன்ன வருஅ யாணரப்

பழும்பாஸ் ஜெல்லின் பல்குழிப் பரவைப்

பொங்கடி ஏடிகய மண்டிப ஏடிலைத்

தண்குட வாயி லான்ட்னாள்

பண்புடை பாக : தின்றுயில் பெறவே” [அகம்-சக]

எனவும்,

“கென்கே ரென்றங்க் கிளை ஞ ரார வங்

கேளால் யேலீர் கெழிஇயின ரொழுகவும்

ஆள் வினைக் கெதிரிய ஆக்மொடி புகல்சிறங்

காரங் கண்ணி படுப்பார்ச் சீசாழர்

அறங்கெழு நல்லவை ஏற்கதை யன்ன

பெறலாரு நன்கல மெப்தி நாடுன்

செயலருஞ் செய்லைன முற்றின மாயின்

அரண்பல கடந்த முறண்கொடாளை

வாடா வேம்பின் வழுதி கூடல்

நாளங் காடி ஸாறு ராறுதல்

கு ८

கு ८

கு ८

கு ०

கு ३

கு ०

தொல்காப்பியம் - இளம்பூரணம்

நீளிருங் கூந்தன் மாஆ யோளொடு
வரைகுமின் றன்ன வான் ரேய் செநோகர்
நுறைமுகங் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பன்னி நெடுஞ்சூர் விளக்கத்து

५

நலங்கே மூகம் புண்ணவூப் பொறிப்பு
முயங்குகுஞ் சென்மோ செஞ்சே வரிதுதல்
வயந்திகழ் பிழி தரும் வாய்புகு கடாஅத்து
மீளி முன் பொடு நிலவென நியாக் குறுகி

ந ०

ஆட்கோட் பிலையா வஞ்சவரு தடக்கைக்
கடுமெப்பக்ட் டியானை நெடுஞ்சேர்க் கோதை
திருவமர் வியன்கர்க் கருவூர் முன் றுறைத்
தெண்ணீ ரூயர்க்கரைக் குலைஇய

தண்ணை பொருஙை மணவினும் பலவே” [அகம்-கங்]
எனவும் வருவன செஞ்சிற்குக் கூறியன.

ந ५

“ கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் பெஃகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புதுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச்
செப்பட ரன்ன செங்குழம் யகங்தோ

ந ०

மிழுதி னன்ன தீம்புழற் றுய்வாய்
உழுதுகாண் டீனைய வாகி யார்கழல்
பாவி வாளிற் காலோடு பாறித்
துப்பி னன்ன செங்கோட் டியலின்

ந ५

ஷுந்யத்தோர் மீமிசை னென்த்திற் பரிக்கும்
அத்த னண்ணிய வங்குழச் சிறுர்க்
கொடுதுண் ஞேதி மகளி ரோக்சிய

ந ०

தொடிமா னூலக்கைத் தூண்டுறற் பாணி
நெடுமால் வரைய குழினையோ டிரட்டுந்

ந ५

குன்றுபின் னெழியப் போகி யுரந்துரந்து
குாயிற படினு மூங்சேய்த் தெனுது

துபைபரி துரக்குந் துஞ்சாச் செலவின்

எம்மினும் விலை ந்துவல் லெய்திப் பன்மாண்
ஒங்குயர் நல்லி லொருசிறை னிலைஇப்

பாங்கரப் பல்லி படுதொறும் பரவிக்

கன் றுபுகு மாலை சின்றோ னொய்திக்

கைகலியரூச் சென் று கண்புதையாக் குறுகிப்

பிடிக்கை யன்ன பின்னகங் தீண்டித்

தொழிக்கை தைவரத் தோய்ந்தன் று கொல்லோ

நாலெனுடு மிடைந்த கற்பின் வானுதல்

அங்கீங் கிளவிக் குறுமகன்

ந ०

மென்றோள் பெறங்கைஇச் சென் றவென் னெஞ்சே.” [அகம்-க]

இஃது இகைச்சரத்துச் சொல்லியது.

காவல் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும் என்பது, காவற்பக்கத்தின்கண் ஒரு பிரிவிலும் கூற்று சிகழும் என்றவாறு.

‘ஆங்கு’ என்பது இடங்குறித்து கிண்றது; “**ரின் னங்கு வாரூ மென் னெஞ்சினை**” [கலி-பாலை-உ] என்றால் போலக் கொள்க. இது வாரியுள் யானை காணவும், நாடுகாணவும், புன்ளாடவும், கடவுள்ளை வழிபடவும் பிரியும் பிரிவு. ஒருபக்கம் நாட்டெல்லையி விருது பகவவரைக் காக்கவேண்டிப் பிரிவது பகவவியற் பிரிவின் அடங்குதலின், அஃதன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஒத்ப்பட்டது.

பரத்தையின் அகந்தியின் என்பது, பரத்தையிற் பிரியும் பிரிவின் கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி கிண்றது.

பிரிச்தோட் குறுகி இருத்தலும் தெளித்தலும் என இருவகையோடு என்பது, ५० பிரியப்பட்ட தலையகௌக் குறுகி இருத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோடு கூட என்ற வாறு.

காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகந்தியினும் பிரியப்பட்டார் எனக் கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகந்தி ஊடலாகாதோ வெளின், ஏடு வின் மிக்க சிலையே ஸண்டுக் கூறுகின்றதெனக் கொள்க.

५१

கடவுள்ளாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலையகள் புணர்ச்சி மறுத்தப்படுசேயியுள்:—

மருதக்கலியுள் கடவுட்பாட்டினுள் [கலி-மரு-உ-அ],

“வண்டிது சாந்தம் வடுக்கொள நீவிய

தண்டாத்தினு சாயற் பரத்தை வியன்மார்ப

பண்டின்னை யல்லைமன் ஸீங்கெல்லி வந்தியக

கண்ட தெவன்மற் றரை ;

நன்றாம்,

தடைஇய மென்றேளாம் கேட்டவா யாயின்

உடனுறை வாழ்க்கைக் குதவீ யுறையுங்

கடவுள் கட்டங்கி னேன் :

சோலை, மலர்வேயுந்த மான்பினை யன்னார் பலர்ந்

கடவுண்மை கொண்டொழுகு வார்”

५२

५३

எனவும்,

“**சிறுவரைத் தங்கின் வெளுன்வர் செறுத்தக்காய்**

தேறினென் சென்றீந் சொல்லாம் விடுவாயேல்

நற்று ரகலத்துக் கொருசார் மேலிய

நெட்டிருங் கூந்தற் கடவுள் ரெல்லார்க்கு

முட்டுப்பா டாகலு முண்டு”

५४

எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும்,

குறம்பூழுப் பாட்டினுள் [கலி-மரு-ங்கம்],

“விடலை நீத்தலி னேந்பெரி தேய்க்கும்

நடலைப்பட் பெல்லாயின் பூழ்.”

५५

என்றவழி மருதங்கிலத்தின் தலைமகனை விடலை என்றமையானும், இதனுள்

தொல்காப்பியம் - இளம்பூரணம்

“பொய்யெல்லா மேற்றித் தவறு கலைப்பெய்து
கையொடு சண்டார் பிழைச்சுத் தனுளினி”

என இரந்தனமயாலும் கண்டு சொன்ஸ.

- ஒ** “ஒருங்க,
- சொடியிப்பால் ரார் குருந்தச் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்யின வாசித்
தொடு இய வெயக்குர் யானை பெரியார்க்
கடிய்போ காற்று ராவா ;
- வடியர்தமங் கியார் சொல்லத் தங்கரா மற்று ;
- க** ० விளைக்கெட்டு, வாய்வா கெண்ணமை யுரையாது சென்றீ நின்
மாய மருங்கா ரசந்து ;
- ஆழிமாய், நின்கண் பெறினால்லா வின் ஜூயிர் வாழ்வால்லா
என்க வெளவோட்டு கூறு ;
- இஃப்தொத்தன், புள்ளிப் பளவஞ் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுக்கிர் போழ்ந்தனவும் வாளெயி இந்தனவும்
க १ ஒன்றிதழ் சீர்க்கநின் கண்ணியு கல்லார்
சிற்றுபு டீர்ச் சிவாத்தின் மார்பும்
தவருதல் சாலாவோ கூறு ;
- அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணே வோாதி கிதின்மை
தேற்றக்கண் மயாய் தெளிக்கு ;
- க** ० இனித் தேற்றேற்றம் யாம்,
தேர்மயங்கி வந்த கெரிகோதை யங்கல்லார்
சுர்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீக்குறம் பொர்ச்சு எணங்காகின் மற்றினி
யார்மேல் வளியுமோ கூறு”. [கவிமரு உங]

க ५ இதனுள் இருத்தலும் தெளித்தலும் வைதவாறு கண்டுகொன்க.

கலித்தொகையிற் கடவுட்பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றிவரும் பாட்டுக்
களும் மருதலிலத்துத் தலைமகன் பெயர் கூருது பித பெயர்ப்படக கோத்தமையாலும்
ஷட்டபொருண்மையின் வேறுபாடுண்மை அறிக.

உரைத்திறம் நாட்டம் கூழிவோன் மேன என்பது, இல்லில்விடங்கள்பற்றி உரை
க ० யாடுக் குறிப்புத் தலைமகன் மேலன என்றவாறு (ஸஹ)

சுநி. எஞ்சி யேர்க்கு மெஞ்சுதச லிலவே.

இதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருங்கும் நந்தியும் செவிலியும் கண்
போரும் தோழியும் தலைமகனும் கூறுங்கற்றுக் கூறினார்.இஃப்து அவரை யொழிந்த தலை
மகட்கும் பாங்கற்கும் பார்ப்பார்க்கும் பாணர்க்கும் கூத்தர்க்கும் உழுயோர்க்கும் கூற்று
க ५ கிகழுமாறு உணர்த்துதல் நதலிற்று.

இள் :— எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல்-முன்னார்க் கூருது எஞ்சி நின்றூர்க்கும்
கூற்று ஒழிதல் இல்.

‘பாங்கர் முதலாயினுரை இச்சுகுத்திரித்தாற் கூறுப; தலைமகன் கூற்றுத் தளித்
துக் கூறல் வேண்டும், இவரோடு ஒரு சிகாண்மையின்’ எனின், ஒக்கும். தலைமகன்

குற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினா போலும். ஆசிரியர் இச்சுத்திரத்தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தன் மகன் கூற்று வருமாறு. தலைமகன் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறுதலும், பிரிவனர்க்கு கூறுதலும், பிரிவனர்த்தியதோழிக்குக் கூறுதலும், உடன் மோவல் எனக் கூறுதலும், இடைச்சர்த்து ஆயத்தார்க்குச் சொல்ல விட்டனவும், தமர்வங் துற்றவ மிக் கூறுதலும், மீளுற்ற வழி ஆயத்தார்க்குக் குறிவிட்டனவும், பிரிவாற்றுமையும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு கூறுதலும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம் கூறப்படும்

பிரியலுற்ற தலைமகள் கூறியதற்குச் சேய்யுள் :—

“ செஞ்சு நடுக்குறக் கேட்டுந்கூடிய துந்தாம் .

அஞ்சிய தற்றலா மணங்காரு மென்னுஞ்சொல்
இன்றீங் கிளியாப் வாய்மன்ற ஸின்டேன்

புதுவது பன்னாறும் பாராட்ட யாலும்

இதுவொன்றுடைய வெண்ணி யதுதே

மாசில்வான் சேக்கை மணநாத புணர்ச்சியுட்

பாயல்கொன் பென்றேட்டுக்கன ஏவா ராய்கோல்

தொடிச்சை முன்கையாள் கையாறு கொள்ளாள்

கடிமீனா காத்தப்பாம்ப வல்லுவன் கொல்ஸேர்

இழுமேருப் பியானை யிலங்குதேர்க் கோடு

நெடுமலை வெஞ்சுரம் போகி நூடின்றெறஞ்

செய்பொருண் முற்று மளவென்று ராயிழாய்

தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி

யாழுயிர் வாழு மதுகை யிலேமாயில்

தொடியி துறந்தா ரவரை நத் தம்வயின்

நொய்யார் நுவலும் பழுஷ்புத் தம்மொடு

போயின்று சொல்லென் னுயிர்.” [கலி-பாலை-உகு]

கு ०

கு १

கு ०

கு ५

பிரிவனர்ந்த தலைமகள் தலைமகளுடன் கூறியதற்குச் சேய்யுள் :—

“ செவ்விய தீவிய சொல்லி யவற்றெலு

பைய முயங்கிய வஞ்சான் றவையெல்லாம்

பொய்யாதல் யான் யாங் கறிகோ மற்றைய

அகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து

பகன்முனி வெஞ்சுர முன்ள வறிந்தேன்

மகனால்லை மன்ற வினி ;

செல்லினிச் சென்றுந் செய்யும் வினைமுற்றி

அன்பற மாறியா முன்ளத் துறந்தவள்

பண்பு மற்றிரோ வென்று வருவாரை

என்றிறம் யாதும் வினவல் வினவிற்

பகவின் விளங்குசின் செம்மல் சிதையத்

தவலருஞ் செய்வினை முற்றும் லாண்டேர்

அவலம் படுதலு முண்டு.” [கலி-பாலை-உகு]

கு ०

கு ५

கு ०

ஈ

தோல்காப்பியம் - இளம்பூரணம்

பிரிவனர்த்திய தோழிக்குக் கூறியதம்துச் சேயியுள் :—

“அருள் மன்பு நீக்கிற் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ரூ வோ ராயின்
உரவோ ரூ வோ ராக

(B) மடல மாக மடங்கை நாமே”

“செல்லாகை யுண்டே வெமக்குரை மற்றுகின்
வல்வரவு வாழ்வார்க் குரை.” [குறள்-கக்ஞுக] என்பதும் அது.

உடன்போக்கு தூப்பட்டதம்துச் சேயியுள் :—

(C) “சிலரும் பலருங் கடைக்க ணேக்கி
முக்கி னுச்சிச் சுட்டுவீரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப மூற்றங்க
சிறுகோல் வலங்கை என்னை யலைப்ப
அலந்தனை வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குருஉச்சுவற்
குமா பூண்ட நெடுங்தேர் கடைஇ
நடுநாள் வருஷ மியறேர்க் கொண்களெடு
செலவயர்க் தினில் யானே
அலர்சமங் தொழிகவில் வழுங்க லூ ரே.” [நற்றினை-கசக]

இடைச்சுரத்து ஆயத்தார்க்குதுச் சோல்லிவ்ப்பட்டதம்துச் சேயியுள்.—

(D) “சேட்டுல முன்னிய விரைங்கை யந்தனீர்
நம்மொன் மிரந்தனை மொழிவு வெம்மூர்
மீயங்கங் தெடுத்த வாய்கலங் கவின
ஆரிடை யிறந்தன என்மின்
நேரிறை முன்கையென் னுயத் தோர்க்கே.” [ஜங்குறு-காஷ]

(E) “குடுங்கட் காளையொடு நெடுங்தே ரேறிக்
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் வருஞ்சர மிறந்தன எவ்வெனக
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள்
நற்றே னையந்துபா ராட்டி
ஏற்கெடுத் திருந்த வறநில் யாய்க்கே.” [ஜங்குறு-காஷு]

தமர் வந்துற்றுவதிக் கூறியதம்துச் சேயியுள் :—

“அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
வறநுண்டாயினு மறஞ்சா லியரோ
வாள்வனப் புந்ற வருவிக்

(F) கோள்வ வென்னையை மன நத்த குன்றே.” [ஜங்குறு-காஷு]

· மீண்டும் வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதம்துச் சேயியுள் :—

“கவிழ்மயி ரெருத்திற் செங்கா யேற்றைக்
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
ஏரனி வாரா சின் றன என்பது.

முன்னுற விரைந்தீர் ரூரைமின்

இன்னகை முறவலென் ஞைத் தோர்க்கே” [ஜங்குறு-க்கூல]

பிரிவாற்றுமைக்குச் சேய்யுள் :—

“ அரித்ரோ தேற்ற மறிவடையார் கண்ணும்
பிரிவோ நிடத்துண்மை யான்.” [குறள்-கக்குநி]

(3)

“ அஞ்சவல் வாழி தோழி சென்றவர்
நெஞ்சணத் தெளித்த நம்வயின்
வஞ்சஞ் செய்தல் வல்லின வாழே”

“ அரும்பெறற் காதல ரகஸ மாத்திரம்
இரும்புத லீங்கை யினங்தளிர் கடுங்க
அவங்குதிர் வாடையும் வந்தன்ற
கலங்கனு ரெவ்வங் தோழினா முறவே.”

(4)

இனை பிரிந்தார் என்றவழிக் கூறியன.

ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் சேய்யுள் :—

“ தோனுந் தொடியு நெகிழ்ச்தன துதலும்
நெய்யுகு பள்ளி யாகுக தில்ல
யானஃ தவலங் கொள்ளேன் ரூனஃ்
தஞ்சவரு கான மென்றுக்கற்
கஞ்சவ ரேழி நெஞ்சத் தானே.”

(5)

தேயிவழி பராஅயதற்குச் சேய்யுள் :—

“ புனையிழா மீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய வாற்றிடைச்
சினைவாடச் சிறக்குசின் சினங்தணிந் தீகெனக்
கனைக்கிர்க் கனவியைக் காமுற வியைதோ.” [கவி-பாலை-கடு]

(6)

பநுவங்கள்டு கூறியதற்குச் சேய்யுள் :—

“ என்னெடு புலங்தனர் கொல்லோ காதலர்
மின்னெடு முழுங்குது வானம்
நின்னெடு வருது மெனத்தெளிக் பதாரே.”

(7)

வள்புறை எதிரமிட்டு கூறியதற்குச் சேய்யுள் :—

“ வெறுக்கைக்குச் சென் ரூர் விளங்கிழாய் தோன் ரூர்
பொறுக்கவென் ரூற்பொறுக் லாமோ—ஒறுப்போற்
பொன்னு ஞுறுவாளம் போன்ற புணர்முருக்கம்
என்னு ஞுறுநோய் பெரிது.” [தினைமாலை-களு]

(8)

தூதுவிடக் கூறியதற்குச் சேய்யுள் :—

“ காண்மதி பாணை யுபைத்தற் குரியை
துறைக்கும் கொண்கள் பிரிந்தன
இறைகே மூல்வளை நீங்கிய நிலைடேயே.” [ஜங்குறு-கசுவ]

(9)

ஆயத்தார் கூறியதற்குச் சேய்யுள் :—

(3) “மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுவனாறி
தான்வரு மென்ப தடமென் ரேஷி
அஞ்சின எஞ்சின வொதுங்கிப்
பஞ்சி மெல்லதிப் பரவ்வடுக் கொள்வே.”

பாணர் கூறியதற்குச் சேய்யுள் :—

(4) “நின்கியாம் பாளன்று மல்லே மெமக்கு
நீயுங் குருகிலை யல்லை’ மாதோ
நின்வெங் காதலி நன்மைனைப் புலம்பி
‘ஸரித முண்க னுகுத்த
புசல் கேட்டு மருளா தோயே.” [ஜங்குறு-சாதி]

பார்ப்பார் கூறியதற்குச் சேய்யுள் :—

(5) “துறந்ததற் கொண்டு துயரடச் சாஆய்
அறம்புலந்து பழிக்கு மனைக னுட்டி
எவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோவின் மடமகள்
வெங்கிறல் வெள்வேல் விடலைமுங் துறவே.” [ஜங்குறு-க்கால] ()

ச.க. சிக்முந்தது நினைத்தற் கேதுவு மாரும்.

இதுவும் பாலைக்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நடந்திருத்து.

(6) இ-ன் :—சிக்முந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்-முன்பு சிக்முந்தது பின்பு விசா ரித்தற்கு ஏதுவும் ஆகும். உம்மை எதிர்மறை.

உதாரணம் :—

(7) “வேர்பினி வெதிரத்துக் கால்பொரு நவ்விசை
கநதுபினி யானை யயாவயிரத் தன்ன
என்றாழ் நீடிய வேப்பயிலமுவத்துக்
குன்றார் மதிய நோக்கி சின் றுசினைங்
துன்றினே னால்வனே யான்முன் ளௌயிற்றுத்
திலகக தைஇய தேங்கமழ் திருத்தல்
எமது முன்னோர் மதினாட் டிங்கள்
(8) உர றுகுால் வெங்களி யெடுப்ப சிழற்பல
உல்லைவயாகிய மரத்த
கல்பிதங்கு மாமலை யும்பரங் தென்வே.” [நற்றினை-கூட] (ச.க.)

ச.க. சிக்முந்தது கூறி நிலையதுறந் தினையே.

இதுவும் அது.

(9) இ-ன் :—சிக்முந்ததுகூறி சிலையலும் தினை-முன்பு சிக்முந்ததனைக் கூறிப் போகா
தொழிதலும் பாலைத்தினையாம்.

உதாரணம்:—

“ ஸன்பருங் துயவும் வான்பொரு செடுஞ்சினைப்
பொரியரை வேங்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழுத்துக்
கல்வாச் சிறுஆர் நெல்லிலவட் டாடும்
வில்லே ருதுவர் வெம்முனைச் சிறுரூச்
சுரன்முதல் வந்த வுன்மாய் மாலை
உள்ளினை னல்லனே யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன வீனியோங்
மனைகாண் சுட்ரொடு படர்பொழு தென்வே.” [ஏற்றினை-க] () ६०

ச.அ. மரபுசிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருஞும் விரவு மென்ப.

இதுவும் அது.

இ-ள்:—மரபு ஸிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருஞும் விரவும் என்ப-
மரபுசிலை திரியாத மாட்சியமுடியுடைய வாகி விரவும் பொருஞும் விரவும் என்ப. க (८)

அஃதாவது பாலைக்கு ஒத்திய பாசதைப் புலம்ப்ரத்கண்ணும், தீர்ப்பாகற்குக் கூறு
தற்கண்ணும் மூல்லைக்குரிய முகந்பொருஞும் கருப்பொருஞும் விரவுகளாம். இந்கிரன
பிறவுந் கொள்க.

மரபுசிலை திரியாமையாவது, பாசதைக்கண் வினை முடித்தவழிக் கார்காலம்
வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு ர १
ஸிலை திரியா தாயிற்று.

உதாரணம்:—

“ வேந்து வினை முடித்த ” என்னும் அகப்பாட்டினூள் [ஈச] கண்டுகொள்க.
இன்னும் ‘மாட்சியவாகி விரவும் பொருஞும், விரவும்’ என்றகால் பாசதைக்
ண் தாது கண்டு கூறுதலும் தலைமகளை இடைச்சுரத்து ஸினைத்துக் கூறுதலும் கொள்க. ர १

உதாரணம்:—

“ நீடின மென்று கொடுமை தூந்தி
வாடிய நுதல ளாக்ப் பிறிதுசினைங்
தியாம்வெங் காதலி நோய்யிக்ச் சாஅய்ச்
சொல்விய துரை மதி நீயே
மூல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே.” [ஜங்குறு-சளது]

*இது தாது கண்டு கூறியது.

“ பளிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயர மோ டரும்பட ருதுப்போள்
கையற நெஞ்சிற் குசாஅத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயிற்
காண்குவை மன்னுற் பாணவெங் தேரே.” [ஜங்குறு-சளது]

இது தாது விடும் தலைமகன் கூறியது.

“ செங்கழை முளிய வேனி எடுக்
கடுங்கதீர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெப்ப வாயின முன்னே யினியே
ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறுங்

(ஞ) தன்னிடு வாயின சரத்திடை யாரோ? ” [ஐக்குதுங்கலூ]

இஃது இடைச்சுரத்துக் குறியது.

சகை. உள்ளுறை யுவம மேஜை யுவமமெனத்
தள்ளா தாருங் தினையுணர் வகையே.

இஃது, உவமவகையான் ஐந்தினைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுத

கூ ० விற்று.

இ-ன் :—உள்ளுறை உவமம் ஏனை உவமம் என-உள்ளுறைக்கண் வரும் உவமம் ஒழிந்த உவமும் என இருவகையாலும், தினை உணர்வகை தள்ளாது ஆகும்-தினை உணரும் வகை தப்பாதாகும். [ஏகாரம் சுற்றாசை.]

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.

கூ (ஞ) கிழி. உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக்
கொள்ளு மென்ற குறியறிந் தோரே.

இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதவிற்று.

இ-ன் :—உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை-உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்தபொருளை, சிலம் என கொள்ளும் என்ப குறி அறிந்தோர்-இடமாக்கக்கொடு வரும் என்றுசொல்லுவர் இலக்கணம் அறிந்தோர். குறி-இலக்கணம். (குப)

கிருக். உள்ளுறைத் தித்தே டெரத்துப்பொருண் முடிகென
உள்ளுறைத் துரைப்பதே யுள்ளுறை யுவமம்.

இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதவிற்று.

இ-ன் :—உள்ளுறுத்து பொருள் இத்தெனுடை ஒத்து முடிக என-உள்ளுறுத்தப்பட்டகருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இத்தெனுடை ஒத்து முடிக என, உள்ளுறுத்து உரைப்படே உள்ளுறை உவமம்-உள்ளுறுத்துக் கூறுமதே உள்ளுறை உவமம்.

எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உரு வன்றிப் பொருளுவகையாற் சொன்னப்பவிலது.

உதாரணம் :—

கூ ० “ வெறிகொ ஸினச்சுரும்பு மேய்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறகும்—விறைமதுசேர்க்
துண்டாடுங் தன்முகத்தே செல்லி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.”

இது வண்டோரையர் மாந்தர் எனக் கூறுதலான் உவயிக்கப்படும் பொருள்
(ஞ) குலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (குக)

நில. வனை யுவமான் தானுணர் வகைக்கேடு.

இஃது, உனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இன் ஒனை உவமம் தான் உணர் வகைத்துத்தன்றை யொழிந்த உவமம் தான் உணரும் வகையான் ஏரும்.

தான் உணரும் வகையாவது, வண்ணத்தானு கல்வதிலானதால் பயனானால் தொழி (15) வானுதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுச்சுக்கூறல் [ரகாரம் ஸ்ரீரங்கை.]

அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்.

இதனால் தினை உணருமா டு:

“ எனமலர் தந்த வண்டிபெடு நறும்பொழின்

மேனோரினை முறை லொருத்திலொடு நெஞ்சுநற்

குறிந் செர்த்தனை யென்ப வல்தீர

குரவ நீன்சினை யுன்றைம்

பருவ மாசுகுமிற் ரெளவையிற் பொரீதே.” [ஜங்குறுக்கூகு]

இஃது ஊடற் பொருண்மைத்துதலும், வேனிர்காலத்து நிகழும் குமிற்குரலை உவமித்தலிற் பாலைத்தினையாயிற்று. குவம்-குராம்.

ங. ०

ங. ५

“ உனாத்திசிற் ரேருபியது புரைதோ என்றே

துருக்கன் கம்மு மென் ரேருள்

துறப்ப வென்றி யிர்வூபூரை னுயிரே.” [சிற்றடக்கம்]

இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று.

(நு)

நுந. காமஞ் சாலா விளமை போவாவயின்

வமஞ் சாலா விடும்பை பெய்தி

நன்மையுந் நீமையு மென்றி நு திறத்தாற்

றன்னெனு மவவொடுங் தருக்கை புணர்த்தாச்

ரொல்லெதிர் பெறுங்குன் சொல்லி யின்புறல்

புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.

ங. ०

ங. ५

மேல் நடவேணைத்தினைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இன்:—காமம் சாலா இளமையோள்வயின்-காமம் ஆமையாத இளையாள்மாட்டு, ஏமம் சாலா இடும்பை எய்தி-எம் அமையாக இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்-புத்தலும் பழுதகவுமாகிய இரு திறத்தால், நன்னெனும் அவ ரோடும் தருக்கை புணர்த்து-தன்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர் பெறுஞ் சொல்லி இன்புறல்-சொல் எதர் பெறுஞ்யத் தானே சொல்லி இன்புறதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு-பொருந்தித் தோன்றும் கைக்கிளைக்குறிப்பு.

ங.

‘பொருந்தித் தோன்றும்’ என்றநாலே அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ‘காமஞ்சாலா’ என்றதாலே தலைமைக்கு குறிறம் வாராதாயிற்று. ‘புல்லித் தோன்றும்’ என்றதாலே, புல்லாமற்றேன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது, காமஞ்சான் ற தலைமைக்மாட்டு நிகழும் மனக்கூத்து. அது களவியலுள் கூறப்படுகின்றது. [‘என்று’ என்பது என்னிடைச்சொல். ஏகாரம் ஸ்ரீரங்கை.]

ங.

காமம் சாலா இளமையோள்வயில் கூறியதற்குச் சேய்யுள் :—

“ ஊர்க்கா னிவந்த பொதும்பரு னீர்க்காற்

கொழுநிழன் ஞாழன் முதிரினர் கொண்டு

கழும் முடிசதுக் கண்கட்டு கூழு

(ஏ)

சுவன்பிசைசர் தாதொடு தாழ வகன்மதி

தீங்கதிர் விட்டது பீபால முசனமர்க்

தங்கே வருவா னிவள்யார்கொ லாங்கேயோர்

வல்லவன் றைஇய பாகவகொ னல்லார்

உறுப்பெலாங் கொண்டியுபற்றி யாள்கொல் வெறுப்பினால்

(க) வேண்டுருவந் கொண்டதோர் கூற்றகொ லாங்டார்

கஷ்திவளைச் சுகாவார் விடுதல் ரொடியியற்

பல்கலைச் சில்புங் கலிங்கதக் னிங்கதோர்

ஈல்கூங்தார் செல்வ மகள் ;

இவளைச், சொல்லாடுக் காண்பென் றகைத்து;

(ஏ) நல்லாய்கேள்,

ஆய்துவி யன மென வணிமயிற் பெஸ்டயெனத்

தாதுணம் புறவெனத் துதைநாதரின் னெழினலம்

மாதர்கொண் மானேஞ்சின் மடங்லாய் ஸிற்கண்டார்ப்

பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ ?

(ஒ) நண்கமைத் திர்ரொன நண்ணிழை யணையெனத்

முழுங்குநர்ப் புனையென வைமைநத்சின் நடமென்றேள்

வணங்கிறை வாலெயிற் நநல்லாய் ஸிற்கண்டார்க்

கங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ ?

முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்

(ஒ) பெயறுளி முஞ்செழுப் பெருஷதவின் னினமுலை

மயிர்வார்ஸ் த ஸிமுன் கை மடங்லாய் ஸிற்கண்டார்

உயிர்வாங்கு மென்பதை யணர்தியோ வணராயோ ?

எனவாக்கு,

பேதுற்றுய் போலப் பிறரைவ்வ, நீயறியாய்

(ஒ) யாதொன்றும் வாளா திறங்கீலாய் கேளினி

நீயுந தவறிலை வின் னைப் புறங்கடைப்

போதர விட்ட நமருங் தவறிலர்

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பகையறைந் தல்லது செல்லறக் வென்னு

(ஒ) இறையே தீவறுடையான்.” [கவி-குறிஞ்சு]

நுச். ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந்

தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்

மிகக் காமத்து மிட்டலோடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்தினைக் குறிப்பே.

(ஒ) இது, பெருந்தினை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இன் :— அறிய மடல்திறம்-அறிய மடற்றிறமும், இளமை தீர்திறம்-இளமை தீர்திறமும், தேறுதல் ஒழுங்க காமத்து மிகுதிறம்-தேறுதலோழுங்க காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு கொகைழு-மிக்க காமத்து மாருய திறனெடு கூட்டி, செப்பிய னான்கும் பெருந்தினைக் குறிப்புசொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்தினைக் கருத்து.

(5)

கைக்கிண புணராது சிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் சிகழும் என்று கொன்க. அறிய மடற்றிறம் தலைமகந்கே உரித்து. அது வருமாறு :—

“எழின்மருப் பெழில்வேழ மிகுத்ரு கடாத்தான்
தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை சிமிர்ந்தாங்

கநிவகம் மறிவாய்ந்த வடக்க்கரு நாளெடு

வறிதாகப் பிறவரெனை நகுபவு நகுபுடன்

வின்ன விர் நடக்கமுக் கணவும்போன் மெய்காட்டி

என்னெஞ்ச மென்னெடு சில்லாமை னனிவெளவித்

தன்னலங் கருதாளோத் தலைப்புமோ நெவான்கொலோ

மனிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை

அனிப்புளை யாவிறை யெருக்கொடு பினித்தியாத்து

மல்லவூர் மறுகின்க னிவட்பாடு மிகவெனுருத்தன்

எல்லீருங் கேட்டுமீ னென்று ;

படரும் பளையின்ற மாவுஞ் சடரிஷூ

நல்கியா னல்கி யலை ;

பொறையென் வரைத்தன்றிப் புதுத வீத

கினையழி காமநோய் நீந்தி யறையுற்ற

உப்பியல் பாலை யுறையுற் றதுபோல

உக்கு விடுமென் னுயிர் ;

பூளை பொலமல ராவிறை வேய்வென்ற

தோளா னெமக்கீத்த பூ ;

உரித்தென் வரைத்தன் றி யொள்ளிமை தங்க

பரிசுதி பைத்தேனேய் மூஞ்கி யெரிபாந்த

நெய்யுண் மெழுகி னிலையாது பைபயத்

தேயு மனித்தென் னுயிர் ;

இனோயாகு மேதி வலரு முளோயான்

உற்ற துசாவுங் துணை ;

என்றியான் பாடக் கேட்டு

வன் புது கிளவியா னருளிவாங் தளித்தலிற்

துன்பத்திற் றீனோய மடலினியிவட்டெபற

இன்பத்து னிடம்படலென் றிரங்கின னன்புற்

நடங்கருங் தோற்றத் தருநதவ முயன்றோடுதம்

உடம்பொழுத் துயருல கினிதுபெற் றுங்கே.” [கலி-நெய்-உக]

(40)

(5)

(6)

(7)

(8)

(9)

இளமை தீர் திறமாவது, இளமை நீங்கிய திறத்தின்கண் நீங்கழுவது. அது மூவகைப்படும்; தலைமகன் முதியலுகித் தலைமகள் இனோயாததும், தலைமகள் முதிய

(10)

குரு

தோல்காப்பியம் - இளம்பூரணம்

ஊகித் தலைமகன் இளையனாகவும், இவ்விருவரும் இளமைப்பருவம் நீங்கியவழி அறந்தின்மேல் மனம் சிகிஞ்ச ஏன்றிக் காமத்தின் மேல் மனம் சிகிஞ்சலும் என.

உதாரணம்:-

(ஞ) “ உளைத்தவர் கூறு முரையெல்லா நிறக
முளைத்த முறையார்க் கெல்லாம்—விளைத்த
பழங்க எனைத்தாய்ப் படுகளி செய்ய
முழுங்கு புன ஊரான் மூப்பு.” [வெண்-இருபாற்பொருந்தினை-க்க]

இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.

(கு) “ அரும்பிற்குமுன்டேர் வரை து நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல்—சுரும்போ
‘திரும் புனதூராற் காரமிழ்த மன்றே
முதிரு முலையார் முயக்கு.’” [வெண்-இருபாற்பொருந்தினை-க்க]

இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.

(கு) “ ஆண்டலைக் கின்ற பறம்புணே நீயெம்மை
வேண்டுவே வென் து விவக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று” [கலி-மருதம்-உகு]

என வும்,

“ உக்கத்து மேலு நடுவியர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாம் நின்னையான்
புக்கலம் புல்லினெஞ் சூன் தும் புதம்புல்லின்
அங்குனுத்துப் புல்லது மாற்றே னருளீமோ
பக்கத்துப் புல்லல் சிறிது” [கலி-மருதம்-உகு]

என வும் முறையே தலைமகன் தலைமகன் ஆவார் இருவர் இளமை தீர் திறம் வந்த வாறு காண்க.

(ஞ) ரேதுதல் ஒழிந்த காமத்து மிகு திரமாவது, தெளிவு ஒழிந்த காமத்தின் கண்டேன மிகுதலும் என்றவாறு.

இது பெரும்பான்மை தலைமகட்டே உரித்து.

உதாரணம்:-

(ஞ) “ புரிவண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை
அருகுவித் தொருவரை யகந்றலிற் தெரிவார்கட்
செய்யின்ற பண்ணினுட் செவிச்வை கொள்ளாமை
நயனின்ற பொருள்கெடப் புரியறு நம்பினும்
பயனின்ற மன் நம்ம காம மிவண்மன்னும்
ஒண்ணுத ஒருயத்தா ரோா அங்குத் திலைப்பினும்
முன்னுடைன தோன்றுமை முறவால் கொண்ட்டாக்கித்தன்
கண்ணினு முகத்தினு மகுபவள் பெண்ணின்றி
யாவருந் தண்குரல் கேட்ப நிறைவெண்பன்
மீயுயர் தோன்ற நகாஅ ஸக்காங்கே
பூவியிர்த் தன்ன புகழ்சா வெழி ஹண்கன்
ஆயிதழ் மல்க வழும்;

(கு)

ஓ ! அழிதகப் பாராதே யல்லல் குறுகினாங்
காண்பாங் கனங்குகூழி பண்டு ;

என்று, எல்லீரு மென்செய்தி ரென்னை நகுதிரோ
நல்ல நகாஅவிர் மற்கொலோ யானுற்ற
ஆல்ல இந்தீயான் மாய மலர்மாடு
புல்லிப் புனரப் பெறின் ;

எல்லா நீ, உற்ற தொனேமற் ரென்றிரே வெற்கினத
செய்தா னிலைனை ஏற்ற திதுவென
ஏயத வரைக்கு முரணைக்கத் துண்டாயிற்
பைதல வாகிப் பசக்குவ மன்னேவென்

நெய்தன் மலரன்ன கண் ;

கோடுவாய் கூடாப் பிறையைப் பிறதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான் மூட யகப்படுப்பேன் சூடிய
காலைன் நிரிதருங் கொல்லோ மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றை யவன் ;

தெள்ளியே மென் ருரைத்துத் தேரா தொருங்கிலையே
வள்ளியை யாகென நெஞ்சை வலிபுற்றி

உள்ளி வருகுவர் கொல்லோ வுளோநதியான்
என்ஸி யிருக்குவென் மற்கொலோ நன்ஸிருண்

மாநதர் கழிகொண்ட கங்குற் கணவினாற்
தோன்றின னாக்க தொடுத்தேன்மன் யான் றஜாஇப்
பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையளே மாய்ந்தான் கரந்து ;

கதிர்ப்பா ஞாயிறே கல்சேர்தி யாயின்

அவரை நினைத்து விறுத்தென்கை நீட்டித்
தருகுவை யாயிற் றவிருமென் நெஞ்சைத்
துயிர்திரியா மாட்டிய தி ;

ஸமயில் சுட்ரே மலைசேர்தி யாயிற்

பெளவீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்தினை
கைவிளக் காகக் கதிர்சில தாராயென்

தொய்யில் சிதைத்தானைத் தேர்கு ;

சிதைத்தானைச் செய்வ தெவங்கொலோ வெம்மை

நயந்து நல்ஞுசிதைத் தான் ;

மன்றப் பனைமேன் மலைமாந தளிரேந்

தொன்றிவ் வுகத்துக் கேட்டு மறிதியோ

மென்றேண் ஞாகிழ்த்தான் றகையல்லால் யான்காணேன்
நன்றுதி தென்று பிற ;

நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென்

ஆயித முன்னே கரப்பன் கரக்தாங்கே

நோயுறு வெங்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு

வேவு தனித்தில் வலகு ;
மெலியப் பொறுத்தென் கோந்திமின் சான்றீர்
கவிதருங் காமழுங் கெளவையு மென்றில்
வலிதி இயுயிர்காவாத் துங்கியாங் கென்னை

(ஞ) கவியும் விழும் மீரண்டு ;
எனப்பாடு,

இனைந்துபொங் தமுதன ணினைந்துநீ யிரத்தன
எல்லையு மிரவங் கழிந்தவென் நெண்ணி யெல்லிரா
நல்கிய கேள்வனிவன்மன்ற மெல்ல

(க) மனியிட்ட பரந்தார் போலத் துணிபாக்
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போற் தெளிந்து நலம்பெற்றூள்
நல்லெழின் மார்பளைச் சார்ந்து.” [கவி-நெய்டூரு]

மிக்க காமத்து மிடலாவது, ஜந்தினைக்கண் சிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது.

(க) (ஞ) அஃதாவது, வற்புத்துந் துணையின்றிச் செலவழுங்குதலும், ஆற்றருமை
கூறதலும், இழிந்திரநது கூறதலும், இடையூறு கிளத்தலும், அஞ்சிக்கூறதலும்,
மனைவி விடுத்தலிற் பிறங்வயிற் சேறலும், இன்னேரன்ன ஆண்பாற்கிளவியும், முன்
நுநச் செப்பலும், பின்னிலை முயற்றலும், கணவனுள்வழி இரவுத்தலைச் சேறலும், பரு
வம் மயங்கலும், இன்னேரன்ன பெண்பாற் கிளவியும், குற்றிசையும், குறுங்கவியும்
(க) இன்னேரன்ன பிறவுமாகி ஒத்த அன்பின் மாறுபட்டுவருவன வெல்லாம் கொள்
ஸப்பும். அவற்றட் சில வருமாறு:—

“நடுங்கி நறுநதலா ணன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி யுயங்க வொழியக்—கடுங்கணை
வில்லே ருமூவர் விடரோங்கு மாமலைச்
செல்லே மொழிக செவவு.” [வெண்-இருபாற்பெருந்தினை-க]

இது செலவழுங்குதல்.

“பனையா யறைமுழுங்கும் பாயருவி நாடன்
பினையார மார்பம் பினையத—துணையாய்க்
கழிகாம மூய்ப்பக் கனையிருட்கட் செல்வேன்
வழிகாண மின் இுக் வான்.” [வெண்-பெருந்தினை-க]

இஃது இரவுத்தலைச் சேறல்.

“பெரும்பணை மென்றேன் பிரிந்தாரெம் மூள்ளி
வரும்பருவ மன்றுகொ லாங்கொல்—சுருக்பியிரும்
பூமலி கொன்றை புதலெலாம் பொன்மலரும்
மாமயிலு மாலு மலை.” [வெண்-இருபாற்பெருந்தினை-க]

இது பருவமயங்கல். மிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. மெய்ப்பாட்டியலுள் “இன்
பத்தை வெறுத்தல்” [மெய்ப்பாடு-உ] முதலாக சிகழ்பவை பொருளாக வருங்கிளவியும்
இதன் பகுதியாகிக் கொள்க.

நூல் முன்னேய நான்கு முன்னதற் கென்ப.

இது, கைக்கொக்குரியதோர் மரபு உணர்த்துதல் நடவிற்று.

இன்:—முன்னேய நான்கும் மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்தூற்ற சிலை மை நான்கும், முன்னதற்கு என்ப-முந்கூறப்பட்ட கைக்கொக்காம் என்ப.

அவையாவன:— ஏரு மத்திறம், இளைமை தீராத்திறம், தேறுதலொழிந்த காம ந்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாருகாத்திறம் என்பன. (15)

ஏருமடற்றிறம் வெளிப்பட இருதலாம். இளைமை தீராத்திறம் நலம் பாராட்டலாம். தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாருகாத்திறம் நயப்புறுத்தலாம்.

இவை ஒருவாற்றுன் உணர்த்தியவாறு. (16)

“கைக்கொ செந்திறம் பெருந்தினை நோந்திறம்

அத்திற மிரண்டு மகத்தினை மயங்கா

தத்தினை யானே யாத்தனர் புலவர்.”

இதனே கைக்கொ இன்பம் பயப்ப வருமென்பதாலும், பெருந்தினை துன்பம் பயப்ப வருமென்பதாலும் அறிந்துகொள்க. (17) (17)

நூல். நாடக வழக்கினும் மூலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கங்

கலியே பரிபாட் டாயிரு பாவினும்

உரிய தாகு மென்மனூர் புலவர்.

இதுவும், அகத்தினைக்கு இன்றியமையாத செய்யினை வரையிறுத்து உணர்த்துதல் நடவிற்று. (18)

இன்:—நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தானும், குத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினுனும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரு மின்றி அபேபோரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்த்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் எட்டதி இலக்கண வகையான் வரைந்தெப்தினர் எனவும், பிறவும் இந்சிரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்.

உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றாடு ஒத்து வருவது.

பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது, இவ்விருவகை யானும் பாடல் சான்ற கைக்கொ முதலாப் பெருந்தினை இறுவாய்க் கூறப்படுகின்ற அபேபொருள். (19)

கலியே பரிபாட்டு அ இரு பாவினும் உரியது ஆகும் என்மனூர் புலவர் என்றது, விழும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவினும் உரிமையுடைத்தாம் என்று உரைப் பர் புலவர் என்றவாறு.

எனவே, இவை இன்றியமையாதன என்றவாறு. ஒழிந்த பாக்கன் இத்துணை அபேபொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஒதா (20)

ராயினர். புறப்பொருள் உலகியல்பானான்றி வரானமையின், அது நாட்கவழக்கம் அன்றையில்தான்.

நின. மக்க ஞாதலிய வகெனங் தினையுஞ்
சட்டி பொருவர்ப் பெயர்கொளப் பெறுஅர்.

(ஏ) இது, நவேகேனங்தினைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இள்:—அகன் மக்கள் நுதலிய ஜாதினையும்-அகத்தினையுள் கைக்களைப்பருந்தினை ஒழிந்த ஜாதிற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமின் மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இருங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஜாந்து பொருண்மையும், சட்டி ஒருவர் பெயர் கொளப் பெறுர் (அங்குவாந்தினைக் கண்ணும் தலைமகனுக்குப் புலனைறி வழக்கம் செய்ய வேண்டின்,) நாடன் ஊரன் சேர்ப் பன் என்னும் பொதுப்பெயரானான்றி ஒருவர்க்கு உரித்தாக்கிவரும் பெயர் கொள்ளப் பெறுர் புலவர். (கு)

நிஅ. புறத்தினை மருங்கிற் பொருந்தி னல்ல
தகத்தினை மருங்கி னளவுத லிலவே.

(ஏ) இஃது, எப்தாதது எய்துவிக்கல் நுதலிற்று.

இள்:—புறத்தினை மருங்கின் பொருந்தின் அல்லது-ஒருவர் பெயர் புறத்தினை மருங்கிற் பொருந்தினால்லது, அகத்தினை மருங்கின் அளவுதால் இல-அகத்தினை மருங்கின் வருதல் இல்லை. [ஏகாம் ஸந்ஹஸ].

இதனால் சொல்லியது, ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அத்தினைபற்றி வரும் நூல் ० கைக்களைப்பெறுந்தினையினும் வரப்பெறுது என்பதாலும், புறத்தினையுள் வரும் என்பதாலும், ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வருதலும் என்பதாலும் கூறியவாறு. இதனால் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க. (கு)

முதலாவது அகத்தினையியல் முற்றிற்று.

இரண்டாவது-பற்தினையியல்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், புறத்தினையியல் என்னும் பெயர்த்து. இது புறப்பொருளுணர்த்துதலாற் பெற்ற பெயர்.

அஃது யாங்கனம் உணர்த்தினாலோ வெனின், மேல் அகட்டினையாகிய எழுதினை மும் சாற்றி, அவற்றின் புறத்து நிக்ட்டனை எழுதினை உணர்த்தினாலென்று ரொள்க. அவை, மலையாகிய சூரியீசுக்ஞாப்புப்புச் சிரை கோட்டலும் சிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வேட்சி எனவும் கார்க்கா எனவும் இரண்டு குறி பெறுதலும், காடுறையுலகாகிய மூலிலப்படிப் பு, மண்ணைச் வேட்கையால் கீடுத்துச் செலவுபாரித் வேந்தன் மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விரு பெருவேந்தரும் ஒரு விளையாகிய செலவு புரிதலின் அது வசூலி என ஒரு குறி பெறுதலும், புன ஆலஶாகிய மநுத்துப்பாடும் எயில் அழித்தலும் எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிலை எனவும் நோக்சி எனவும் இரண்டுகுறி பெறுதலும், மணலுலகாகிய டெய் ஸ்புரம் இரு பெருவேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது துமிப்பை என ஒரு குறி பெறுதலும், நடுநிலைத்தினையாகியபாலோப்பும் பூரிவேந்தரேயாயினும் ஏன்னோயாயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாணக என ஒரு குறி பெறுதலும், பேஞ்சியூப்புவர் விலையாமையாகிய பொந்திறப் பொருளே குறித்து வருதலின் காஷ்சி என ஒரு குறி பெறுதலும், ஈக்கிளைப்புப்பும் செந்திறமாகிய ஒரு பொருளே குறித்து வருதலின் பாடாயை என ஒரு குறி பெறுதலும் உணர்த்தியவாறு கண்டு கொள்க.

மேலை ஒத்தினுள் “புறத்தினை யருங்கற் பொருந்தி ஓசீல், தகத்தினை மநுங்கி னாவுத லீப்போ” [அகத்-குஇ] என அகத்தினைச் செய்யுள் இயற்பெயாக்கறப்பெற தென் றமைபானும் புறத்தினை யருங்கற் பொருங்கும் என் றமையானும் உக்கப் போடு ஒத்துவரும் காம்ப்பொருளாகப் பாடான் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறு மென்று கொள்க.

“ஆன்ற சிறப்பி ன றம்பொரு ஸின்பமென
முன் றுவகை நுதலிய துவக மறந்றுள்
அறமு மின்பமு மகலா தாகிப்
பும்பெனனப் படுவது பொருள்குறித் தன்றே”

என்னும் பாங்கிநுபடலச் செய்யுள்ள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக்கூறினார்; அவர் கூறுதல் வாகைத்தினைக்கண் ‘கட்டில் நீத்தபாக்’ முதலாகக் ‘காரம் நீத்தபால்’ சுருக அறங்கறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம்.

“ஆங்கன முறைப்பி னவற்று வகையால்
பாங்குறக கினந்தன ரென்ப வகைதாம்
வெட்சி கா நைத வஞ்சி காஞ்சி
உட்குவரு சிறப்பி னுழினை நொச்சி
மூண்மிகு சிறப்பித் றம்பையுள் ஸிட்ட
மறநுடை மரபி னேமே ட்யெனை

கூ

தோல்காப்பியம் - இளம்பூரணம்

அமர்கொன் மரபின் வாகையுஞ் சிறந்த
பாடாண் பாட்டொடு பொதுவிய லென்பு”

எனவும்,

(15) “கைக்கிணை யேஜீஸ்ப் பெருந்தினை யென் ரங்
கத்தினை பிரண்டு மகத்தினைப் புறவே”

எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகழும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்லோன்றும், அகத்தினை ஏழாகிப் புறத்தினை பன்னிரண்டாகி, “மொழிந்தபொருளோ டொன்றலைத்தல்” [மரபு ஈ] என்னும் தங்கிரவுத்திக்கும் பொருந்தாதாகி “யினைப்படக்கூறல்” “தன்னுள்ளுருபொருள்கருதிக்கூறல்” [மரபு-ஈ] த 10 என்னும் குற்றமும் பயக்கு மென்க. அன்றியும் பெருந்தினைப் புறஞ்சிய காஞ்சி நிலை யாமை யாதலானும், பொதுவிய லென்பது

“பல்லமர் செய்து படையுட் டப்பிய
நல்லாண் மாக்க ஜௌலாரும் பெறுதலின்
திறப்பட மொழிந்து தெரிய விரித்து

(16) முதற்பட வெண்ணிய வெழுதினைக்கு முரித்தே”

எனத் தாமே கூறுகின்றூராகலன் மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கொட்டாத்தன்னும் கூறுமையானும், கைக்கிணையும் பெருந்தினையும் புறம் என்றாயின் அகத்தினை ஏழ் என்னுது ஐநெடனால் வேண்மொதலானும், பிரயம் முதலாகச் சொல் வைப்பட்ட மணம் எட்டலுள்ளும் யாழோர் கட்டமாகிய மணத்தை யொழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டலானும், முனைவன் யாலிற்கும் கலி முதலாகிய சால் பேரூர் செய்யுட்கும் உயர்ந்தோர் ஏழுகிற்கும் பொருந்தாதென்க.

நிறு. அகத்தினை மருங்கி னரிப வணர்ந்தோர்
புறத்தினை யிலக்கணங் திறப்பாடக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சிய சு புறனே

(17) உட்குவரத் தோன்று மிரேழ் துறைத்தே.

இததலைச்சுத்திரம் என் நூரவிற்குறே வெனின், வெட்சித்தினைக்கு இடமும் துறை யும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதனுனை தினையும் துறையும் என்று வரும் புறப்பொருள் என்று கொள்க.

இ-ள்:—அகத்தினைமருங்கின் அரில் கப உணாந்தோர் புறத்தினை இலக்கணம் திறப்படக் கிளப்பின்-அகத்தினையிடத்து மயக்கம் கெட உணாந்தோர் புறத்தினை யிலக்கணம் வகைப்படக் கூறின்.

அகத்தினை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஒதிய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல்.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே-வெட்சி என்னும் தினை குறிஞ்சி என்னும் தினைக்குப் புறனும்.

வெட்சி குறிஞ்சிக்குப் புறனும் ஏவாக்கனின், விரைஷோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த சிலத்தின்கண் சிகழ்தலானும், அங்கிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆன்

நிரையைக் களவிற்கோடல் ஒருபடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனியிற் தென்க. குடும் பூயும் அங்கிலததிற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்.

உட்குவரத் தோன்றும் ஸர் ஏழ் துறைத்தே-வெட்சித்துறை உட்குவரத் தோன்றும் பதினாண்கு துறையை உடைத்து.

(க) துறை பதினாண்கும் வருகின்ற குத்திரத்துள் காட்டுதும்.

கி. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்

ஆதார் தோம்பன் மேவற் றுகும்.

இது, வெட்சித்தினையாமாறு உணர்த்துகல் நுதலிற்று.

இள்:—வேந்துவிடு முனைஞர் வேற்றுப் பலக களவின் ஆதநது ஒம்பல் மேவற்று ஆகும்-வேந்தனால் விடப்பட்ட முனையூரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக்கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை யுடைத்து.

ஓம்புதலாவது, மீளாமல் காத்தல். புற்பொருட் பாகுபாடாகிய பொருளிலும் அந்தினும் பொருள் தேடுத்துகிய நால்வகை வருணக்காரினும் சிறப்புடையார் அரசராதலானும், அவர்க்கு மாற்றாச்சால் திறைகொண்டபொருள் பிகவும் சிறந்ததால் வானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வெள்ளு கோடல் வேண்டுதாரானும், போர்க்கு முந்து நிறைகோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப்பட்டது.

பள்ளிகு படலத்துள் “தன்னுறுத தொழிலே வோதுறுத தொழிலென், நன்னவிருவகைத்தே வெட்சி” என இரண்டு கூறுபடக கூறினாரியிலும், முன்வருகின்ற வஞ்சி, உழிணை, துமிபை முதலாயின எடுத்துச்செலவு, எயிலகாத்தல், போர்செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வோதுறுத தொழில் ஒழித்து, கன்னுறுத தொழிலெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்ஸிறை கோடலின் இவர் அரசரு ஆணையை நீங்கின்றாவர். ஆகலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருப்பலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினுரென்றல் பொருந்தாது. என்னை?

“ ஒத்த குத்திர முரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கின்ந் வகையை தாகி
சரைக் குற்றமு மின்றி நேரிதின்
முப்பத் திருவகை யுத்தியொடு புணரின்
நூலென மொழிப நண்குமொழிப் புலவர் ”

எனிலும்,

“ சிலதவெனப் படுமைவ வகையற நாடின்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில் கூறல் மயங்கக் கூறல்
கேட்டோர்க் கின்னு யாப்பிற் றுதல்
பழித்த மொழியா னிமுக்கக் கூறல்

கூகு

தோல்காப்பியம் - இளம்பூரணம்

தன்ன வெருபொருள் கருதிக கூறல்
என்ன வகையினு மனக்கோ ஸின்னம்
அன்ன பிறவு மற்றுவிரி வாகும்”

எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொள்க்கறல், குன்றக்கறல், மிகைபடக்கறல்
பொருளிலக்கறல், மயங்க்கறல், நன்னுனுபொருள் கருதிக்கறல் என்னும் குற்
றம் பயப்பக கூறினாரென வருமாகலான்.

(1)

கூகு. படையியங் கரவும் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகியு செலவே புடைகெட
ஒற்றி னுகிய வேயே வேய்ப்புறம்
முற்றி னுகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே
நோயின் றுப்த்த னுவல்வழித் தோற்றந்
தந்துநிறை பாதி டின்டாட்டுக் கொடைபென
வந்த வீரேந் வகையிற் ரூகும்.

இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன் :—படையியங்கரவும் (முதலாகக் கொடை ராகுச் சொல்லப்பட்ட பதி
னேஞ்கு துறையை யுடைத்து வெட்சித்தினை,
வெட்சியென்பது அதிகாரத்தான் வாசத்து. படை இராங்கு அரவும்-நிறைகோடல்
கருதிப்) படையெழும் ஆவும்.

உதாரணம் :—

“ வெட்சிபடு சானத்து நீள்வேன் மறவார்
அடிபடுத் தாராசர் செல்வான்—துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிசிறைக்
ஈட்சியுட் காரியெழும் ” [வெண்பா-வெட்சிக]

பாக்கத்து விரிச்சி-(குறித்த பொருளின் பயன் அறிதற்குப்) பாக்கத்துக்கண் நற்
சொல் ஆய்தல்.

உதாரணம் :—

“ ஏழுவனி கீறு ரிருண்மாலை முன்றிற்
குழுவினாங் கைக்கப்பி சிற்பத்—தொழுவிற்
குடக்கள்ஞக் கொண்டுவா வென்றுள் குனிவில்
தடக்கையாய் வென்றி தரும்.” [வெண்பா-வெட்சிக]
புடை கெடப் போகிய செலவுபக்கம் கெடப் போகிய செலவு.

பக்க கெடுதலாவது, மாற்றாசர் பக்கத்தாராகித் தம்மாட்டு ஒந்தெருடு சிற்பார்
அறியாமல் போதல். பக்கத்தினுள்ளாரைப் பக்க மென்றார்.

உதாரணம் :—

“ குற்றினத் தன்னார் கொடுவி லிடனேர்திப்
பாற்றினம் பின்படர முன்படர்க்—தேற்றின

இன் ற சிலைகருதி யேசினார் நீள்கழைய

குன்றங் கொடுவில் வலவர்.” [வெண்பா-வெட்சி-கு]

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே-மாற்ற சர்பக்கத்துள்ளார் ஆயியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும்.

ஒத்து என்பது எவ்விடத்தும் ஹெண்டுமாயினும், ஆதிலிங்காக இல்வோத்தின் முதற்கண் வைத்தாரென் து டோன்க.

உதாரணம் :—

“ திலைப் பிரையும் நிறைப்புறத்து இன் ற
சிலையுஞ் செருமூனையுள் வைகி—இலைபுளைந்த
களாளவிழ் கண்ணிக் கழல்வைய்தியாய் சென் தறிந்து
நன்றிருட்கண் வந்தார் நமர்.” [வெண்பா-வெட்சி-கு]

வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை-(அவ்வாறு) வேய்க்கப்பட்ட இடத் தின் புறத்தினைச் சூழ்தலான் ஆகிய புறத் திருக்கை.

‘வேய்’ என்பது ஆகுபெயராய் அவ்விடத்தின் மேல் இன் றது.

உதாரணம் :—

“ உய்ந்தொழுவாரீங்கில்லை யூழிக்கட் டயேபோல்
மூதமரு னோற்றரூ மூரண்மூருங்கத்—தந்தமின்
ஒற்றினு னெற்றி புரவோர் குறும்பினைக்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து.” [வெண்பா-வெட்சி-கு]

முற்றிய ஊர் கொலை-(அவ்வாறு) சூழப்பட்ட ஊரை அழித்தல்.

உதாரணம் :—

“ இஷ்டேல் துணையா வெரிதவழச் சிறிப்
புக்கூ யரிசென்னார் புக்குப்—பக்கே
தொலைவில்லார் வீழ் தொடுசூழ லார்ப்பக்
கொலைவில்லார் கொண்டார் குறும்பு.” [வெண்பா-வெட்சி-கு]

ஆ கோள்-(ஆண்டொதாங்கு) நிறையைக் கொடல்.

உதாரணம் :—

“ கொடுவரி கூடிக் குழுஉக்கொண் டனைத்தால்
நெடுவரை நீள்வேய் வா லு—நடுலூர்க்
கண்ணியை கைக்கொண்டு கையகலார் இன் ற
சினைசிரை வேலார் சிலை.” [வெண்பா-வெட்சி-கு]

பூசல் மாற்று(அவ்வாறு) கொண்ட நிறையை மீட்டற்கு வந்தார் பொரும்) பூசல் மாற்றிப் பெயர்தல்.

உதாரணம் :—

“ சூழ்ந்த நிறைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணிய—தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைகைக் கூற்றுணையா ரெய்த
புலவுக் கிணவழி போய்ப் புள்.” [வெண்பா-வெட்சி-கு]

நோய் இன் ற உய்த்தல்-(அவ்வாறு கொண்ட நிறையை) வருந்தாயில் உய்த்தல்.

உதாரணம்:—

“செகுப்பிடைச் சிறுபர வன்ன கணைக்கால்
அவ்வயிற் நகன் ந மார்பிற் பைங்கட்
குச்சி னிரைத்தன குருமயிர் மோவாம்
செவியிறந்து தாழ்தருங் கவளன் வில்லோ
முயார்கொலோ வளியன் தானே தேரின்
ஊர்பெரி திகந்தன் ற மிலனே யரணெனக்
காடுகைக் கொண்டன் ற மிலனே காலைப்
புல்லா ரினங்கிரை செல்பூற நோக்கிக்
கையிற் சுட்டிப் பையென வெண்ணிச்
ஷ்ஜெயின் மாற்றி யோனே யவைதாம்
மிக்ப்பல வாயினு மென்னு மெனைத்தும்
வெண்கோ டோன் ரூக் குழிசியொடு
நாஞ்சுறை மத்தொலி கேளா தோனே.” [புறம்-உடனு]
நவல்வழித் தோற்றம்-தமர் கவன் ற [சொல்லியல்] முத் தோன் றதல்.

உதாரணம்:—

“நறவுங் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன் காற் பந்தர்ப்
புன றரு மிளமண னிதையப் பெய்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின் னின் ற
னிரை யொடு வருங் மென்னைக்
குழுமோர் தன்னினும் பெருஞ்சா யலரே.” [புறம்-உடனு]
தந்து நிறை- (கெள்ளப்பட்ட நிரையைத்) தம்முரகத்துக் கொணர்ந்து நிறுத்தல்.

உதாரணம்:—

“தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த
வண்டார் கம்ப்கண்னி வாழ்கென் ற—கண்டாள்
அணிநிரை வாண்முறுவ வம்மா வெயிற்றி
மனிநிரை மல்கிய மன று.” [வெண்பா-வெட்சி-கஞ்]
பாதி- (அங்கிரையைக்) கூறிடுதல்.

இ. உதாரணம்:—

“ஒன்வாண் மலைந்தார்க்கு மொற்றுயக் துரைத்தார்க்கும்
புன்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்—வின்வாரை
மாற்றட் வென்றி மறவுத்தஞ் சீஹரிந்
கந்த்டார் கொண்ட நிரை.” [வெண்பா-வெட்சி-கஞ்]
உண்ட ஆட்டு- (நிரைபகுத்த மறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு.

உதாரணம்:—

“இளிகொண்ட தீஞ்சொ லினமா வெயிற்றி
களிகொண்ட னோக்கு கவற்றத்—தெளிகொண்ட
வெங்கண் மலிய வினிவதுகொல் வேற்றுர்மேல்
கெஞ்கண் மறவர் சினம்.” [வெண்பா-வெட்சி-கஞ்]
கொடை- (பகுத்த நிரையை வேண்டி இரப்பார்க்குத்) கொடுத்தல்.

உதாரணம் :—

“இளமா வெயிற்றி யிலைகானின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த சிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர்சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றி னிறைந்தன. முருங்தே ரினாகை கானுய்சின் னையர் கரங்கை யலறக் கவர்ந்த சிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்திரி கானாவன் புர்வாய்ப்பச் சொல்லனி முன்றி னிறைந்தன. கயமல் ருண்கனுய் கானுய்சின் னையர் அயலூரலற வெறிந்தநல் லாக்கள் நயனின் மொழியர் நரைமுதிர் தாடி எயின ரெற்றியர் முன்றி னிறைந்தன.” [சிலப்-வேட்டுவரி] (ஈ) (ஏ)

கூட.— மறங்களைக் கூட்டிய குழுசிலை சிறங்க கொற்றவை சிலையு மத்தினைப் புறனே.

இதுவும் அது.

இ-ன் :— மறம் கைட கூட்டிய குடி நிலை-மறந்தொழில் முழுத்தலையுடைய குழுமி னது சிலைமையைக் கூறலும், சிறங்க கொற்றவை சிலையும்-சிறங்க கொற்றவையைது நிலை மையைக் கூறலும், அதினை புறன்-குறிஞ்சித்தினைப் புறனுகிய வெட்சித்தினையாம். குழுசிலை னன்றானல் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக.

உதாரணம் :—

“யானை தாக்கிலு மாவுமேற் செலினும் னனிற விசம்பின் வல்லேறு சிலைப்பினும் குழுமகள் மாரு மறப்புண் வாட்கை வலிகூட் உணவின் வாட்குழிப் பிறங்க புலிப்போத் தன்ன புல்லன்றி காளை செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு கேளா மன்னர் கடிபுலம் புக்கு நாளா தநது நறவுநொடை தொலைச்சி இல்லக் கள்ளின் ரெப்பிப் பருதி மல்லன் மன் நத்து மழவிடை கெண்டி மதிவாய்த் தண்ணுமை எடுவட் சிலைப்பச் சிலைவி வெறுத்தோ னோச்சி வலன்வளையுப் பகன்மகிழ் தூங்குந தூங்கா விருக்கை ம- முளிதலை களித்தவுருள்ளுங் காதலிற் நன்குமுகந தேந்திய பசும்பொன் மண்ணட. இவற்கி தென்னு தத்துகுமன் நிசினே கேட்டியோ வாழி பாண பாசனைப் பூக்கோ ஸின் தென் றறையும் மதிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே.” [புறம்-உ-அக்] ம- வ

“ கெடுக சிந்தை கட்டிவா உணிவே
 முதின் மகளி ராத நகுமே
 மேனு ஞற்ற செருவிற் கிவடன்னை
 யானை யெறிந்து களத்தொழின் தனனே ;
 செங்குந லுற்ற செருவிற் கிவள்கொழுநன்
 பெருங்கை விலங்கி யாண்டுப்பட டனனே ;
 இன்றும்,
 செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி
 வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடுஇப்
 பாறுமயிர்க் குடுமி யெண்ணென்கி நீலி
 ஒருமக னல்ல தில்லோள்
 செஞ்சுமுக நோக்கச் செல்கென விடுமே.” [புறம்-உங்க.] ८

இவற்றுள் ஆண்பால் பற்றிவந்ததைனை இல்லாண்மூல்லை யெனவும், பெண்பால் பற்றிவந்ததைனை முதின்மூல்லை யெனவும் கூறுப.

‘கொற்றவை நிலை’ என்றதனுடைனை, குறிஞ்சித்தினைக்கு முருகவேனேயன்றிக் கொற்றவையும் தெய்வ மென்பது பெற்றும்.

உதாரணம்:—

“ ஆளி மனிக்கொடிப் பைங்கிளிப் பாட்கலைக்
 கூளி மலிப்படைக் கொற்றவை—மீளி
 அரண்முருங்க வாகோள் கருதி னடையார்
 முரண்முருங்கத் தான்முக துறும்.” [வெண்பா-வெட்சி-உம்] (१०)

கூ. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
 வெறியாட் டயர்ந்த காங்களு முறுப்பகை
 வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழும்

குடு போங்தை வேம்பே யாரென வஞ்சு

மாபெருங் தாக்கையர் மலைந்த பூவும்
 வாடா வள்ளி வயவ ரேததிய

ஒடாக் கழுனிலை யுளப்பட வோடா
 உடல்வேந் தடுக்கிய வுண்ண சிலையும்

கு १० மாயோன் மேய மன்னாருஞ் சிறப்பிற்

றவா விழுப்புகழுப் பூவை சிலையும்
 ஆரம் ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ்

சிர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும்

தலைத்தா னெடுமொழி தன்னெடு புணர்த்தலும்

குடு மஜைக்குரி மரபினது கரங்தை யன்றியும்

வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்

ஸ்ருவகைப் பட்ட பிள்ளை சிலையும்

வாண்மலைங் தெழுங்தோளை மகிழ்ந்துபறை தாங்க

நாடவற் கருளிய பிள்ளை யாட்டும்
காட்சி கல்கோ ணீர்ப்படை நடிதல்
சிர்த்த மரபிற் பெரும்படை வாழ்த்தலென்
நிருமுன்று மரபிற் கல்லொடு புனரச்
சொல்லிப் பட்ட வெழுமுன்று துறைக்கே.

வேலன் முதலாக வெட்சித்தினைக்குரிய துறை குறிஞர், இனி அதற்கு மாரு கிய கருத்தைத் தினையாமாறு உணர்த்துதல் நகலில்து. அதுவும் ஆசிரமீட்டல் காரணமாக அங்கிலத்தின் கண் சிக்குவதாகவின். வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனு பிற்று.

கூ

இன்—வெறியாட்டயங்க் காங்கரு மென்பது முதலாகத் தலைத்தாணைக்குமாறி தன்னாடு புணர்த்தலும் என்பது ஈருக்க சொல்லப்பட்ட பதின்மூன்று துறையும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈருக்க கல்லொடு புணர்த்தக் கூறும் துறையொடுக் கட்சி சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து.

வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காங்கரும்-வெறி கூடு யாடுதலே அறியும் சிறப்பினையுடைய வெவ்விய வாயினையுடைய வேலன் வெறியாடிய காங்கரும்.

காங்க ளென்பதனை மடலேதுதற்குப் பெயராகக் கூறுவா ருளராகவின், வெறியாட்டப்பார்ந்த காங்க ளென் ரூ. அன்றியும், சாங்கள் ளென்பது மடலேதுதலான் அத்துக்கையாற்றுள்ளாக்கிய பெண்பால்மாட்டு சிக்கும் வெறி ‘காங்கள்’ எனவும் பெயராம். இத ஒ १०. ஆனே காமர்க்கட்டையின் ஆற்றுள்ளாக்கிய பெண்பாற்பாய்மாக்கு வெறியும் அங்கிலத் துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும் இவ்வெறி இங்கிலத்திற்குச் சிறந்தமை அறிக், இது வெட்சிப் பின்னர் வைத்தார், பெரும்பான்மையும் குறிஞ்சிப்பற்றி சிக்கு மாகவின்.

உதாரணம் :—

கூ

“ வெற்பா கெந்திதுயிரா வெற்ப ன னிக்கினையா
ஜை கணிந்துக் காட்டுளன்— மையால
அயங்கமைனப் பெண்டிரோ டன் கைசொ லஞ்சி
வியன் மைனைடு ஓாடும் லைறி.” [வெண்பா-இருபாற்பெருந்தினை-ய]

இது காமவேட்கை தோற்றுமல் தலைகள் தானே முருகு மேல்கிறீது யாடியது. கூ १० வெண்றி வேண்டியாடுதற்குச் செய்யுள் சிலப்பதிகாரத்து வேட்டுவாரியுட்கண்டு; கொள்க. இனி வேலன்தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழி கண்டுகொள்க.

தறு பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் போந்தை வேம்பு ஆர் என வரும் மா பெருந் தானையர் மலைந்த புயும்மிக்க பணிக்கேவந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தையெனவும் வேம்பெனவும் ஆரெனவும் கூடு தமிழ்நாட்டு சிலவேந்தர் சூடிய புவும்.

உதாரணம் :—

“ குடையலர் காங்கட்டன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவை குடான்—புடிட்டிக்கழுங்

தேர்திரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிரிற் போங்தையாம் பூ.” [வெண்பா-பொது-க.]

இது சேரன் பூ.

“தொழியணிதோ ஓாடவர் தும்பை புனையக்
கொழியணிதேர் கூட்டணங்கும் போரின்—முழியணியும்
காத்தல்சால் செங்கோற் கடுமா னெவேழுதி
எத்தல்சால் வேம்பி னினர்.” [வெண்பா-பொது-க]

இது பாண்டியன் பூ.

“கொல்களி ஹர்வர் கொலைமலி வாண்மறவர்
குடு வெல்கழல் வீக்குவர் வேலினோன்—மல்குந்
கலங்க லொலிபுனந் காலிரி நாடன்
அலங்க லமரமுவத் தார்.” [வெண்பா-பொது-க]

இது சோழன்பூ.

சிரைகோள் கேட்டவழி நெடுஞ்செங்கரும் கதுமென ஏழுவராதலின், சிரை
குடு மீட்டவின்கண் பூப் புகழுப்பட்டது.

வாடா வள்ளிவாடுதல் இல்லாத வள்ளி.

‘வள்ளி’ என்பது ஒருக்கத்து; அஃது அங்கிலத்தின் நிகழ்த்தின் ‘வாடாவள்ளி’
என் ரூர். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க.

வயவர் எத்திய ஓடா கழல் சிலை-வீரராற் புகழுப்பட்ட கெடாத கழல் சிலை.

குடு உதாரணம்:—

“வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேள்வார் சீக்கிய கிள்கிளிக்காற்—காளோ
கலங்கழல் வாயிற் கடுத்திற்றி யந்தூற்
பொலங்கழல் கான்மேற் புனைவு.” [வெண்பா-பொது-க]

குடு. ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன சிலையும்-ஓடாத வெகுண்ட வேந்தரைச்
காத்திய உன்ன சிலையும்.

‘உன்னம்’ என்பது மரம். அது தன் நாட்கத்துக் கேடுவருங்கால் உலறியும்,
வாராத காலம் குழந்தும் சிற்கும்.

உதாரணம்:—

குடு “துன்னருங் தானைத் தொடுகழலான் ரூப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் மூண்மூருங்க--மன்னரும்
சடெலார் தாங்கி யிகலவிந்தார் நீயுரின்
கோடெலா முன்னங் குழழு.” [வெண்பா-பொது-க]

பிறவும் சிமித்தமாகி வருவான வெல்லாவற்றிந்தும் இதுவே துறையாகக் கொள்க.

குடு மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழு புகழ் பூலை சிலையும்-மாயோ
னைப் பொருந்திய சிலைபெற்ற பெருஞ் சிறப்பினையடைய கெடாத விழுப்புகழைப்
பொருந்திய பூலை சிலையைக் கற்றலும்.

பூவைமலர்ச்சியைக்கண்டு மாயோன் நிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின், அக்காட்டிலைச் செல்லோர் அப்பூவையைக் கண்டு கூறுதல். உன்னம் கண்டு கூறினார் போல இதுவும் ஓர் வழக்கு.

உதாரணம் :—

“பூவை விரியும் புதுமலிந் பூக்கழலோம் ஏ
யாவை விழுமிய யாமுளைரே ம்—மேவார்
மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
நிறத்தொடு நேந்தருத லான்.” [வெண்பா-பாடாண்டு]

இஃது உரையன்றென்பார், மாயோன் முதலாகிய தேவர்களோடு உவமித்தலே பூவைகிலை யென்ப.

கூ ०

உதாரணம் :—

“இந்திர வென்னி னிரண்டேக ணேறுர்ந்த
அந்தரத்தா வென்னிற் பிறையில்லை—அந்தரத்திற்
கோழியா வென்னின் முக்கெனுன் ரே கோகைதயை
யாழியா வென்றுணர்ந்த பாற்று.”

கரு

வேறு கடவுள்கை நோக்கி உவமித்து வருபவையெல்லாம் பூவை நிலையாகக் கொள்க: என்னை?

“ஏற்றுர்தி யானு மிகல்வெம்போர் வானவனும்
ஆற்றலு மாள்வினையு மொத்தொன்றி தென்வாரே
குற்றக் கணிச்சியான் கண்முன் நிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்.”

கூ १

என முத்தொள்ளாயிய தது வங்தவாறு காண்க. பிறவும் அன்னம் பூவைகிலையும் அங்கி வத்தின் தெய்மாகிய கருப்பொருளாதலின், அதன்மேல் வந்தது.

ஆர் அமர் ஒட்டலும்-ஆரிய அமரைப் போக்குதலும்.

உதாரணம் :—

“புவிக்கணமுஞ் சியமும் போர்க்களிறும் போல்வார்
வலிச்சினமு மானமுஞ் தேசம்—ஒலிக்கும்
அருமுளை வெஞ்சுரத் தான்பூசுற் கோழிச்
செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.” [வெண்பா-கருந்தை]

ஆ பெயர்த்துத்தருதல்-நிரை மீட்டல்.

கூ २

உதாரணம் :—

“அழுங்கீர் வையகத் தாருயிலரக் கூற்றம்
விழுங்கியயின் வீடுகொண் டற்றுந்—செழுங்குடிகள்
தாரார் கரங்கை தலைமலைந்து தாங்கொண்டார்
நேரார்கைக் கொண்ட நிரை.” [வெண்பா-கருந்தை]

கூ ३

ஏன் ஏம்,

“ஏறுடைப் பெருங்கை பெயர்தரப் பெயரா
நிலைபுதை பெருங்காட்டுத் தலைகரங் திருந்த
லல்லின் மறவ ரொடுக்கு காணுய

தோல்காப்பியம் - இளம்பூரணம்

செல்லல் செல்லல் சிறக்கனின் னுள்ளம்
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு செறிதரு மான்மேந்
புடையிலங் கொள்வாட் புனைகழி லோயே” [புறம்-உடுக்கு]

ஒ எனவும் வரும்.

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்-சீர்மை பொருந்திய வேந்தனது மிகுதியை எடுத்துக் கூறலும்.

உதாரணம்:—

“அங்கையு வெனல்லி யதன்பய மாதலாற்
க கொங்கலர் தாரான் குடைசிழற்கீழ்த்—தங்கிச்
செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய்
உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்.” [வெண்பா-கரங்கை-யிகு]

இது மற்றுள்ள திணைக்கும் பொது.

தலைத்தாள் நெடுமொழி தன்னெடு புணர்த்தலும்-தன்மாட்டுள்ள போர்வலி
க முயற்சியினாலே கொடுஞ்சொர்க்களைத் தன்னெடு புணர்த்திக் கூறுதலும்.

உதாரணம்:—

“ஆளமர் வெள்ளம் பெருகி ன துவிலக்கி
வாளொடு வைகுவேம் யாமாக—நாளுங்
கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ பீயப்

க புழிமது அண்பார் பிறர்.” [வெண்பா-கரங்கை-கு]

இது மற்றுள்ள திணைக்கும் பொது.

வருதார் தாங்கல் வாள் வாய்ச்சு கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பின்னோ
நிலையும்-மேல்வருகின்ற கொடிப்படையைத் தாங்கலும் வாள் வாய்த்தலாற் படுதலும்
என இரண்டு வகைப்பட்ட பின்னோ நிலையும்.

க **க** உதாரணம்:—

“பின்னோ கடுப்புப் பினம்பிறங்க வாளெறிந்து
கொன்னோகொ ஓயங் தலைக்கொண்டார்—என்னிப்
பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்று னுளன்.” [வெண்பா-கரங்கை-ஏ]

க இது வருதார் தாங்கல்

“உரைப்பி ன துவியப்போ வொன்னார்க்கைக் கொண்ட
கிரைப்பி னெ உந்தகை சென்றுன்—புரைப்பின்
றளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கொளவே
கைப்பட்டான் சென்றுன் கரந்து.” [வெண்பா-கரங்கை-ஏ]

க **க** இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.

‘வாள் மலைந்து ஏழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க காடு அவற்கு அருளிய பின்னோ
யாட்டும்-வாளான் மாறுபட்டு ஏழுந்தவைனை மகிழ்ந்து பறை ஒலிப்ப அலற்குத் துறக்க
மாடிய நாட்டட அளித்த பின்னோயாட்டும்,

உதாரணம் :—

“மாட்டிய பிள்ளை மறவர் சிறஞ்சிறங்கு
கட்டிய வெளிக்கு சூடர்மாலை—சூட்டியில்லை
மாறிரியச் சிறி நடங்குவான் கைக்கொண்ட
வேறிரிச் சிம்முங் துடி.” [வெண்பா-காங்கைத்]

காட்சி(போர்க்களத்துப் பட்டலீரரைக் கலிசிறுத்தற் பொருட்டுக் கற்) காண்டல்.

உதாரணம் :—

“பிளகபணங்கு மெய்க்கிழிடி மீனி மறவர்
புகையணங்கப் பூமாரி சிங்கிப்—பிளகபணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறுகி விண்படர்ந்த கு ०
காளைக்குக் கண்டமைத்தார் கல்.” [வெண்பா-பொது-ஆ]
கல் கோள்-(அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கொடுக்.

உதாரணம் :—

“ஒவொடு நீர்துவிப் பொங்க விரைவுகளத்து
நாவுடை நன்மனி நன்கியம்ப—மேவார் கு ८
ஆழன்மறங் காற்றி யவிந்தாற்கென் மேக்கிக்
சமுன்மறவர் கைக்கொண்டார் கல்.” [வெண்பா-பொது-க]
நீர்ப்படை-(அக்கல்லை) நீர்ப்படுத்தல்.

உதாரணம் :—

“காடு கன்றக் குதிரோன் சினஞ்சொரியக் கு ०
கடிய வெம்மை குளிர்கொள்ளப்—பாடி
நயத்தக மண்ணி ஸறுவிறை கொண்டாட்டிக்
கயத்தகத் துய்த்திட்டார் கல்.” [வெண்பா-பொது-வ]
நடுதல்-(அக்கல்லை) நடுதல்.

உதாரணம் :—

“மாலை துயல மணிபெயிர்து மட்டுகுருதுப்
பீலி யணிந்து பெபர்பொறி ச்து—வேலமருள்
ஆண்டக வின்ற மயர்வெய்யோற் கிள்கென்று
காண்டக நாட்டினார் கல்.” [வெண்பா-பொது-க]
சீர் தகு மரபின் பெரும்படை-மிகவுங் தக்க மர பினையுடைய பெரும்படையினும். ८ ०
அஃதாவது, நாட்டியகல்லிற்குக் கோட்டஞ் செய்தல். அஃது இந்கொண்டு புகுத
வெஞ்சு உரைத்த துறை. [கோட்டம்-கோயில், படை-படைத்தல்.]

உதாரணம் :—

“வாட்புகா ஓட்டி வடிமணி நன்றியம்பக்
கோட்டபுலி யன்ன குரிசில்க—லாட்கழிந்து கு ८ १
விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லாரும்
இற்கொண்டு புக்கா ரியைந்து.”

வாழ்த்து(அக்கல்லைப்) பழிச்சுதல்,

உதாரணம் :—

“அமும்புசும் பாடி யழுதமு தாந்று
கிடும்பையுள் வைகி யிருந்த—கும்பொடு
வைவங்கு குரிசில்கற் வைதொழுது செல்பாண
கு தெய்வாமய் சின்றுன் நிசைக்கு.” [வெண்பா-பொது-கங்க.]

இவையெல்லாம் கரங்கைச்சு உரித்தாக ஒதப்பட்டனவேனும், “ஏருபாற் கிளவி சௌனப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப்” [பொருளியல்-கங்க] என்றநன்ன், மறத்துறை ஏழிற்கும் கொள்ளப்படும். ஸண்டு ஒதப்பட்ட இருபத்தொரு துறையிலும் நிறைமீட்டற் பொருண்மைத்தாகிக் கரங்கைதெயன ஒதப்பட்டன் ஏழாகு 10 யின். கரங்கையாயினாறு என்னை பளின், வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் மலை சார்ந்த இடத்து வழங்குதலின், வந்த சிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. முவை சிலையும் அங்கிலத்தைச் சார்ந்து வருவதோர் தெய்வமாதலின், அங்கிலத்தின் கருப் பொருளாகி வந்தது. கற்கோள்சிலை யாறும் உண்சிலையும் முடியுடை வேந்தர் குடும்புவும் கழல்சிலையும் ஏனையெற்றிற்கும் பொதுவாகலான், எடுத்துக்கொண்டகண்ணே குறுதல் இலக்கணமாதலின் ஸண்டு ஒதப்பட்டதென வணர்க. பன்னிருப்படலத்துள் கரங்கைக்கண் புண்ணெடுவருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாகவின், புண்படுதல் மாற்றோர்செய்த மறத்துறையாகவின், அஃது இவர்க்கு மாருக்க்கறலும் மயங்க்கூறலுமாம். ஏனையெழும் இவ்வாறு மயங்க்கூறலும் ஒன்றக்கூறலும் மிகைபடக் குறலு மாயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு 20 கொள்க. இத்துணையும் குறப்பட்டது வெட்சித்தினை. (நி)

கூ. வஞ்சி தானே மூல்லையது புறனே
ஏஞ்சா மண்ணைசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் நடல்குறித் தன்றே.

இது, வஞ்சித்தினையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

10) **இ-ன்:**—வஞ்சி மூல்லையது புறன்-வஞ்சியாகிய புறத்தினை மூல்லையாகிய அகத்தி ஜைக்குப் புறனும். ஏஞ்சா மண்ணைசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தனறு-அஃது ஒழியாத மண்ணை நச்சதலையுடைய வேந்தனை மற்றிரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது.

ஒழியாத மண்ணை நச்சதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை. “அகத்தினை 15 மருந்தின் அரிதப் பணர்த்தோர், புறத்தினை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்” [புறத்த-க] என்பதைக் கொணர்ந்து உரைத்துக்கொள்க. இவ்வரை இனி வருகின்ற தினைக்கும் ஒக்கும். அதற்கு இது புறனுக்கியவாறு என்னையெனின், “மாயோன் மேய காடுறை யுலகமும்” [அகத்தி] கார்காலமும் மூல்லைக்கு முதற்பொருளாதலானும், பகவையிற் சேநலாகிய வஞ்சிக்கு சிழிலும் நீருமூன் காலம் வேண்டுதலானும், பருமரகு 20 குருதாகிய மலைசார்ந்தகுடிடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததெனக. அன்ன தாகல் மூல்லைப்பாட்டினுள்

“கான்யாறு தழீஇய வகனைடும் புறவிற்
சேனுறு பிடவமொடு பைம்புத வெருக்கி
வேட்டுப் புழுயருப்ப மாட்டிக் காட்ட

இமேட் புரிசை யேழுற வளைவுப்
படுங்கப் புணரியிற் பரந்த பாடி”

(5)

என்பதனாலும் அறிக.

(ச)

கூடு. இயங்குபடையரவு மெரிபரங் தெடுத்தல்
வயங்கி லெப்திய பெருமை யானும் (5)
கொடுத்த லெப்திய கொடைமை யானும்
அடித்தூரங் தட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின் றய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனிலைக் கற்கிறை போல ஜி ०
ஒருவன் ரூங்கிய பெருமை யானும்
பிண்ட மேய பெருஞ்சோற்று சிலையும்
வெங்கேர் விளக்கமுங் தொற்கேர் தேய்வங்
குன்றுச் சிறப்பிற் கொற்ற வள்ளோயும்
அழிப்பை - தட்டோர் தழிஞ்சியொடு தொகையிக் கு (5)
கழிவிடாருஞ் சிறப்பிற் றுறை தின் முன்றே.

இது, வஞ்சித்தினையாராறு உணர்த்துதல் துதல்த்து.

இள்:—இயங்குபடையரவும் முதலாகத் தழிஞ்சியொடுக்கடி சொல்லப்பட்ட
பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்றவாறு.

‘பெருமை யானும்’ என்பது முதலாக வநத் ‘ஆன்’ எவ்லாம் இடைச் சொல்லாகி ஜி ०
வந்தன. இயங்குபடை யரவு மெரிபரங் தெடுத்தல் என்பதன்கண் உம்மை தொக்கு
கின்றது.

படை இயங்கு அரவம்படை பொழுதும் அரவம். •

உதாரணம் :—

“சிறப்புடை மரபிற் பொருஞ்சின்பழும் ஜி ५
அறத்து வழிப்படுவும் தோற்றம் போல
இருக்குடை பிண்பட வோங்கிய வொருகுடை—
உருக்கூழு மதியி னிவந்துகேஸன் விளங்க
ஙல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசுறை யல்லது நீயொல லாயே கு ०
நதிமுழ மழுங்க மண்டி யொன்னூர்
கடிமதில் பாயுவின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புளைகழுன் மறவர்
காடிடைக் கிடந்த னாடுனி சேனய
தெல்வே மல்லே மென்னூர் கல்லென் கு (5)
விழுவடை யாங்கண் வேற்றுப்புலத் திறக்குக்
குணகடல் பின்ன தாக்க குடகடல்

வெண்டலைப் புணரிசின் மாங்குளம் பஜீப்ப
வலமுறை வருவது முண்டென் றலமந்து
நெஞ்சுநடுங் கவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.” [புறம்-கூ]

(ஏ) எனி பரங்பெதுத்தல்-(பகைவரது நாடு) எனி பரங்குனிதல்வு

உதாரணம் :—

“ வினைமாட்சிய விரைவுரவியொடு
மழையுருவின் தோல்கைப்பி
முளைமுருங்கத் தலைச்சென்றவர்

க ० விளைவாயல் கவர்புட்டி
யீளமரவம் விறாகக்
கழ்துறை நீர்க் களிறபைஇ
எல்லுப் படலிட்ட சுடுதீவிளக்கஞ்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கிற் ரேண்றப்

க (ஏ) புலங்கெட விறுக்கும் வரம்பி ரூஜோத்
துணைவேண்டாச் செருவென் நிப

புலேடுவாட் புரர்சாநதின்
முருகந் சிற்றத் துருகெழு குரிசில்
மயங்குவள்ளோ மலராம்பற்

க ० பனிப்பகன்றைக் கணிப்பாற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னு டொன்ளோரி ழுட்டி
நாம நல்லமர் செய்ய

வ (ஏ) ஓராங்கு மலைந்தன பெருமசின் களிரே.” [புறம்-கூ]
வயங்கல் ஏய்திய பெருமையும்-விளக்கம் ஏய்திய பெருமையும்.

உதாரணம் :—

“ இருங்கண்ணி யாலையோ டருங்கலங் தெறுத்துப்
பணிந்துகுறை மொழிவு தல்லது பகைவர்

க ० வணங்கா ராதல் யாவுதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசம்பதிர்க் தாங்கு
கண்ணதிர்பு முழங்குக் கடெங்குரன் முரசம்
கால்கிளர்ந் தன்ன ஓர்தி கான்முளை
எதிர்கிழமிந் தன்ன சிறையருஞ் சிற்றத்து

க (ஏ) னளியிரும் பரப்பின் மாக்டன் முங்கீர்
நீருணைந் தன்ன செலவின்
சிலங்திரைப் பண்ண தாணையோம் னினக்கே.” [பதிற்றப்பத்து]

கொடுத்தல் ஏய்திய கொடைமையும்-கொடுத்தலைப் பொருக்கிய கொடை
ஈமடும்.

போருளத்திகாரம் - புறத்தீணவியல் . (ஈ . ஏ . டி)

உதாரணம் :—

“பாணர் தாமரை மலையூடும் புலவர்
பூஜைதல் யானையொடு புனிதேர் பண்ணவும்
மற்றெனும் மற்றிது விறன்மாண் குடும்பம்
இன்னு வாகப் பிறர்மண்ணொன்று (குடும்பம்)
முனிய செய்தி சின் அர்வலர் முகத்தே.” [புறம்-கூ]

அடுத்து ஊர்து அட்ட கொற்றமும்-பசைவர் பலரையும் அடுத்து மேஸிட்டுக் கொன்ற கொற்றமும்.

உதாரணம் :—

“தின்பினி முரச மிழுமென முழுக்கச் சூடு பூசை நமர் கடத்தல் யாவது வங்தோர் தார்தாங் குதலு மாந்தர் வெடிபட் டோடன் மரீழிய பீதின் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழிலிக் காதன் மறந்து திதுமருத் கறுமார் கூடு (குடும்பு) கொன்றை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கன் தாக நல்லமர் வீதிந்த நீண்கும் மன்னர் செல்வழிச் செல்வகன வாள்போழுங் தடக்கலு முய்ந்தனர் மாதோ எடு வரி ஞிமி ரூர்க்கும் வாய்ப்புகு கடாதுத் தண்ணல் யானை யடுகனத் தொழிய வருஞ்சூமங் தலையை நூற்றீட் பெருந்தகை விழுப்புன் பட்ட வாதே.” [புறம்-கூ]

மாராயம் பெற்ற நெடு மொழியும்-மாராபாமோகிய உதாரண பெற்ற செடியமொழி ஒடுக்கும்.

2. நூற்றுக்கணக்கில் :

“ நுடியெறியும் புலை,
வெறிகோல்கொன்று மிழிசின
கால மாரியின னம்பு வைப்பினும் கூடு பொலம்புனை யோடை யண்ணல் யான் ன
இவங்குவாண் மருப்பி னுதிமுதுத் தூண் நினும் ஓடல் செல்லாப் பீடுடைய யாளை நெடுஞ்செல்பொய்கைப் பிறழிய வாளை நெங்குலைட நெஞ்சார்க் கூட்டுமுதற் புரஞ்சு (குடும்பங்களை) பெறுதல் யாவது படினே மானின் மகளிர் மண்ணை நன்றும் உயர்நிலை யுலகத்து நூர்ப் புதலை

வம்ப வேந்தன் ரூனெ

இம்பர் சின் றுங் காண்டி ரோ வரவே.” [புறம்-க-அன]

பொருள் இன்று உய்த்த பேர் ஆண் பக்கமும்-பக்கவரைப் பொருளாக மதியாக செலுத்தின பேர் ஆண் பக்கமும்.

குடும்ப உதாரணம்:—

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியிடை மீரும் பேணித்

தென்புல வாழ்ந்துக் கருங்கட ஸிறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெருஷ திரும்

குடும்புக்குதிடுது நும்மரண் சேர்மினென

அந்ததாறு துவலும் பூட்டைக் மதத்திற்

கொல்களிற்று மீமிசைக் கொடிலிசம்பு சிழற்றும்

எங்கோ வாழிய குடுமி தங்கோச்

செங்காப் பக்கம்பொன் வயிரியர்க் கீத்த

குடும்பு முங்கீர் விழவு னெடியோன்

ஙன்னீர்ப் பஃதுளி மணலினும் பலவே.” [புறம்-க]

விசைவரு புன்னை ஏந்திறபோல ஒருவன் தாங்கிய பெருமையுடிவிசை ங்னுவரும் புன்னைக் கந்திற தாங்கினந்தபோல ஒருவன் தாங்கிய பெருமையும்.

உதாரணம்:—

குடும் “வீடுஞர் ந தார்க்கும் வியப்பாமா விள்ளின் ந

வாடன் முதியான் வயிற்றிடங்-கூடார்

பெரும்படை வெள்ள னெரிதரவும் பேரா

இரும்புவி சேர்ந்த விடம்” [வெண்பா-வஞ்சி-க்கு]

எனவும்,

குடும் “வேந்துடைத் தானே ;முனைகெட னெரிதர

ஏந்துவான் வைத்த கெருவு னெகித்

கன்னிறநது வாராமை விலக்கல்த் பெருங்கடத்

காழி யைனயன் மாதோ வென்றும்

பாடிச் சென்றேர்க் கண்நியும் வாரிப்

குடும்பு புவிற் வாற்றுச் சிறுர்த்

தொன்னம ஈட்டிய வன்னம யோனே” [புறம்-க-குலி]

எனவும் வரும்.

பிண்டம் மேய பெருஞ்சோற்று சிலையும்-திட்சி பொருங்கின பெருஞ்சோற்று சிலையும்.

குடும்பு உதாரணம்:—

“இணர்ததை ஞாழித் கரைகெழு பெருந்துறை

மணிக்கலத் தன்ன மாயிதழி கெய்தற்

பாசடைப் பனிக்கழி துழைதிப் புன்னை

வால்னார்ப் படிச்சொக் குருகிறை கொன்னும்

மல்குறு கான லோங்குமண வடைகரை
 தாழடம்பு மலைந்த புணரி வளைஞரல
 விலங்குகளிர் முஷ்டமோடு வார்துகி ரெடுக்குங்
 தண்கடற் படப்பை மென்பா வனவும்
 காங்களுங் கண்ணிக் கொலைவில் வேட்வேர் ၁

செங்கோட் டாமா ஆலெனு காட்ட
 மதனுடை வேழ்த்து வெண்கோடு கொண்டு
 பொன் னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங்
 குன் றதலை மணாந்தவன் புல வைப்பும்
 கால மன்றியுன் கரும்புய்த் தொழியா ၂ ၁

தரிகா வலித்துப் பல்சு வழவர்
 தேம்பாய் மருத் முதல்படக் கொன்று
 வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
 பலகுழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்
 சிறைகொன் பூசலிற் புகன்ற வாய் ၃ ၁

முழலிமிழ் மூதார் விழவுக்காணுஉப் பெயருஞ்
 செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்
 ஏன லுழவர் வரகுமீ திட்ட
 கான்மிகு குளவிய வன்புசே ரிருக்கை
 மென்றினை நுவலை முறைமுறை பகுக்கும் ၃ ၂

புன் புலந் தழீஇய புறவனி வைப்பும்
 பல்பூஞ் செம்மற் காடுபே மாறி
 அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்
 தொண்ணுதன் மகனிர் கழலொடு மறுகும்
 விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் ၄ ၁

பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து
 கடலவங் காட்டவு மரண்வலியார் நடுங்க
 முண்ணிகு கடுங்குரல் விசும்படை பதிரக்
 கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்
 தருந்திறன் மரபிற் கடவுட் பேணி ၄ ၂

உயர்ந்தோ னேங்கிய வரும்பெறற் பிண்டங்
 கருங்கட் பேய்மகள் கைபுடையூ நடுங்க
 வெய்த்தோர் தாடுய சிறைமகி மிரும்பலி
 எறும்பு மூசா விறும்புது மரபிற்
 கருங்கட் காக்கையொடு பருந்திருங் தார ၅ ၁

ஒடாப் பூட்கை யொண்பொறிக் கழ்த்காற்
 பெருஞ்சமங் தலதந்த செருப்புகள் மறவர்
 உருமுலில் னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்க்கு
 பெருஞ்சோ றகுத்தத் கெறியுன்
 கடுஞ்சின வேந்துசேண் டமுங்குரான் முரசே.” [பதிந்தூக்கல்] ၅ ၀

வென்றேர் விளக்கமும்-வென்றேமாட்டு உளதாகிய விளக்கமும்.

“ அருடு யான ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவிலை மகளிர் மலிந்த வெக்கைப்
பருஉப்பக் டுதிர்த்த மென்செந நெல்லின்
ஆம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
க்டுங்டே துறுக்கினை மொசிந்தன துஞ்சுஞ்
செழுங்கடு கிளைத்த விளங்துளை மகாரின்
அலந்தனர் பெருமான் அடுத்தி யோரே
ஞரெரி கவர வருத்தெழுங் துரைஇப்
கு ० போர்சு கமத்துக்கை மாதிர மறைப்ப
மதின்வாய்த், தோன்ற லீயாது தம்பழ ழக்குஙர்
குண்டுக ணாகழிய குறுந்தான ஞாயில்
ஆரெயிற் ரேட்டி வங்வினை யேரெருடு
கன்றுடை யாயங் தரீஇப் புகல்சிறநது
கு(ா) புலவுவில் வினைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி ஞுடா ஸகற்பொழுது சினையூழ
வான்பயம் வாழுஙர் கழுவுடலை மடங்கப்
பதிபா மாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருங்கிரு ஏற்றென
கு ० அருஞ்சமத் தருகிலை தாங்கிய புகர்ந்ததற்
பெருங்களிற் றியானையோ டருங்கலங் தராதுர்
மெய்ப்பனி கூர வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பசாசம் போலத்
நிறைகொண்டு பெயர்தி வாழ்க்கின் அழு
கு(ா) உரவரு மடவரு மறிவுதெரிந தெண்ணீ
அறிந்துளை யருளா யாயின்
யாரிவ ஜெடுந்தகை வாழு மோரே.” [பதிந்து-க]

தோற்றூர் தேய்வும்-தோற்றேர் தேய்வு கூறுதலும்.

உதாரணம் :—

கு ० “வான்மருப்பிற் களிற்றியானை
மாஅமலையிற் கணங்கொண்டவர்
ஏடுத்தெறந்த விறன்முரசங்
கார்மமழுயிற் கடிதுமுழங்கச்
சாங்துபுலர்ந்த வியன்மார்பிற்
கு(ா) ரேடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுத்தோட் புடையலங் கழந்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொன்வான்
ஒடிவ நெவ்வ ரெதிர்கின் றுரை இ
இடுக திறையே புரவெதிர்க் தோற்கென
கு ० அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
ஆணைய யாகன் மாதே பணகார்

கால்களர்ட தன்ன கதம்பரிப் புரவிக்
கடும்பரி சென்றேர் மீமிசை நடங்குகொம
புலவரைக் தோன்றல் யாவது சினப்போர்
சிலவரை சிறீஇய நல்லிசைத்
தொழியுராக கந்பின் நெம்முனை யானே.” [பதிற்று-அடி] (க)

குன்று சிறப்பின் கொற்றவள்ளோயும்-குறைவறத்தைச் செய்யாக வென்றிச் சிறப்பினைப்படைய கொற்றவள்ளோயும்.

கொற்றவள்ளோ-தோற்ற கொற்றவள் ஆளிக்கும் திறை. உதாரணம் ஏதுழுக் காண்க.

அழிப்படை தட்டோ தழுஞ்சியொடு தொகைதூ-மாற்றுரவிசப்படக்கலன் முதலி கு ०
பனவற்றைக் கம்மாட்டுத் தடித்து உளன் அழிந்தோர்ப் பேணித் தழுவிக்கொட்டலோடு
தொகுத்து என்னைன்.

உதாரணம் :-

“வருகதில் வீட்டை வருகதில் வங்கிவன
வீங்குதுவிடு பிழுத்து ஸாங்காங் கிசைப்ப கு (க)
நாவரி மாவை சூடி காவிர்
ரீவியன் வங்க முதி வாளன்
அருஞ்சமங் ஹாங்கி முன்னின் ரெறிந்த
ஒருஏற யிரும்பினாத் தெயிறுவிறை யாகக்
திரிந்த வாய்வா டிருக்தாத் கு ०
தனக்கிரிக் தானே” பெயர்புற குழுமே.” [புரம்-உ.அடி]

இத்தையும் கடற்பட்டது என்கி.

“ஊவரு மடறரு மறிவுசெரிக் தெண்ணி
அழிந்தலை யருளா ராயின்
யாரிவ ஜெஞ்ச்சை வாழு போடு.” [பதிற்று-ஏக] கு (க)
என்றும் இதன்சன் அடங்கும். இது முதுவாயிவாஞ்சி.

கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறையிசிப் பெருஞ் சிறப்பைப்படைய
பதின்மூன்று துறைத்தார்.

வென்றேர் விளக்கம் முதலிய மூன் து மொழிக்க ஏனைய வெல்லாம் இரு திறத்தி
னர்க்கும் பொதுவாக சிற்றலின் கழிபெருஞ்சிறப்பெனக கூறினார். இன்னும் கு ०
“கழிபெருஞ்சிறப்பின்” என்றமயில், பேரரசர் தூணையாக வங்க குறுசில மன்னரும்
தாழும் பொலிவெப்திப் பாசைறவிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவைபற்றியன
தூணைவஞ்சி. “நீயே புறவி னால்லவ்” [புரம்-ஏக] “வள்ளி பார்ப்பார்ந்து” [புரம்-ஏக]
என்னும் புறப்பாட்டுக்களில் காண்க. பிறவும் அன்ன. (க)

கக். உழினானு தானே மருத்துப் புறனே கு (க)
முழுமுத வரன முற்றலுங் கோடலும்
அளைநெறி மரபிற் ரூகு மென்ப.

இஃது, உழினாந்தினை பாமாறு உணர்க்குதல் துதலிற்று.

இன்:—உழினாக மருத்துப் புறங்-உழினாக என்னும் புறத்தினை மருதம் என் அம் அகத்தினைக்குப் புறனும் முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அளைவுத் தொழில் நெறியையும் மரபாக உடைத்து.

(ட) 'முதல் அரணம்' என்றானான், சிலையம் இடையும் வடையும் என மூவகைப்படு மவற்றுள் தலையான். அஃதாவது, அப்பளிற்குக் கூறுக்கின்ற இலக்கணம் பலவும் உடைத் தாதல். மருதத்திற்கு இது புறனுபவாறு என்னைப்பனின், வஞ்சியிற் சென்ற வேங்த வெடு போர்செய்த ஸாந்ரூத உடைத்து பாற்று' வாந்தன் அரண் வலியாகப் போர் செய்யுமாகலானும், அவர் நாட்டாத்தாக்காலும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற்பொ கும் முது காலமாகலானும் அதற்கு இது புறனுயிற்று. நாட்டெல்லையின் அழிப்பு உழினாகுமோ வெனின், அது பெரிதாயின் அதன் பார்ப்பும்; சிறிதாயின் வெட்சியுள் ஒதின ஊர்ச்சோலை [புறத்தினை-கு] புள் அடங்கும். (ஆ)

ஈன். அதுவே நானு மிருநால் வகைத்தே.

இல்லை, உழினாகுத்தினையை வனையறத்து உணர்த்துதல் நுதலிற்று.

(ஏ) இன்:—அதுதான் இருநால் வகைத்து-உழினாகுத்துறைதான் எட்டு வகைத்து.

அவையாமாறு முன்னர்க் காலப்படும். [காராமும் உம்மையும் அசைகன்.] (ஐ)

கசு. கொள்ளார் தேவங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேங்தனாது சிறப்புந் தொல்லெயியிற் திவர்த்தலும் தோலது பெருக்கமும்

(ஓ) அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ னணங்கிப பக்கமு "திறற்பட ஒருதான் மண்டிப குறுவையு முடன்றேர் வருபகை பேனேர் வாரெயி ஓளாப்படச் சொல்லர் பட்ட நாவிரு வகைத்தே.

(ஏ) இதுவும் உழினாக மாறு உணர்த்துதல் நடவிற்று.

இன்:—கொள்ளார் தேவம் குறிக்க கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன உழினாகுத் துறையாம்.

கொள்ளார் தேவம் குறித்த கொற்றமும்-ப்பகவரது தேயுத்தைக் கொன்னக் குறித்த கொற்றமும். [கொள்ளார்-தன்னை இறைவெனக் கொள்ளாரும் தன் ஆளையைக் கொள்ளாரும்.

உதாரணம்:—

"அனு வீடை யடுபோ னணனின் மாளை மலையிற் ரேன் ரும் பெருமங்கள் ருளைபுஞ் கடவி வெலிக்கும் வைந்துதி

(ஏ) வேலு மின்னின் விளங்கு கூலக் தாசதலை பனிக்கு மாற்றலை யாகவிற் புழைகிற்கான தன்றது புதுவதோ வன்றே தண்டனை நிடுச வல்லது நொங்கு

போருளத்திகாரம் - புறத்தினையியல் சீடு . நூல் அங்கு

ஏனோக வாழி வள்ள வென் து கண்
 முனைத்து புசல் கணவிலு மறியாது
 புலிபுறங் காக்குங் குருளோ போல
 மெலிலில் செங்கோ ஸ்புறங் காப்பப்
 பெருவில் யானார்த் தாக்க ராரின் சு
 டீழ்மடைக் கொண்ட வாளோய் முடிவார்
 படையினிரிங் கிட்ட யானையி மறைநா
 பருவில் கொண்ட தேஞும் பெருந்துளை
 ந்தரு மகளிர் குற்று குவளோய்யி
 என்புசு கேளிர்க்கு வருவிலுக் தமரும் சு சு
 மெஸ்புசு வைப்பி னன்னுட்டுப் பொருக்
 மலையி னிழிலுது மாக்கட மேங்க
 வில்லரை யிழுத்தரும் பல்யாற போலப்
 புலவு ரெல்லா சின் னேங்கினேயே
 நீயே, மருந்தில் கணிசிகி வருந்துவட்ட டித்துக் கு (சு)
 கூற்றுவெகுண் டன்ன முன் பொடு
 மாற்றிரு புலந்தர் மண்ணேங்க கிளோயே.” [புறம்-சூல]

> உள்ளியது முடிக்கும் வேந்தன் து சிறப்பு புலந்தர்த்து முடிக்கலாகும் வேந்தன் து சிறப்பும்.

உதாரணம் :—

ஒ ०

“அப்பைங் யாஷினும் விடுகூங் யாஷினும்
 நீயளங் தறிலை வின்புரையை வாாகோ ஹ
 செத்தியிச் சு வாபித் துறுக்கொடி மகளிர்
 பொலஞ்செயப் பூங்கிற் தெற்றி யாடுக
 தண்ணுன் பொருகை வெண்மணைற் சிறையக் கு (சு)
 கருங்கைக் கொல்ல னாஞ்செ யவ்வாய
 வெந்துகை நலியம் பாம்தலை னிலையழுந்து
 வீகமழ் வெந்துகை புலம்பக் காய்தொறுங்
 அடிமரங் தடியு மோசை தண்ணார்
 வெமெதில் வரைப்பித் தடிமனை யியம்.” ஒ ०
 ஆக்கினி திருத் வீவாதம் நூ உங்குசின்
 சிலைத்தார் முாகங் சுறங்க
 மலைத்தனை வென்பது நாலூ தந் அலைத்தீத். [புறம்-சூல]

இன்னும் ‘உள்ளியது முடிக்கும் வேந்தன் து சிறப்பு’ மயன் றத்தால் அகத்தரசனை யழுத்தது கற்றும் கொள்க.

ஒ ६

உதாரணம் :—

“இரும்பிதித் தொழுதியோடு பெருங்கயம் படியா
 கெல்லுடைக் கவளா மொடு நெய்மிகங் பெருஅ
 திருத்தலை கொன் வெளில் வருந்த வொற்றி
 ஸிலமிசைப் புரஞ் கையவெய் துயிர்த் கு ०

தோல்காப்பியம் - இளம்பூணம்

தலமயர் யானை ! குருமென முழுங்கவும்
பாலில் குழலி யல்நல மகளிர்

குவில் வ றுநதலை முடிப்பெய் நீரில்
வீணாபுனை எல்லி வினைக்குக் கேட்பவும்

கு இன்னு தம் வீண்டினி திருத்தல்
துன்னருங் துப்பின் வயமான் ரேண் நல
அறவை யாயி னின்தனத் திறத்தல்
மறவை யாயித் போராடு திறத்தல்
அறவை மறவையு மஸ்லை யாயின்

கு ० திறவா தடைச்சத் தின்னிலைக் கதவின்
ங்குமதி சொருகினை பொடிந்குதல்

“ானுத்தக ஏடைத்திது கானுங் காட்டல்.” [புறம்-கா]

தோல் எயிற்று இவர்தலும்-தோல் எயிலின்கண் பரத்தலும்.

உதாரணம் :—

கு “புல்லார் புக்கூடு போக்கொழுயப் பொங்கினானுயப்
பல்லார் மருளப் படைபைப்பி—யொல்லார்
‘நத்திதுத்த வாட்டானை ஞோரார் மதிலின்
புத்திதுத்தான் பூங்கழலி னன்.” [வெண்பா-உழினை-வி]

தோலது பெருக்கமும்-தோற்படையின் து பெருமையும்.

கு ० உதாரணம் :—

“கின் ந புக்கூழுய சில்லா வழிரோம்பி
ஜின் ஹநாம் வைக லீழிவாகும்—வென்றெளிரும்
பாண்டி னிரை தோற் பண்பார் பகையாணம்
வெண்டி வெளிரென் றுன் டேநது.” [வெண்பா-உழினை-கா]

கு (க) அகததோன் செல்வமும்-அகத்துச்சனது செல்வமும்.

உதாரணம் :—

“அளித்தா தாடை பாரியது பறம்பெ
நனிகொண் மூசின் மூவிரு முந்தினும்
ஒதுவா ருமாதன னான்குபய னுடைத்தே
கு ० ஒன்றே, செறியினை வெதிரி னெல்வினை யும்மே
இரண்டே, தீஞ்சுக்கொப் பலவின் பழுமுங்க கும்பே
மூன்றே, கொமுங்கொடி னள்ளிக கழுங்குவீழ்க் கும்பே
நான்கே, அணிசிற வோரி பாய்தலின் மீதழிந்து
தினிநெடுங் குன்றங் தேன்சொரி யும்மே

கு (க) வான்க ணற்றவன் மலையே வானத்து

·மீன்க ணற்றவன் சினையே யாங்கு
மரங்கொதும் பினிதத களிற்றினி ராயினும்
புலங்கொதாறும் பறப்பிய தேரினி ராயினுங்
தாளிற் கொள்ளவிர் வாளிற் றுரவன்
கு ० யான்றி குவெனது கொன்று யாறே

சக்ரர்புரி ஈம்பின் சிறியாழ்த் பண்ணி
விரையொலி கடங்கலும் விறநியர் பின்ற
ஆழனிர் பாழனிர் செலினே
நாடுக் குன்று மொருங்கீ யும்மீய்” [புறம்ளாக]

அன்றி மூன்ய புறத்தோன் அணங்கய பக்கமும்-அன்றி, ம் பகைத்த புறத்தா டு
நன் வருங்கிய பக்கமும்.

உதாரணம் :—

“ நஞ்சடை வாலெலிந் தறந்தீஸ் சமந்த
ட்லை வெங்கிற னுகம் புக்கென
விசம்புத்தீப் பிறப்பாக் திருக்ப் பசுங்கொழுப் பகு ०
பெருமலை விடரகத் துருமெறிங் தாங்குப்
புள்ளறு புன்கண டர்த்த வெள்ளேற்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
ஏரா அங் கலித்த குண்டுகண் ணகழு
இடங்கருக் குட்டத் துடன்றெகுக் கோடி டு ८
யாமங் கொள்பவர் கூடர்சிழற் கதுஉங்
க்குமூரண் முதலைய நெடுங் ரிலஞ்சிச்
செம்புறம் புரிகைச் செம்மன் மூதூர்
வம்பணி யானே ஒவங்தகத் துண்மையின்
நல்லவென் அது சிறைத்தல் १०
எல்லையா னெந்தகை செருவத் தானே ” [புறம்-ஙா]

திறற்பட ஒரு தான் மண்டிய குறுமையும்-வல்லப்பட ஒரு ந்தீஞ்சுச் சென்ற குந்ற
மின்னூடும்.

உதாரணம் :—

“ கிண்கணி கீணாந்தகா லொண்கழ ரெட்டுக் ११ ८
குடுமி கீணாந்த வேம்பி வெண்டளிர்
நெடுங்கொடி யுழிகருப் பல்ரொடு மலைந்து
குறங்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுங்கேர்க் கொடிஞ்சி பொலிய சின்றேன்
யார்கொல் வாழ்க்கவன் கண்ணிதார் பூண்டு १२ ०
தாவிகீாந் தன்று மிலனே பால்விட்
டயினியு மின்றபின் நன்னே வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மன்னரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவார
அழுந்தப் பற்றி யகல்விசம் பார்ப்பெழக் १२ ८
“விழிந்துகிளஞ்சு சேர வட்டதை
மக்குந்தன்று மலிந்தன்று மதனிலு மிலனே.” [புறம்-ஙன]

உடன்றேர் வருபை பேனூர் வாரெயில்-வெகுண்டு வருதின்ற படையை
பேனூர் வாரெயில் உழினாடும்.

உதாரணம் :—

“ மயிற்கணத் தன்னுர் மகிழ்ச்சிதற ஓட்டச்
விற்கழலார் கண்ணல்பூப்ப—வெயிற்கண்ணுர்
வீய்ப்போர் செய்தாலும் வென்றி ரயித்ரோ
கீரையப்போர் மன்னன் மதில்.” [வண்பா-உழினை-யிக]

உள்பட சொல்லப்பட்டாலிரு வகைத்து-உட்படக் குறிப்பட்ட எட்டு வகைகளு.
பதினெட்டால், இருபத்தொன்பது என்பார் மதம் விளக்கியமைத்தான்றப் பொர்த்
தூர் தொகை கூறினார். இது கூறியது கூறல்லன்று; தொகை. (ii)

கீ. குடையும் வானு நாள்கோ வான்றி

கீ ० படையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச்

சுற்றம் ரொழிய வென்றுகைக் கொண்டு

முற்றிய முதிர்வு மன்றி முற்றிய

அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன்

புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்

கீரைச்செரு வீழ்ந்த ராசியு மதாதன்

நார்ச்செரு வீழ்ந்த மற்றதன் மற்றும்

மதின்மிசைக் கிவர்த் தே மேலோா கக்கமும்

இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும்

வென்ற வாளிவ் மண்ணே டொன்றத்

ஒ ० தொகைவிலை யென்னும் துறைபொடு தொகைஇ
வகைகான் மூன்றே துறைபொன மொழிட.

இதுவும் அது.

இள் :—குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும்
உழினைக் குரிய துறை. மேற்கொல்லப்பட்டவதற்றின் விரியும் பன்னிரண்டு உள் என்று
ஒரு வாறு.

குடையும் வானும் நாள் புகாள்-குடைநாட்டுக்கோள் வாள்நாட்கோள் என கருவாரை
ஆம்.

உதாரணம் :—

“ கெப்யண்கீ செவ்போ னொடுந்தேர் கிலைபுகுக்

ஒ ० கொய்யுளோமா கொல்களிறு பண்விகே—வையகத்து

முற்றக் கடியரண மெல்லா முடனாவிந்த

கொற்றக் குடைநாட் கொள்.” [வண்பா-உழினை-யு]

இது குடைநாட்கோள்.

“ “வாணுட் கொன்றும் வழுமொழுங்கு வங்கலைபாப்

கீரைப்பனுர் பினைதொடும் பீர்மதிற்புனுர்

அணிகொள் வன முலையா ராடரங்க மேறிப்

பிணிகொள்பே யாடும் பெயர்த்து.” [வண்பா-உழினை-யு]

இது வாணுட்கோள்.

பொருளத்திகாரம் - புறத்திணையில் (5)

அன

மடை அமை ஏனி விசை மயக்கமும்-மதிலிடத்து முத்தல் அஸமந்த ஏனி சார்த்தி அதன் ப்ரமல் பொரும் போர்மயக்கமும்.

உதாரணம் :—

“ சுமென் ஜெமுமதில் சுற்றிப் பிரியார்
கடிமுரை ஜெல்கங் கழிய—வடிமுரண் (5)
ஆற்று ரண்றி யரவு முடிமுட்போல்
எறினு ரேணி பலர்.” [வெண்பா-உழினருக்கு]

கடைசிச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வம்-செலுத்திச் சுற்றமர் ஒழிக என்று கைக்கொண்டு புற்றிப் புதிர்வாரி.

உதாரணம் :—

“ காலை முரச மதிலிப்பங் ஏண்கனன் தூ
பேவை விறல்வெய்யோ பனங்குதலும்—மாலை
அடிது மதிசிலென் நம்மதிலூ ஸிட்டார்
கொடுசுமலார் முழுத துடுப்பு.” [வெண்பா-உழினருக்கு]

முற்றிப் புகத்தோன் வீழ்ச் சொக்கியாம்-மூற்றா அப்பட்ட அக்கிலூன்ளான் (5) வீழ்ச்சுத் தொச்சியாம்.

உதாரணம் :—

“ நீர்ச் வறியா விலமுதற் கழித்த
கருங்கா ஞெங்கிச் கண்ணர் குருஉத்தலம்
மெல்லியன் மகனிரிக் கல்குற் ரெட்டை ஏ ०
யாகவுங் கண்டன மினியே வெருகரு
குருதியொடு மயங்கி யுருவு கரந்து
தெறவாப்ப பட்ட தெரியூரன் செத்து
பருஞ்துகொண் உச்சவுங் கண்டனம்
மறம்புகன் மைந்த மலைநத லாறே.” [புறம்-உளக] ஏ (5)

அதன் புறத்தோன் வீழ்ச்சுத் தூலமையும்-தொக்கியின் புறத்தாகிய உழினருபான் வீழ்ச்சுத் தூலமையும் [‘மற்று’ என்பது அசை. ‘ஆன்’ என்பது இடைச்சொல்.]

உதாரணம் :—

கோயெர் வெற்பி னிலங்கண் டிரைகருதுங்
தோடுகொள் புள்ளின் ரெடுகையொப்பக்கூடார் (5) ०
முரணக்துப் பாற முழவுச்தோண் மன்ளார்
அரணக்துப் பாய்ந்திழிந்தா ரார்த்து.” [வெண்பா-உழினருக்கு-உல]
நீர்ச்செகு வீழ்ச்சுத் பாசியும்-கிடங்கின் உளதாகிய போரின்கண்ணே வீழ்ச்சுத் பாசி

உதாரணம் :—

“ நாவாயுங் தோணியு மேல்கொண்டு நண்ணுதார் (5) ०
ஒவார் விலங்கி யுடலவும்—பூவார்
அகழு பரங்கொழுகு மங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் வீழ்ச்சார் பலர்.” [வெண்பா-உழினருக்கு-உல]

அன

தோல்காப்பியம் - இளம்பூரணம்

அஃது அன்று ஈர்ச்செரு வீழ்ந்த அதன் மானும்-அஃது ஒழிப் ஈர்ச்செருவின் கண் வீழ்ந்த பாசிமறனும். [‘மற்று’ என்பது அதை.]

2.தாரணம் :—

“பாயினர் மாடும் வகையாற் பலகாப்பு
ஏ மேயினு ரே யவிகன்மறவ—ராயினர்,
ஒன்றி யவரந் ஜூப்புறத்துத் தார்தாங்க
வென்றி யமர் விருந்து.” [வெண்பா-நொச்சி-உ]

மதில்மிகைக்கு இரங்க மேலோர் பக்கமும்-மதின்மேற்கோடற்குப் பாத மதி லேரர் பக்கமும்.

3.0 உதாரணம் :—

“அகத்தன வார்கழு டெனுன் ரூ ஸரணின்
புந்தன போரெழுற் றின்டோள்—உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வாலூவகி ணன்.” [வெண்பா-நொச்சி-உ]

4.0 இகல் மதில் குடுமி கொண்ட மன்னும் மங்கலமும்-தம்முடன் இகவி மதில்மேவ சின் ரூனை அட்டு அவன்முடிக்கூம் கொண்ட மன்னும் மங்கலமும்.

5.தாரணம் :—

எங்கண் மவா வெயிற்குமரி கடிய
மங்கல டாள்யா மகிழ்தாங்கக்—கொங்கலர், ரார்ச்

5.0 செய்ச்டர்ப்புண் மன்னாவன் சேவாடிக்கீழ் வைகின்டோ
மொய்ச்டர்ப்புண் மன்னர் முடி.” [வெண்பா-உழுவினஞ்சூ-உது]

வென்ற வாளின்கு மன்னெனுடு ஒன்ற-வென்ற வாளின் மன்னும் மங்கலமும் பொருத்த.

6.காரணம் :—

6.0 “தீர்த்தனீர் பூவொடு பெய்து திகைவினங்கக்
கூர்த்தவாண் மன்னீக் கொடித்டீதான்—பேர்த்து
மிடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான்
புடையா ஏறைப்ப புகழ்.” [வெண்பா-உழுவினஞ்சூ-உது]

தொலைவிலை-அம்மதிலுமித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறு
6.0 பட்ட வேந்தரும் முரண் அலிந்தபடி யடைதல்.

7.தாரணம் :—

“வென்றுவநத் திரிய வேண்டுபுலத் திறுத்தவர்
வாடா யாணர் காடுதிறை கொடுப்ப
ஙல்லைன யாகுமதி யெம்மென் நருளிக்

7.0 கூம்பிறந்து வைப்பிற் கடற்றிரை யாத்தனின்
கிருவுபுகழ் மூதார்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தாங்கும்
ஏந்திரத் தங்கப்பி, னம்புடை வாயிற்
கேள்வன் முதலைய குண்டுகள் னகழு

வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை
 ஒன்னுக் தெவ்வர் முளைக்கெட விலங்கி
 சின்னிற் நந்த மன்னெயி வல்வது
 முன்னும் பின்னுங்கின் முன்னே ரோம்பிய
 எயின்முகப் படுத்தல் யாவது வளையினும் டு
 பிற்தீரிய சென்மதி சினங்கெழு குருசில்
 சூழப்புறங் தழீஇப் பொன்பிணிப் பலகைக்
 குழுக்கிலைப் புதலிற் கதலமே காணில்
 தேம்பாய் கடாமொடு காழ்கை நீலி
 வேங்கை வென்ற பொறிகளர் ஏகர்ந்தல் கு ०
 ஏந்துகை சுருட்டித் தோட்டி நீலி
 மேம்படு வெல்கொடி நடங்கத்

தாங்க லாகா வாங்குகின் களிரே.» [பதிற்று-இஞ] (பக)

என்னும் துறையொடு தொகை வைகை நால்லுன்று என மொழிப-என்னும் துறையொடு கூடி உழிந்துவகை பன்னிரண்டு என்று கூறுவர். கு (ங)

ஏம். தும்பை தானே நெய்தலது புறனே
 மைந்துபொரு எாக வந்த வேங்கதீனச்
 சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் ரென்று.

இது, தும்பைத்தினை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன்:—தும்பை நெய்தலது புறன்-தும்பை என்னும் தினை நெய்தல் என்னும் கு ० அகத்தினைக்குப் புறனும். மைந்து பொருளாக வந்த வேங்கை சென்று தலையழிக் கும் சிறப்பிற்ற-அது வலி பொருளாகப் போர்க்குதி வந்த அரசன்கண சென்று அது ஜோத் தலையழிக்கும் சிறப்பினையுடைத்து.

இதனாலே “எதிருந்தல் காஞ்சி” [பிங்க-அநபோக-கஹச] என்பாரை மறுத்த வாறு அநிக. அதற்கு இது புறனுயவாறு என்னையெனின், இருபெருவேங்கதும் ஒரு கு (ட) களத்துப் பொருதலின், அதற்கு இடம் காடும் மலீயும் கழனியும் ஆகாமையானும், கள ரும் மணதும் பரந்த வெளிஸிலத்துப் பொருதல் வேண்டுதலானும், அங்கிலம் கடல்சார் ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஒதிய ஏற்பாடு போர்த்தொழிற்கு முடி வாதலானும் நெய்தற்குப் புறனுயிற்று. [‘என்ப் அசை.】 (மஷ)

ஏக. களையும் வேலுந் துணையுற மொய்த்தலிற் கு ०
 சென்ற வுயிரி னின்ற யாக்கை
 இருவிலங் தீண்டா வருநிலை வகையோ
 டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே.

இது, தும்பைத்தினையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று. இது மேலன போல ஒரு பாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும் ஒத்த இயல்பிழ்றும் ; ஒருவர் மாட் கு (ஷ) மீம் மிகுதல் இல்லை.

இ-ன்:—களையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் சின்ற யாக் கள-களையும் வேலும் படை-துணையாக்கொள்ளு பொருதல் காரணமாகச் சென்ற உயி

ரின் சின்ற யாக்கை, இருஙிலம் தீண்டா அரு நிலைவனக்கொடு-ஏர் அட்டை காலவயத் பட்டு உடலினின் ரூ உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால் பட்ட ஒரு சிறப்பின் ரூ-இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இனைந்தது போன்று ஆடலொத்த பண்பினை யுடையது.

[இருஙிலம் தீண்டா அரு-ஏருட் கிடக்கும் அட்டை.]

(யங)

சு எஷ். தானை யானை குதிரை பென்ற

நோனு ரூட்கு மூவகை நிலையும்

வேண்மிகு வேந்தனை மொய்த்தவழி பொருவன்
தான்மீன் டெறிந்த தார்க்கிலை யன்றியும்

இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்

கு ० ஒருவ ஞாருவனை யுடைபடை டுக்குக்

குழை தாங்கிய பெருந்மையும் குடையாறுத்து,

பாழி கொள்ளு மேமத் தானுங்

களிரெற்றின் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றெடு

பட்ட வேந்தனை யட்ட வேநதன்

கட்ட வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்

திருப்பெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்

ஒருவரு மொழியாத் தொகைக்கிலைக் கண்ணுஞ்

செருவகத் திறைவன் வீழ்வுறச் சினைஇ

ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும்

கு ० பல்படை பொருவற் குடைதலின் மற்றவன்

ஒன்வாள் வீசிய நூழிலு முளப்படப்

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.

இது, தும்பைத்தினை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இன்:—நோனு உட்கும் தானை யானை குதிரை என்ற மூவகை நிலையும்-பகைவு நால் உட்கப்படுகின்ற தானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றின் குலையும்.

தானை நிலை வந்தாலு:—

“வெண்குடை மதிய மீனிலாத் திகழ்தாக்
கண்கூடி திறுத் தகடன்மருள் பாசறைக்

கு ० குமரிப்படை தழீஇக் கூற்றுவினை யாடவர்

தமர்பிற ரறியா வெர்மமயக் குழுவத்

திறையும் பெயருங் தோந்தி னுமருள்

ஊண்மூலை தபுத்தீர் வம்மி ளீங்கெனப்

போர்மலைங் தொருகிறை ஏற்ப யாவரும்

கு ० அவுமிழ் மண்ணியிற் குறுகார்

இனைதார் மார்பினின் கேள்வைப் பிறரே.” [புறம்-உக்கு]

“கைவேல் களிற்றெடு போக்கி வருபவன்

மூய்வேல் பறியா நகும்.” [குறள்-எசை]

“நறுவிறை துறந்த நரை வெண் கங்கல்
சங்கா முன்ன திரஞ்சுகண் வறமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறுஅன்
குடப்பாற் சில்லுறை போலப்
படைக்குநோ யெல்லாங் தானு யின்னே.” [புறம்-உங்கள்] கு

“தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
கொற்கத் துலங்தானு மாகுமாற் பிற்பிற்
பலர்புகழ் செல்லங் தரூலம்பற் பலர்தொழ
வானக வாழ்க்கைப் பீடுமா வன்னோதோர்
மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ கூ ०
தானே மூம் போகு முயிர்க்கு.”

இஃது ஓர் வீரன் கூற்று.

யா?னி?லை வாருவாறு:—

“கையொடு கையோ டொருதுணி கோட்டது
மொய்யிலவேண் மன்னர் முடித்தலை—பைய கூ ஏ
உயர்பொய்கை நோட்டிச் செல்லுமே யங்கோர்
வயவொம்போர் மாண்ட களிறு.”

துதிரையிலை வருமாறு:—

“கிலம்பிறக் கிடுவது போந்குளம்பு கடையூ
உள்ள மழிக்குஞ் கொட்டின் மான்மேல் கூ ०
என்னார்ச் செகுக்குஞ் காளை கூர்த்த
செடுவே லெஃக நெஞ்சுவடு வீளைப்ப
வாட்டிக் காணிய வருமே நெருகை
உரைசால் சிறப்பின வேந்தன் முன்னர்க்
கரைபொரு முன்னீர்த் தினாயிற் போழுந்தவர் கூ ஏ
கயங்தலை மடப்பிடி புலம்ப
இருமருப் பியானை யெறிந்த வெற்கே.” [புறம்-ஊங்க]

வேல்.மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார் சிலை
யும் வேல்வென்றி மிகலையே கண்ணேக்குடையனும்க் களத்து முகப்பிற் சென்ற வேந்
க்களை மாற்றுர் சூழ்ந்த விடத்து வேந்தன் பாலினானுமை மற்றேர் தலைவன் தன்னிலை
விட்டுத் தன்வேந்துமாட்டுத்துத் துணையாய் மாற்றுரை ஏறிந்த தார்நிலையும்.

உதாரணம்:—

“நிரப்பாது கொடுக்குஞ் செல்வழு மிலவே
இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலவே
இறையுறு விழுமங் தாங்கி யரகக் கூ ஏ
திரும்புச்சவைக் கொண்ட விழுப்புணேய் தீர்ந்து
மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி
வலெவின்று வழந்த யாக்கையன் கொடையெதிர்ந்
தீரங்கத்.யோனே பாண்பசிப் பகைஞன்” [புறம்-துயி]

ஏனப் பாணன் அது தோன்றப் புதுந்தவாறு காண்க. நூ ५

அன்றி இருவர் தலைவர் தபுதி பக்கமும்-அஃதல்லாமல் படைசின்று பொராசின்ற இருவரும் தம்முட் பொருது படுதலும்.

உதாரணம்:—

“காய்க்கு கடுங்களிறு கண்களாக கைக்கடி

(ஏ) வேந்த ரிருவரும் விண்படை-ஏந்து

பொருப்படை மின்னப் புறங்கொடா பொங்கி

இருப்படையு நீங்கா விசுக்.” [வெண்பா-தும்பை-கல]

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு கூழை தாங்கிய பெருமையும்-ஒருவன் ஒரு வளைக் கெடுப்படையின் கண் புக்குக்கூழை தாங்கிய பெருமையும்.

நு ० உதாரணம்:— ,

“கோட்டங் கண்ணிடுத் தொடுந்தினை யாஸ்டாயும்

வேட்டது சொல்லி வோந்தனைத் தொடுத்தலும்

ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய

திணிவிலை யலநக் கூழை போழுந்துதன்

(ஏ) வடிமா ஜெல்கங் கடிமுகத் தேந்தி

ஓம்புமி னேம்புமி னிவாஜெனா வோம்பாது

தொடர்கொள் யானையிற் குடர்கா நட்பக்

கன் நமர் கறவை மான

முன்சமத் தொழிந்ததன் ரேழுந்கு வருமே.” [புறம்-உங்கு]

ஏ ० படை அறுத்து பாழிகொள்ளும் ஏழுமுக்கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏழுமுகம். [அத்தும் ஆனும் சாரியை.]

உதாரணம் :— *

“நீலக் கச்சைப் பூவா ராஸ்டைப்

பிலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்

(ஏ) மேல்வருங் சுரிந்தெரு வேஹுங் திணியே

தன் னுங் தூர்க்குங் போலு மொன்னவர்

எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்

கையின் வாங்கித் தழீஇ

மொய்யமி னுர்க்கி மெய்க்கொண் டனனே.” [புறம்-உங்கு]

ஏ १ களிறு ஏற்குது எதிர்க்கோர் பாடும்-களிறு ஏற்குது எதிர்க்கோர் பாடும்.

உதாரணம் :—

“அரசா கெங்கை யாண்டென் கொல்லோ

குன் றத் தன்ன களிற்றெரு பட்டோன்

வம்பலன் போலத் தோன்று முதுக்காண்

(ஏ) வெணில் வரியணில் வாலத் தன்ன

கான ழுகின் கழன்று குருது

விரியல் வான்குழற் சுரியற் றங்க

நீரும் புல்லு மீயா துமணர்

யாதுமி லொருசிறை முடத்தொடு துறந்த

போருளத்திகாரம் - புறத்தினையியல்

கூ. 7.

வாழா வாஸ்பக டேய்ப்பத் தெவ்வர்ப்
பேருமிர் கொள்ளு மாதோ வது கண்டு
வெஞ்சின யானை வேந்தலு மிக்களத்
தெஞ்சலிற் சிந்தது பிற்தொன் றில்லெனப்
புணர்கொள்ள கருமை நோக்கி ஏ
தெஞ்சந வீத்தந் புரைமை யோனே.” [புறம்காள]

களிற்கிருடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வானோர் ஆடும் அமலையும்-களிற்று
தன் போங்கு மலைந்துபட்ட இறைவளை மிக்க வேந்தன் படையாளர் நெருங்கி மற்ற
விளைப் பாடும் பாட்டும்.

அமல்-நெருங்கல். அதனாலாய் பாட்டுக்கு ஏற்புடைத்தாயிற்று. கூ. 8

உதாரணம்:—

“ விழவீர் நிருந்த வியலூ ராங்கண்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்ல எல்லன் வாழ்க்கவன் கண்ணி
வலம்படு முரசங் துவைப்ப வாஞ்சர்த் ஏ (ஏ)
திலங்கு புணன் பொலங்கோடி யுழினையங்
மடம்பெரு மையி ஞுடன் றுமேல் வந்த
வேந்துமேயம் மறந்த வாழ்ச்சி
வீந்தகு போர்க்காத் தாடுங் கோவே.” [பதிற்று-ஞூ]

வான் வாய்த்து இருபெரு வேந்தர் தாழும் சுற்றமூம் ஒருவரும் ஒழியா தொகை கூ
சிலையும்-வான்தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாழும் சுற்றமூம் ஒருவரும் ஒழியா
மல் பட்ட பாடும். [‘கண்’ என்பது இடைச்சொல்.]

உதாரணம்:—

“ வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைத்தர்புண் டொட்டுக் ஏ (ஏ)
குருதிச் செங்கைக் கூந்த நீட்டி
நிரங்கள் ருருவிற் பேளயப் பெண்டிர்
எடுத்தெறி யனந்தற் பறைக்கீர் தூங்கப்
பருந்தருங் துற்ற தானையொடு செருமுனிங்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் ஏ (ஏ)
தாமாய்ந் தனரே குடைதுளங்கினவே
உரைசால் சிறப்பின் மூரசொழிங் தனவே
பன்னா நடுக்கிய வேறுபடு பைஞ்சிலைம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொள்ள குரியோ ரின்றித் தெறுவர ஏ (ஏ)
உடன்வீழ்க் தன்று லமரே பெண்டிரும்
பாச்சகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருங்கி யாங்கமைங் தனரே
வாடாப் பூவி வினைமையா நாட்டத்து
நாற்ற இணவி ஞேரு மாற்ற ஏ (ஏ)

அரும்பெற ஒவ்வொரு நிலைய
விருந்துபெற நனராற் பொலிகநும் புகழே.” [புறம்-சுடு]

செரு அகத்து இறைவன் வீழ்வுரச் சினை ஒருவனை மண்டிய கல்லிசை கிலை யும்பொரு களத்துத் தன்னேந்தன் பட அது கண்டு கறுத்தெழுங்கு படைத்தலைவன் வீரரஞ்சுவனை நெருங்கிப் பொருத் ஒரு நற்புகழ் கிலைமையும்.

உதாரணம்:—

“வான மிறைவன் படர்ந்தென வாடுபீபா
மானமே கெய்யா மநம்விறகாத்—தேவீமிருங்
கள்ளலிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
து ० ஒன்னுலூன் வேட்டா னுயிர்.” [வெண்பா-தும்பை-உகு]

பல படை ஒருவந்து உடைதலின் அவன் ஒன்வான் வீசிய ராழிலும்-பல படை ஒருவந்துக் கெடுதலின் அவன் ஒன்றிப் வாள் வீசிய ராழிலும்.

அது பலரைக் கொல்லுதல். [‘மற்று’ அசை.]

உதாரணம்:—

து ० “ஒருவனை யொருவ னடுதலுங் தொலைதலும்
புதுவ தன்றில் வுலகத் தியற்கை
இன்றி னுங்கோ கேளலந் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை நண்டளிர்
நெடுங்கொடி யுழினைப் பவரொடு மினைந்து
ஒ ० செறியத் தொடுத்த தேம்பாய் தெரியல்
ஒவியன் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் ரெண்கினை கறங்கூக்க காண்டகை
ஶாடுகெழு திருவிற் பெரும்பூட் செழியப்
பீடுஞ் செம்மலை மறியார் கூடிப்
ஒ ० பொருது மென்று தன்றலை வந்த
புனைகழு. வெழுவர் கல்வல மடங்க
ஒருதா னுகிப் பொருதுகளத் தடலே” [புறம்-சுகு]

எனவும்,

“வள்ளை நீச்சி வயமீன்முகந்து
ஒ ० கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழுப் பழனத்து ராழி லாட்டு” [மதுரைக்காஞ்சி-உடுகு-ஏ]

எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை ராழில் என்றவாறு அலிக.

உள்பட புல்வி தோன்றும் பன்னிரு துறைத்து-உப்படப் பொருந்தித் தோன் நும் பன்னிரு துறைகளை யுடைத்து. [ஏகாரம் ஈற்றங்கை.] (பிச)

ஒ ० எந்: வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப.

இது, வாக்கத்தினை யாமரை உணர்த்துதல் நுகலிற்று.

போருளத்திகாரம் - புறத்தினையியல் (சு. சு. கு. கு. கு.)

இ.ன.:—வாகை பாலையது புறன்-வாகைத்தினை பாலை என்னும் அகத்தினையினது புறனும்; தாவில் கொள்கை தக்தம் கூற்றை பாகுபட மிகுதிப்படுத்தல் என்பது கேழில்லாத கோட்பாட்டினை; டைய தத்தமக்குள் இயல்வை வேறுபட மிகுதிப்படுத்தல் என்பர்.

அதற்கு இது புறனுயலாறு என்னென்னின், பாலையாவது தனக்கென ஒரு கில் ரூ. மின்றி எல்லா சிலத்தினும் காலம் பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா சிலத்தினும் எல்லாக்குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாதலினும், ஒத்தார் இருவர் புணர்ச்சி யினின் ரம் புகழ்ச்சிகாரணமாகப் பிரிபுமாறுபோலத் தன்னேடு ஒத்தாரினின் ரம் நீங்கிப் புகழ்ப்புதலானும் அதற்கிடு புறனுமிற்று. ஆஃது ஆமாறு வருகின்ற சூத்தி பங்களானும் விளங்கும். (மு.) ஈ. ०

எ.ச. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபி னரசர் பக்கமும்
 இருபுன்று மரபி னேனேர் பக்கமும்
 மறுவில் செப்தி மூவகைக் காலமும்
 நெறியினுற்றிய வறிவன் நேயமும் ஈ. ५
 நாவிரு வழக்கிற் ரூபதப் பக்கமும்
 பாலறி மரபிற் பொருந் கண்ணும்
 அணீங்கிலை வகையோ டாங்கெழு வகையால்
 தொகைகிலை பெற்ற தென்மனர் புலவர்.

இது, வாகைத்தினை பாகுபுமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஈ. ०

பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருந் பக்கம் சுருகச் சொல்லப்பட்ட அத்தன்மைத்தாகிய சிலைவகையோடே ஏழ்வகையால் தொகை சிலைபெற்றது [வாகைத்தினை]. எனவே தொகைகிலை பல வென்பது பெறுதும்.

இ.ன.:—அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்-அறு திறனுகிய அந்தனர் பக்கமும். (ரூ. ८)

அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன: — ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், சுதல், ஏற்றல் என்பன. இவ்வொழுங்கத்தால் மிகுதல் வாகையாம் என்பது. பார்ப்பனப் பக்கமும் என்றதனுன் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற் படும். இது மேலவருவனவற்றிற்கும் ஒக்கும்.

ஒதலாவது கல்வி.

�. ०

ஒதல்வருபாறு:—

“ இம்மை பபக்குமா லீயக் குறைவின்றுல்
 தம்மை விளக்குமாற் ரூமாராக் கேடின்றுல்
 எம்மை யுலகத்தும் யாங்காஜேங் கல்விபோல்
 மம்ம ரதுக்கு மருங்கு. ” [நாலடி-கல்வி-2]

இது கல்வியின் விழுப்பம் கூறிற்று.

“ ஆற்றவுக் கற்று ரதிவகையா ரஃதுகையார்
 நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யங்கூடு

வேற்றுங்காடாகா தமவேயா மாதலால்
ஆற்றனு வேண்டு தில.” [பழமொழி-கக்கு]

இது கற்றோக்கு உள்ளாகும் விழுப்பம் கற்றற. இஃது ஒன்றை மூன்று வரு
ணத்தாகக்கும் ஒக்கும்.

(ஞ) ஒதுவித்தலாவது கற்பித்தல்.

ஓதுவித்தல் வருமாறு.—

“ ஏனெபாருள வாகச் செலச்சொல்லித தான்பிறாவாய்
நனெபாருள் காணப் பறிவு. [குறள்-சாட்ச]

வேட்டலாவது வேள்வி செய்தல்.

(க) வேட்டல் வருமாறு.—

“ என்றுயத நீணிமிகங்கை

முதுமுதலவன் வாய் போகா

தொன்றுபுரிந்த வீரன்டின

ஆறுணர்ந்த வொருமுதநூல்

(ஞ) இகலகண்டோா மிகலசாயமா

மெய்யன் பொயயுணாந்து

பொயமோராது மெயகொள்ளி

மூவேழ் துறைபு முட்டின்று போகிய

உரைசால சிறப்பி இரவோ மருக

(ங) வினைக்குவேண்டி நீஷ்ண்ட

புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவற்புண்ணாண் மிசைப்பொலிய

‘மறங்கடிந்த வருங்கறபின

அறமபகாந்த வலைகுடிச்

(ங) சிறுதுதற்பேரகலலகுற

சிலசொல்லிற் பல்கூந்தனின

நிலைக்கொத்தசின் மனைததுணைவியா

தமக்கமைந்த தொழில்கேட்பா

காடென்று நாடென்றாக

(ங) கிரேழி ஸிடமுட்டாது

நீநாண் நெயவழுங்கியும்

எண்ணுணைப் பலவேட்டும்

மன்னுணைப் புதுப்பப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

(ங) விருந்துற்றங்கின்றிருந்தேந்துசிலை

என்றும்,

காண்கதில் லம்ம யாமே குடாஅது

பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குஞ

(ங) தூணுற்படப்பை யெம்மு ராகணை

போருளத்தாரம் - புறத்திணையியல் குடும்பம்

கன

உண்டங் தின்று மூர்ந்து மாடுகளு
செல்வ வத்தை யானே செல்லாது
மழையன்ன ஞப்ப நீதிய கெவோரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைந் விலமிசை யானே.” [புறம் - க்ளஸ்] (ஏ)

வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல், “நளிகடவிருங் குட்டத்து” என் ஒன்றும் புறப்பாட்டினுள்

“ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் அந்த மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய குடும்ப
வேள்வி முற்றிய வாள்வாய் வேங்தே” [புறம்-உசு]

என அரசன் வேட்பித்தவாறும் பார்ப்பார் வேட்ட வாறும் கண்டுகொள்க.

உதவலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல்.

உதவாயும் :—

“இல்லென்னு மெவா முரையாகை யீதல் குடும்ப
குலதூட்டயான் கண்ணே யுள்.” [குறள்-உங்கு]

ஏற்றலாவது, கோடல்; கொள்வோன் தனது சிறப்பிற் குன்றுமல் கோடல்.

உதவாயும் :—

“இரவலர் புவலை நீட்டி மல்லை
புவல ரிரவலர்க் கில்லையு மல்லர் குடும்ப
இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க்
கீவோ ருண்மையுங் காணினி கின்னார்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் ரேந்றல் செல்வல் யானே.” [புறம்-க்ளஸ்] (ஏ)

ஜூவகை மரபின் அரசர் பக்கமும்—ஜூவகைப்பட்ட அரசர் பக்கமும்.

அவையாவன, ஒதலும் வேட்டலும் ஈதலும் படைவழங்குதலும் குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற் சொல்லப்பட்டன. ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன.

படை வழங்குதல் வருமாறு :—

“கடுங்கண்ண கொல்களிற்றுந்
காப்புடைய வெழுமூருக்கப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமங்தாங்கவும்
பாருடைத்த குண்டகழி குடும்ப
நீருவ விவப்புக்குறித்து
சிமிர்பிரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்பிசைச்
சாப நோன்னான் வடுக்கொள வழுங்கவும்

குடும்ப

பரிசிலர்க் கருத்து நல்கவுக் குரிசில்
வலிய வாசுகின் ரூடோய் தட்கை
புலவுநாற் றத்த பைந்ததி
பூநாற் றத்த புகைகொள்ளி ழன்றுவை
(ஏ) கறிசே மண்டு வருந்துதொழி லல்வது
பிற்துதொழி வறியா வாகவி னன்று
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருங்க
கிருநிலத் தன்ன நோன்மைச்
ஏ ० செருமிகு சேஷய்சிற் பாடுநர் கையே.” [புறம்-கஈ]

தூட்யோம்புதல் வழுமாறு :—

“ இருமுங்கீர்க் குட்டமும்
வியன்னாலத் தகவமும்
வளிவழங்கு திசையும்
காடு வறிதுகிலைதிய காயமும்
என்றங்கு,
அனவயன் தறியிலு மனத்தற் கரியை
அறிவு மீரமும் பெருங்க ஞேட்டமுஞ்
சோறுபடுக்குஞ் தீயொடு
ஏ ० செஞ்சாயிற்றுத் தெறல்லது
பிற்துதெற வறியார்வின் னிதில்வாழ் வோபே
திருவி வல்லது கொலைவில் வறியார்
நாஞ்சி வல்லது படையு மறியார்
திறனநி வயவரொடு தெவ்வர் தேயவப்
(ஏ) பிற்மண் ஆண்ணுஞ் செம்மனின் ஞட்டு
வயவறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவு ருண்ணு வருமண் னரினோயே
அம்புதஞ்சுஞ் கடியராணல்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
ஏ ० புதுப்புன் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
அளையை யாகன் மாநே
மன்னுயி ரெல்லா நின்னஞ் சம்மே.” [புறம்-உயி]

‘பக்கம்’ என்றதனுன் ஆரைப்பற்றி வருவனவற்றிற்கெல்லாம் இதுவே ஒத்தா
ஏ. (ஏ) கக்கொள்க.

இருமுன்று மர்பின் ஏனோர் பக்கமும்-ஆறு மரபினையடைய வணிகர் வேளாளர்
பக்கமும்.

வணிகர்க்குரிய ஆறு பக்க மரவன :—ஒதல், வேட்டல், சதல், உழவு, வாணிகம்,
சிரையோம்பல்.

உதாரணம் :—

“ உழுது பயன்கொண் டொவிசிரை யோம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து—முழுதுணர
ஒதி யழல்வழிபட் டோம்பாத வீக்கயான்
ஆதி வீணிகர்க் கரச.” [வெண்பாவாரகை-பி] [ஏ]

வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன :— உழவு, உழவொழிந்த பசாழில்,
விருங்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி.

உதாரணம் :—

“கழுன்றுமேர்ப் பின்ன துலக மதஞால்
உழன்று முழலே தலை.” [குறள்-க १८ ஸி] சு. १
“கருமுஞ் செயவொருவன் கைதுவே வென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.” [குறள்-க १८ க] [ஏ]
“இரவா ரிரப்பார்க்கொன் நீவர் கரவாது
கைசெய்துண் மாலை யவர்.” [குறள்-க १८ டி]
“பகடு புறந்தருங் பார மோம்பி.” [புறம்-க १६] [ஏ]
“இருக்கை யெழலு மெதிர்செலவு மேஜை
விடுப்ப வொழித்தோ டின்ன—குடிப்பிறந்தார்
குன்று வொழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்று வனராற்பாற் நன்று.” [நாலடி-குடிபிறப்பு-ச]
“வேற்றுமை தெரிந்த நாற்பா ஹன்னுங் க १०
கீழ்ப்பா லொருவன் கந்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே.” [புறம்-க துக்]

இவை ஆறும் வந்தவாறு காண்க.

மறுவில் செய்தி மூவகை காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - குற்ற
மற்ற செயலைடுடைய மழுமுயம் பளியிடும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறி ஒ. [ஏ]
யினால் பொறுத்த அறிவன்பக்கமும்.

இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன்
பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது
பொருளன்றென்க. பள்ளிருப்படலத்துள் “பளியிடும் வெயிலுங் கடிக்கும் யாவும், துணி
யில் கொள்கையொடு நோன்றை யெய்திய, தணிவற் றறிந்த கணிவன் மூல்லை” என க १०
வுடு ஒதுதலின் மேலதே பொருளாகக் கொள்க.

* அறிவன் என்று கணிவனை. மூவகைக்காலமும் நெறியினு லாற்றுதலாவது, பக
லும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப்பார்த்து ஆண்டு கிக்கும் வில்லும் மின்னும்
ஷர்க்கோருங் தொழும் மீன்வீழ்வும் கோள்விலையும் மழுமுகிலையும் பிறவும் பார்த்துப்
பயன்கூறல். ஆதலான் மூவகைக்காலமும் ‘நெறியின் ஆற்றிய அறிவன்’ என்று. [க ११]

உதாரணம் :—

“ புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத்—திரிவின்றி

தோல்காப்பியம் - இளம்பூரணம்

விண்ணனில் அலகம் விளைக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி.” [வெண்பா-வாகை-உடி]

நால் இருவழக்கின் தாபத பக்கமும்-எட்டுவாகைப் பட்ட முக்கினையுடைய தாபதர் பக்கமும்.

(ஏ) அவையாவன :—நீராடல், சிலத்திடை கிடத்தல், தோலுடுத்தல், சடைபுதைனாதல், எரியோம்பல், ஓரடையாமை, காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வபுசையும் அதிதி பூசையும் செய்தல்.

உராணம் :—

“நீர்ப்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோறுடையாச்
கு சோர்ச்சை தாழ்ச் சுடரோமபி—ஹரடையார்
கானகத்த ரொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.” [வெண்பா-வாகை-சை]

“இவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தோடி மகளிர்
கு (ஏ) இழைசிலை நெகிழ்த்த மன்னற் கண்டிகும்
கழைக் கணுவூவரை யருவி யாடிக்
கான யானை தந்த விரகிற்
கடுங்தெறந் செங்கி வேட்டுப்
புறந்தாம் புரிசை புலர்த்து வோனே.” [புரம்-உ.நிச]

கு ० “கறங்குவென் ஸருவி யேற்றல் னிறம் பெயர்க்கு
தில்லை யன்ன புல்லென் சடையோ
ஸ்னிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பினிக்குஞ்
சொல்லை வேட்டுவே னுமினன் முன்னே.” [புரம்-உ.நிச]

கு (ஏ) இவற்றுள்ளும் சிலவந்தவாறு காணக.

பால் அறி மரபின் பொருள் சண்ணும்-பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொரு நார் பக்கமும்.

அஃகாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றிகூறலும் வாகையாக் என்றவாறு.

கு ० வாளால் மிதுதல் வருமாறு :—

“ஏந்துவாட்டானை யிரிய வறைகழித்துப்
பேராந்துவாண் மின்னும் பொருசமத்து—வேந்தர்
இருங்கவி யானை யினமிரிங் தோடக்
கருங்கழுவான் கொண்டான் களம். [வெண்பா-வாகை-உ.கு]

கு (ஏ) மல்வெள்ளி விருமாறு :—

“இன் கடுங் கள்ளி னுழு ராங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகான் மார்பொதுங் கின் றே யொருகால்
வருதார் தாங்கிப் பின் னெதுங் கின் றே

நல்கினு நல்கா அ னுயினும் வெல்போர்ப்
பொரவருங் தித்தன் காண்கதில் லம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை யொசிய வொற்றிக்
களம்புகு மல்லற் கடந்தது சிலையே.” [புறம்-அம்] (டி)

அனைசிலைவகையொடுவாளானும் தோளானும் பொருது வேறான்றி அத்தன் மைத்தாகிய நிலைவகையான் வேற்றலூடு.

அஃதாவது, சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் கூத்தான் வேறலும் தகர்ப்போர் பூழப்போர் என்பனவீற்றிருங் வேறலும். பிறவும் அன்ன.

விரைந்து தொழில்கீட்கு ஞால நிரந்தினிது சு ர
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.” [குறள்-கசுற]

இது சொல் வென்றி.

“வண்டுறையுங் கூநதல் வடிக்கண்ணன் பாடினான்
வெண்டுறையுங் சொதுறையும் வேற்றுமையாக— கண்டறியச்
கின்னரம் போலக கிளையமைந்த தீங்கொடையாழ் சு ர
அங்கம்பு மச்சுக்கையா மாய்யா து.” [வெண்பா-பெருந்தினை-கசு]

இது பாடல் வென்றி.

“கைகால் புருவங்கண் பாணி நடைதாக்குக்
கொய்யுதகோம் பன்னள் குறிச்கொண்டு—பெய்யுப்
படுகளிலன் டார்ப்பப் பயில்வளையின் ரூடுக் கு ர
தொடுக்குன் மன்னன் றுடி.” [வெண்பா-பெருந்தினை-கசு]

இஃநு ஆடல் வென்றி.

“குழகத் தியலஞ் கவற்று நிலையும்
அனகத் திருநதலா எாய்ந்து—கழகத்திற்
பாய வகையாற் பணிதம் பல்வென்றுர் ஜி ர
ஆய ஸிலய மறிந்து.” [வெண்பா-பெருந்தினை-கசு]

இது சூது வென்றி. பிறவும் வந்தவழிக்காணக்.

எமரகையான் தொகைநிலை பெற்றது என்மனூர் புலவர்-ஏழ்வகையான் தொகை நிலை பெற்றதென்று கூறுவர் புலவர். [ஆங்கு என்பது அசை.] சு ர

ஏநு. கூதிர் வேணி வென்றிரு பாசூறைக் கு ர
காதலி பென்றிக் கண்ணிய வகையினும்
வரேர் களவழி யன்றிக் களவழித்
தேரேர் தோற்றிய வென்றியிக் தேரேர்
வென்ற கோமான் முன்றேர்க் குரவையும்
ஒன்றிய மரசிற் பின்றேர்க் குரவையும் கு ர
பெரும்பகை தாங்கும் வேலி னுலும்
அரும்பகை தாங்கு மாற்ற லானும்,
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கழும்

தொல்காப்பியம் - இளம்பூரணம்

ஓல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையி தென் ரூடு புணர்த்துத்
தொல்லுயிர் வழங்கிய வலிப்பலி யானும்
ஓல்லா ரிடவழிற் புல்லிய பாங்கினும்

கு பகட்டி னுது மாவி னுதுங்
துக்ட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும்
கடிமீனை நீத்த பாலின் கண்ணும்
எட்டுவகைதுதலிய வைவயகத் தானுங்
கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும்
கு இட்டையில் வண்புகழ்க் கெர்டையி னும்
பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்
அருளொடு புணர்ந்த வகற்சி யானும்
காம நீத்த பாவி னுமென்

கு ஸ்ரிருபாற் பட்ட வொன்பதின் றுறைத்தே.

இது, வாகைக்குறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன்:—குதிர்ப் பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத்துறையும் வா
கைத்துறையாம். எனவே, மேற் சொல்லப்பட்ட ஏழ் வகையும் தினையென்று சொன்க.

‘குதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய வகையும்-குதிர்
ஒன் ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும்
போரின்மீது கொண்டீகாதலாற் பொருந்திக் கருதிய போர்சிலை வகையும்.

இவை இரண்டும் ஒரு வகை. [இச்சுத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச்
சொற்கள்.]

உதாரணம் :—

கு “கவலை மறுகிற் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை யொடுங்கத்—துவலைசெய்
குதிர் கலியவ முள்ளான் கொடித்தோன்
முதின் மடவாண் முயக்கு.” [வெண்பா-வாகை-கு]

பிறவும் அன்ன.

கு ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர் தோற்றிய வென்றியும்-एரோர் ஓன்
வழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும்.

அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம். [களவழி-களத்தில் சிகழும்செயல்
கள்.]

உதாரணம் :—

கு “இருப்புமுகஞ் செறித்த வேங்தெழின் மருப்பிற்
பெருங்கை யானை கொண்ணு வாக
நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த

வாண்மின் ஞக வயங்குகடிப் படைநத
 குருதிப் பல்லிய முரசுமுழக் காக
 அரசாப் பனிக்கு மணங்குறு பொழுதின்
 வெவ்விசைப் புரவி வீசுவளி யாக
 விசைப்புறு வல்வில் வீங்குநா இனதத்த ரூ
 கணைத்துளி பொழுத கண்ணகன் கிடக்கை
 ஸரச் செறுவிற் நேரே ராக
 விடியல் புக்கு நெடிய நீட்டிதீன்
 செருப்படை மினிர்தத திருத்துறு செஞ்சாற்
 பிடித்தெறி வைவேற் கணையமீமாடு வித்தி கூ
 விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்குழட்டு
 பேய்மகன் பற்றிய பின்மிறங்கு பல்போர்க்
 கான நரியொடு கழுகுகளம் படுப்பப்
 பூதங் காப்பப் பொலிகளங் தழீஇப்
 பாடுநர்க் கிருந்த மீடுடை யாள கூ(ஏ)
 தேய்வை வெண்காழ் புரையும் விசிபினி
 வேய்வை கானு விருந்திற் போர்வை
 அரிக்குரந் நடாரி யுருப்ப வொற்றிப்
 பாடி வந்திசிற் பெரும பாடான்
 நெழிலி தோடு மிமிழிசை யருவிப் கூ
 பொன் னுடை நெநுங்கோட் டுமயத் தண்ண
 ஒடை நுதல வொல் குசிலை யறியாத்
 துடியடிக் குழவிப் பிடியினை மிடைந்த
 வேழ முகவை நல்குமதி
 தாழா வீகைத் தகைவெய் யோயே.” [புறம்நாக்கு] உ(ஏ)
 இஃது ஏரோர் கனவழி.

“ ஓட வுலை யுறுத்திலின்றி யொத்ததே
 காலிரி நாடன் கழுமலன் கொண்டநாள்
 மாவுதைப்ப மாற்றூர் குடும்பைலாங் கீழ்மேலாய்
 ஆவுதை காளாம்பி போன்ற புனரூடன் கூ
 மேவாறை யட்ட களத்து.” [களவழி-நாக்]

இது போரோர் கனவழி.

“ நளிகட விருங்குட்டக்து
 வளிபுடைத்த கலம்போலக
 களிறுசென் று களனகற்றவுங் கூ(ஏ)
 களனகற்றிய வியலாங்கண்
 ஒளிநிலை வெஃகேந்து
 அரசுபட வமருழக்கி
 உரைசெல முரசுவளவி
 முடித்தலை யடிப்பாகப் கூ
 புனர்க்குருதி யுலைக்காளீஇத்

தோல்காப்பியம் - இளம்பூரணம்

தொடித்தோட் டுடுப்பித் தழுந்த வல்லியின்
 ஆடுகளம் வேட்ட வடுபேர்ச் செழிய
 ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
 கான்மறை முதல்வர் சுற்ற மாக
கு மன்ன ரேவல் செய்ய மன்னிய
 வேள்வி முற்றிய வாள்வாய் வேங்தே⁶
 கோற்றேர் மன்றதின் பகைவர் சின்னெனுடு
 மாற்று ரென்னும் பெயர்பெற்
 ரூற்று ராயினு மாண்டு வாழ்வோரே.” [புறம்-உசை]

கு ० இது களவேள்வி.

தேரோர் வென்ற கோமான் தேர்முன் குரவையும்-தேரோரைப் பொருது வென்ற
 அரசன் தேர்முன் ஆடு குரவையும்.

உதாரணம் :—

“களிற்றுக்கோட் டன்ன வாலெயி தழுத்தி
கு விழுக்கொடு விரைவிய வெண்ணினைச் சுலையினை
 குடர்த்தலை துயல்வரத் துள்ளி யுணத்தின
 ஆனப் பெருவளஞ் செய்தோன் வானத்து
 வயங்குபன் மீனினும் வாழிய பலவென
 உருகெழு பேய்மக எயரக்

கு ० குருதிர்துக எாடிய களங்கழு வோயே.” [புறம்-உசை]

ஒன்றிய மரபின் தேர்ப்பின் குரவையும்-பொருந்திய மரபின் தேர்ப்பின் ஆடு குர
 வையும்.

உதாரணம் :—

“வஞ்சமில் கோலாளை வாழ்த்தி வயவரும்
கு அஞ்சொல் விறவியரு மாபேவே—வெஞ்சமத்துக்
 குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
 பின்றேர்க் குரவை பின்றது.” [வெண்பா-வாகை-அ]

பெரும்பகை தாங்கும் வேலும்-பெரிய பகையினைத் தாங்கும் வேலினைப் புழுமிட
 மும்.

கு ० உதாரணம் :—

“இவ்வே,
 பீவி யணிந்து மாலை சூட்டுக
 சண்டிர ஞேன்காழ் திருத்திகெங்க் யணிந்து
 கழியுடை வியனக வவ்வே யவ்வே
கு கு பகைவர்க் குத்திக் கோடுத்தி சிலதந்து
 கொற்றுதைக் குற்றில் மாதோ வென்றும்
 உண்டாயிற் பதக்கொடுத்
 தில்லாயி னுடனுண்ணும்
 இல்லோ ரொக்கற் றலைவன்
கு அஸ்னைவெங் கோமான் வைந்துநி வேலே.” [புறம்-காடு]

“கிளைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலும் தன்றே சின்வேல் செழிய” [புறம்-உடு]

என்பதும் அது.

அரும்பகை தாங்கும் ஆற்றலும்-பொருத்தகரிய பக்கையைப் பொறுக்கும் ஆற்றலும்.

உதாரணம்:—

“கனம்புக லோம்புமின் நெவ்விர் போரெதிர்க்
தெம்முனு முனைனாக பொருகன் வைகல்
எண்டேர் செம்புங் திச்சன்
திங்கள் வலித்த காலன் ஞேனே” [புறம்-ஏன]

எனவும்

கு.

“என்னைமுன் னில்லன் மின் நெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் நவர்” [குறங்-எனக]

எனவும் வரும்.

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் - பொருந்தாத வாழ்க்கையினையுடைய வல்
லாண் பக்கமும்.

குரு

உதாரணம்:—

“ஏற்று காலுருஅ திளோயர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணை ருண்டுக்கை தப்பவின் கூட
ஒக்க வொற்கஞ் சொலியத் தன் னார்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
வரகுட னிரகமு பெருந்தகை
ஆரசுவரிற் ரூங்கும் வல்லா என்னே.” [புறம்-ஏனா]

ஒல்லார் நாண பொரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றெல்லாம் புணர்த்து குடு
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும்-பொருந்தாதார் னானுமாறு தலைவரைக் குறித்து
முன்பு சொன்ன வஞ்சின மரயின் ஒன்றெல்லாம் பொருந்தித் தொன்றுதொட்டு வருகின்ற
உயிரை வழங்கிய அவிப்பலியும்.

உதாரணம்:—

“சிறகத திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப கூட ம
மறங்கரு வாளம் ரென் னும்—பிறங்கழலுள்
ஆருயி ரென்னு மவிவேட்டா ராநீகிங்தால்
வீரியரெய் தற்பால வீடு” [வெண்பா-வாகை-கூட]

எனவும்,

“இழைத்த திகவாமைச் சாவாரை யாரே கூட கு
பிழைத்த தொறுக்கிற் பவர்” [குறங்-எனக]

எனவும் வரும்.

ஒல்லார் இடவையின் புல்லிய பாங்கும் - பொருந்தாதார் இடத்தின்கண் பொருந்திய பக்கமும்.

அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென் ரூ கொண்டு உவத்தல். [கைத்து-கைய கப்பட்டது. உவத்தல்-வெகுளிவிட்டிருத்தல்.]

ஏ உதாரணம் :—

“மாண்டனை பலவே போர்மிகு குருசினீ

மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும்

முத்துடை மூருப்பின் ஷுகளிறு பளிற

மிக்கெழு குந்தார் துய்த்தலைச் சென் ரூ

ஏ ० துப்புத்துவர் போகப் பெருங்களோ யுவப்ப

ஈத்தான் ரூறு விடனுடை வள்ளும்

துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்

எல்லா மெண்ணி னிகேழுங்கு தபுந

கொள்ளுன் ரூ மருண்டனை னடுபோர்க் கொற்றவ

ஏ १ நெடுமிடல் சாயக் கொடுமிட றுமியப்

பெருமலை யானையாடு புலங்கெட விறுத்துத்

தடஞ்தா ணைரை படிந்திரை கவரும்

முடங்கை கெல்லின் கழையமல் கழனிப்

பிழையா விளைடு ணைகப் படுத்து

ஏ ० வையா மாலையர் வகையுரக்க கறுத்த

பகைவர் தேங்த தாயினுஞ்

சினவா மாகுத விறும்பூதாற் பெரிதே” [பதிந்துங்கு]

என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு அறிக.

பகட்டினனும் ஆவினனும் துகள் தடு சிறப்பின் சான்றேர் பக்கமும்-பகட்டினு
ஏ २ னும் ஆவினனும் குற்றம்தீர்ந்த சிறப்பினையுடைய சான்றேர் பக்கமும்.

பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார் வணிகர். இல்
விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் அளவால் யிக்க நிர்மைய
ராதலின் வேறு ஒத்ப்பட்டது.

உதாரணம் :—

ஏ ० “உண்டா லம்மலில் வலக மின்திரர்

அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமிய குண்டலூ மிலரே முனிலிலர்

தஞ்சலூ மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகெழனி னுயிருக் கொடுக்குவர் பழியெனின்

ஏ १ உவகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்

அன்ன மாட்சி யெனை ராகித்

தமக்கென முயலா னோன்றுட்

பிறர்க்கென முயலுந ருண்மை யானே.” [புறம்-காலு]

கடிமீனா நீத்த பாலும்-கடிமீனா நீத்த பக்கமும்.

அஃதாவது, பிறர்மனை நயவாகை. மேல் ‘காம நீத்த பாலினானும்’ என்ற ஒதுக்கீன் ராகவின், இது மனையறத்தின் சின்றோரை கோக்க வரும்.

உதாரணம் :—

“பிறன்மனை கோக்காத பேராண்மை சான்றோர்க் கறவுண்ண்றே வான்ற வொழுக்கு.” [குறள்-கசூ] (க)

எட்டு வகை நுதலிய அவையகமும்-எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும்.

எட்டு வகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இல்லை மிகுதி உடைத்தென்றாறு. அவையாவன் :—குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடவடிக்கையை, அழுக்காருமை, அவாவின்மை என்பன.

அவை எட்டினும் அவை வந்தாறு :— நூற்

“குடிப்பிறப் படுத்துப் பனுவால் குடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காழுற வாய்மையாய் மடுத்து மாங்கித் தூய்மையின் காத வின்பத்துட் டங்கித் தீற நடவடிக்கை நெடுஞ்செழியர் வைகி வைகலும் கு (க) அழுக்கா றின்மை யவாது வீன்மையென இருபெரு நிதியழு மொருதா மீட்டும் தோலா நாலின் மேலோர் பேரவை உடனம் ரிருக்கை யொருங்கட் பெறுமெனின் பெறசதில் லம்ம யாமே வரன்யுறைத் தூற தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பௌதிங்கு நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பலிம் மலர்தலை புகக்குத்துக் கொட்டும் பிறப்பே.” [ஆசிரியமாலை]

கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும்-கட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நூற் (க) நிலையிலும்.

அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத்தார்க்கும் சொல்லப் பட்ட அறக்கின்கண் விற்றல். அவையாவன :—அடக்கமுடையை, ஒழுக்கமுடையை, நடவடிக்கையை, வெங்காமை, புறங்கருமை, தீவினை யச்சம், அழுக்காருமை, பொறையுடையை என்பன. மிகுதியாகவின், வாகை யாயின.

நூற்

அடக்கமுடையையாவது, பொறிகள் ஜம்புவன்கள்மேல் செல்லாமை யடக்குதல்.

உதாரணம் :—

“ஒருமையு ளாமைபோ லெந்தடக்க லாற்றின் ஏழுமையு மேமாப் புடைத்து.” [குறள்-கடை]

ஒழுக்கமுடையையாவது, தங்குவத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்க முடையராதல்,

உதாரணம் :—

“ஓழுக்கம் விழுப்பான தரலா வெழுக்கம்
உயிரினு மொம்பப் படும்.”

நடவடிகைமையாவது, பகவர்மாட்டும் நட்டார்மாட்டும் ஒக்க நிற்கும் சிலைம்.

(ஞ) உதாரணம் :—

“சமன்செய்து சிர்துக்குங் கோல்போ வழைங்தொருபால்
கோடாமை சான்றேர்க் கணி.” [குறள்-க சு]

வெஃகாமையாவது, பிற்பொருளை விரும்பாமை.

உதாரணம் :—

க ० “படுபயன் வெஃகிப் பழிப்பன செய்யார்
நடவின்மை நானு பவர்.” [குறள்-க ஏ]

புறங்கூருமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை.

உதாரணம் :—

“அறங்கூரு னல்ல செயினு மொருவன்
க १८ புறங்கூரு னென்ற வினிது.” [குறள்-க சு]

தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலே அஞ்சுதல்.

உதாரணம் :—

“தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சவர்
தீவினை யென்னுஞ் செகுக்கு” [குறள்-உ ० க]

க ० அழுக்காருமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொருமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை.

உதாரணம் :—

“ஓழுக்காருக் கொள்க வொருவன் றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத, வியல்பு.” [குறள்-க சு]

க (ஞ) பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்தவழி வெளுங்காமை.

உதாரணம் :—

“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியால் வென்ற விடல்.” [குறள்-க டி]

பிறவும் இங்கிரனவெல்லாம் கொள்க.

க ० இடையில் வண்புத்தகொடையும்-இடைதலில்லாத வளவிய புகழினாத் தரும் கொடையும்.

அஃதாவது, கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பானுபாடு மிகுதிப்படுத் தின் வாக்கயாயிற்று.

உதாரணம் :—

க (ஞ) “மன்னு வுகக்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் சிரீஇத் தாமாய்க் கனமே

துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர்
 இன்மையினிரப்போர்க் கீயா மரபின்
 தொன்னமை மாக்களிற் கூடப்பறி யலரே
 தாடாழ் படுமணி யிரட்டேம் பூதல்
 ஆழாய்ல் யானை பாடுங்க் கருகாக் ⑤
 கேடி னால்லிசை வயமான் ரேஷ் ரலைப்
 பாடி நின்றனை ஞக்க கொன்னே
 பாடுபெற பரிசிலன் ஓடினன் பெயர்தவென்
 நாடிழுங் ததனினு னனியின் ஞேதன
 வாடங் தனனே தலையெனக் கீயத் கு ०
 தன்னிற் சிறங் து பிறிதொன் நின்மையின்
 ஆடுமலி ஏவகையின் ஏருவால்
 ஒடாப் புட்டகையின் கூழுமையோற் கண்டே” [புறம்-கசுடு]
 பிழைத்தோர்த் தாங்கும் காவலும், ம்மாட்டுப் பிழைத்தோரைப் பொறுக்கும் ஏழைம்.

உதாரணம் :—

க ५

“ தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
 றம்மை யிகழ்ந்த விஜைப்பயத்தால்—உம்மை
 எரிவாய் நியத்து வீழ்வர்கொ லென்று
 பரித தூஞ் சான் ரேர் கடன்” [நாவடி-துறவு-அ]

எனவும்,

க ०

“ அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்த றலை” [குறள்-கடுகு]

எனவும் வரும்.

பொருளொடு புணர்ந்த பக்கமும்-மெஶப் பொருள் உணர்ந்த பக்கமும்.

உதாரணம் :—

க ६

“ ஜூணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே
 மெய்யனர் வில்லா தவர்க்கு” [குறள்-நடுகு]

எனவும்,

“ சார்புணர்ந்து சார்பு செடவொழுகின் மற்றழித்துச்
 சார்தா சார்தரு நோப்” [குறள்-நடுகு] க ०

எனவும் வரும்.

* இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கமும் என்றது, அறம் பொருள் இன்பம் ஆன்றினும் அறனும் இன்பமு அன்றி ஒழிந்த பொருளொடு பொருக்கிய பக்கமு மென்றுமாம். பொருளாவது, நாடும் அறனும் பொருளும் ஆஸ்திரம் நட்பும் பக்கமும்.

க ८

“ படைகுடி கூழுமச்ச ந்பர ஞறும்

உடையா னரசரு னேறு” [குறள்-நடுகு]

என்பதனாலும் கொள்க. அவையிற்றின் மிகுதி கூறலும் வாகையாம்.

நாடாவது,

“தள்ளா’ விளையுனுங் சக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு.” [குறள்-எங்க]

அருளுவது,

(ஏ) “கொளந்திரதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் விலைக்கெளிதா நீர் தரண்.” [குறள்-எங்கு]

பொருளாவது,

“உறுபொருள் மூல்கு பொருளுங்தன் னென்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.” [குறள்-எந்துக]

ந ० அமைச்சாவது,

“வன்கண் குடிகாத்தல் கற்றறித வாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு.” [குறள்-எங்கு]

கட்பாவது,

“அழிவில் னாவலீக்கி யாறுய்த் தழிவின்கண் காடு அல்ல ஹழப்பதா நட்பு.” [குறள்-எங்கு]

படையாவது,

“அழிவின் நறைபோகா தாகி வழிவந்த வன்க ணாதுவே படை.” [குறள்-எங்கு]

பக்கம் என்றதனால் ஒற்று, தாது, வினைசெய்வதைக், குடிமை, மானம் என வரு ட ० வனவெல்லாம் கொள்க. அவற்றுட் சில வருமாறு :—

“கடாஅ வருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று.” [குறள்-நிடுக்கு]

“கற்றுக்கண் ணாஞ்சான் செல்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தாது.” [குறள்-எங்கு]

ஒ (ஏ) பிறவும் அன்னா, இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கம் என்றதனாற் புகல்வர்ப் பேறுங் கொள்க.

2நாணம் :—

“படைப்புப் பல படைத்துப் பல்லாரோ னென்னும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்

ஒ ० குறகுறு ணட்டு சிறுகை நீட்டி

இட்டுங் தொட்டுங் கவ்வியுங் துழந்தும்

நெய்யுடை யட்சின் மெய்ப்பட விதிர்த்து

மயக்குறுமக்களை யில்லோர்க்குப்

‘யக்குறை யில்லைதாம் வாழு நாளே.’” [புறம்-காசு]

ஒ (ஏ) அருளொடு முணர்ந்த அகற்சியும்-அருளொடு பொருந்தின துறவும்.

‘அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழுயாமை, கள்ளுண்ணுமை, துறவு என்பனவற்றைப் பொருந்துகலாம். அவற்றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் ‘அகற்சி’ என்றார்.

அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடாப்படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை.

“அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள்.” [குறள்-உசக]

கொல்லாமையாவது, பொதான்னறயும் கொல்லாமை. (ஏ)

“அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை மெல்லாங் தரும்.” [குறள்-உசக]

பொய்யாமையாவது, தினம் பயக்கும் சொந்தளைக் கூருமை.

“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் தினம் யிலாத சொல்ல.” [குறள்-உசக]

கன்ளாமையாவது, பிறர்க்குரிய போருளைக் களவினுற் கொள்ளாராதல்.

“களவென்னுங் காரநி வாண்மை யளவென்னும் ஆற்றல் புரிந்தார்க் கணில்.” [குறள்-உசக]

புணர்ச்சி விழுயாமையாவது, பிரமசியம் காத்தல்.

“மாக்கேழ் மடநல்லா யென்றர்த்துஞ் சான்றவர் கு (ஏ) நோக்கார்கொ ஞெய்தோர் புக்கில்லை—யாக்கைக்கேர் சுச்சிற கண்ணதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.” [ஊலடி-தாய்தன்மைக]

கன்றுண்ணுமையாவது கன்உண்டலைத்தவிர்தல்.

“களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் கு (ஏ) தொளித்ததூல மாக்கே மிகும்.” [குறள்-உசக]

துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்.

“யாதனின் யாதனி ணீங்கியா ஞேதல் அதனி ன தனி னிலன்.” [குறள்-உசக]

காமம் நீத்த பாலும்-ஆசையை நீத்த பக்கரும். (ஏ)

உதாரணம் :—

“காமம் வெகுளி மயக்க மிவெலுன் தன் நாமன் கெடக்கெடு நோய்.” [குறள்-உசக]

என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து-என்று இரண்டு கறபட்ட ஒன்பது தூண்றத்து. (கல) மூ

எக். காஞ்சி தானே பெருந்தினைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும் சில்லா வலகம் புல்லிய நெறித்தே.

இது, காஞ்சித்தினையாமாறு உணர்த்துதல் நுதல்ற்று.

இ-ள்:—காஞ்சி பெருந்தினை புறன்-காஞ்சி என்னும் தினை பெருந்தினை என்னும் (ஏ) அத்தினைக்குப் பிரலூப்; டாங்கு அரூஞ்சிட்டின் பல் செறியானும் சில்லா உல

கம் புல்லிய நெறித்து-அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பலநெறியானும் கில்லாத உலக தலைப் பொருஞ்சிய நெறியை முடித்து.

பாங்கருமையாவது, ஒருவற்கு ஒருதுணையாகாமை. சிலையானம் மூவகைப்படும்,

இளமை சிலையாமை செல்வம் சிலையாமை யாக்கக்கிலையாமை என. இவற்றுள்,

(க) இளமைசிலையாமை யாவது,

“ பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்

கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை—நனிபெரிதும்

வேற்கண்ண என்றிலை வெஃகன்மின் மற்றில்லை

கோற்கண்ண ஓருங் குனிந்து.” [நாலடி-இளமை-எ]

கு ० செல்வம் சிலையாமையாவது,

“ அதுகவை யுண்டி யமர்ந்தில்லா ஞட்ட

மறுசிகை நீக்கி யுண்டாரும்-வறிஞராய்ச்

சென்றிரப்ப போரிடத்திற் கூழேனிற் செல்வமொன்

துண்டாக வைக்கற்பாற் றன்று. [நாலடி-செல்வம்-க]

க (க) யாக்கக் கிலையாமையாவது முன்னர்க் காட்டுதும்.

அதற்கு இது புறனையாறு என்னையெனின், “ ஏறிய மடற்றிறம் ” [அதத்தினை-ஞாச] முதலாகிய நோங்கிதறக் காமப் பகுதி அதத்தினை ஐந்தற்கும் புறனையாறு போல இது புறத்தினை ஜூநதற்கும் புறனைக்கலானும், இதுபோல அதுவும் சிலையாமைநோங்கிறம் பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனையிற்று (க.க)

கு ० என. மாற்றுங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்

கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

பண்புற வருஷம் வகுதி நோக்கிப்

புணக்கிழித்து முடிய மறத்தி னுனும்

வமச் சுற்றா மின்றிப் புண்ணேற்

கு १३ பேன யோம்பிய பேனய்ப் பக்கமும்

இன்னெனன் றிரங்கிய மன்னை யானும்

இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத்

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்

மின்னகை மனைவி பேனப் புண்ணேறன்

கு ० துன்னுதல் கடிந்த தொடாஆக் காஞ்சியும்

நீத்த கணவற் றீர்த்த வேவிற்

பெயர்த்த மனைவி வஞ்சி யானும்

கிகர்த்துமேல் வந்த வேந்தனைடு முதுகுடி

மகட்பா டஞ்சிய மகட்பா லானும்

கு (க) முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டான்

தலையொடு முடிந்த சிலையொடு தொகைஇ

ஈரைந் தாகு மென்ப பேரிசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசன் மயக்கக் தானும்
தாமே பெய்திய தாங்கரும் பையுளும்
கணவனைடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய முதா எந்தமும் டு
நனிமிகு சுரத்தினைக் கணவனை யிழுந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும்
கழிந்தோர் தேளத்துக் கழிப்பட ருதீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்
காதலி யிழுந்த தபுதார சிலையும் கூ.
காதல னிழுந்த நாரத நிலையும்
நல்லோள் கணவனைடு நனியழல் புகிளிச்
சொல்லினை யிட்ட மாலை நிலையும்
அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த
தாப்தப வளைஞ் தலைப்பெய னிலையும் கூ
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழுத்தொடு
நிறையருஞ் சிறப்பிற் துறையிரண் டைட்டதே.

இது, காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ன் :—‘மாற்றருஞ் கூற்றம் சாற்றிய பெருமை’ முதலாகத் ‘தலையொடு முடிந்த நிலையொடு’ கூடப்பத்தாகும் என்பர் சிலர். ‘பூசல் மயக்கம்’ முதலாகக் ‘காடுவாழுத்து’ உட்பட வருவனவற்றெலும் இருவகைப்பட்ட துறையை யுடைத்து.

[எனவே, முந்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.]

மாற்று அருஞ் கூற்றம் சாற்றிய பெருமையும்-மாற்றுத்தஞ் சூரிய கூற்றம் கருமெ டு செல்சோல்லப்பட்ட பெருங்காஞ்சியும்.

உதாரணம் :—

“இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாசிலக்
துடையிலை நடவணைத் திடைப்பிறர்க் கிண்றித்
தாமே யாண்ட வேமங் காவலர் நூ. १
இடுதிரை மணல்லும் பலரே சுடுபினக்
காடுபுதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தன்றே
அதனால்,
ந்தின் கேண்மதி யத்தை வ்யா
துடம்பொடு நின்ற வயிரு மில்லை
மடங்க ஓண்மை மாய்மோ வன்றே

முன்னி கன்னி ஈன்னிருஞ் சுடலை
 வெள்ளில் போகிய வியலு எங்கண
 உப்பிலாது வலிப்புமுக்கல்
 வைக்கொண்டு பிறக்குநோக்கா
 ஏ திழ்பிறப்பிடே ஈயப்பெற்று
 விலங்கல ஞக விலங்குபலி மிசைடும்
 இன்றே வைகல் வாரா முன்னே
 செய்ந்த முன்னிய வினையே
 முங்கீர் வரைப்பக முழுதுடன் றுறங்கே.” [புறம்-ஈசு]

க ० கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்-அறிவான்மிக்கோர் அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும்.

உதாரணம் :—

“பல்சான் நீற்ற பல்சான் நீறே
 கயன்மூன் என்ன நாரைமுதிர் திரைகவுட
 க ५ பயனின் மூப்பிற் பல்சான் நீறே
 கணீச்சிக் கூர்ம்படைக் கடுங்கிற லொருவன்
 பிணிக்குங் காலை யிரங்குவிர் மாடோ
 கல்லது செய்த லாற்றீ ராயினும்
 அல்லது செய்த லோம்புமி னதுதான்
 க ० எல்லாரு முவைப் தன்றிடும்
 கல்லாற்றப் படிட வெறி மா ரதுவோ.” [புறம்-ககுடு]

பண்டு உற வருஷம் பகுதிப்பாக்கி புண்டிழுத்து முடிடும் மறனும்-இயல்புற வரும் பகுதியோக்கப் புண்டிழுத்து முடிடும் மறக்காஞ்சியும்.

உதாரணம் :—

உ ஏ “நலையமராம ஸுநக நடுங்கான்
 தொகையம ரோட்டிய துப்பிற்-பகைவர்முன்
 நங்கிச் சினாயுத ஞேன னுதிவேலாற்
 பொங்கிப் பரிசுத்தான் புண்.” [வெண்பா-காஞ்சி-கரு]

யச்சுற்றம் இன்றிப்புண்ணேன் பேஷ் ஓம்பிய பேஷய்ப்பக்கமும்-ஓம்பும் சுற்றம்
 க ० இன்மையாற் புண்ணேனைப் பேஷ் ஓம்பிய பேய்ப்பக்கமும்.

உதாரணம் :—

“ஆய் மடுதிரலாற் கன்பிலா ரில்போலும்
 தோயுங் கத்திருதி தோள்புடைப்புப்-பேயும்
 களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
 உளம்புகல வோம்ப லுறும்.” [வெண்பா-காஞ்சி-யிசு]

இன்னன் என்று இரங்கிய மன்னையும்-இத்தன்மையான் என உலகத்தார் இரங்கிய மன்னைக் காஞ்சியும்.

உதாரணம் :—

“சிறியகட்ட பெற்னே யெக்ஷ்ட் மன்னே
பெரியகட்ட பெற்னே
யாம்பாடத் தான்மகிழ்ச் துண்ணு மன்னே
சிறுகோற் றுனு எனிபல கலத்தன் மன்னே ஏ
பெருஞ்சோற் றுனு எனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெச்சியு மன்னே
அம்பொடு வேனுழு வழியெல்லாங் தானிற்கு மன்னே
ஏரங்த வாறுங் தன்கைபாற்
புலவுகாறு மென் றலை தெவரு மன்னே க ॥
அருந்தலை யிரும்பாண ரகன்மண்ணடத் துளை ஏஇ
இரப்போர் கையுளும் போகப்
புரப்போர் புன்கண் பார்வை சோற்
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் காலிற்
சென்றுலீழ் தன் றவன் நிருசிறத் தியங்கிய வேலே க ॥
ஆசா கெங்கை யாண்டுளன் கொல்லோ
இனிப்பா உங்ரு மில்லைப் பாடுகர்க்கொன்
நீகுக்கு மில்லை
பனித்துதைப் பக்கறை றைநக்கொண் மாமலர்
குடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் ஏ ॥
நீயாது வீடு முயிர்தவப் பலவே.” [புறம்-உங்கு]

இன்னது பிழைப்பின் இது ஆகியன் என தன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும்-
இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனுயின் இன்னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய
துண்ணற்கு அரிய சிறப்பினையுடைய வஞ்சினக்காஞ்சியும். [துணிவு பற்றி ‘ஆகியன்’
என இறங்த காலத்தாற் கூறினர்.]

க ॥

உதாரணம் :—

“நகுதக் கனரே காடுமீக் கூறுங்
இளைய விவெனன விளையக் கூறிப்
படுமணி யிரட்டும் பாவதிப் பணைத்தாள்
கெடுங் யானையுங் தேரு மாவும் ஏ
படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுகொற் சொல்லிய சினங்கெகழு வேந்தரை
அருஞ்சமன்ற சிதையத் தாக்கி முரசமோ
டொருங்ககப் படேன னுயிற் பொருந்திய ஏ
என்னிழல் வாழ்க் கென்னிழற் காணது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே ஞாகு
ஓங்கிய சிறப்பி னுயர்க்க கேள்வி
மாங்குடி மருதன் றலை னா ஏ

உலகொடு சிலையை பலர்புதி சிறப்பிற்
புலவர்பாடாது வரைகவென் னிலவரை
புப்போர் புண்கண் கூர
இரப்போர்க் கோ வின்மையா னுறவே.” [புறம்-ஏ.ஏ.]

(ட) இன்னைக் மனைவி பேய் புண்ணேண் துன்னுதல் குழந்த தொடாக்காஞ்சியும் இனிய நையார்ந்த மனைவி பேய் புண்ணேணைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ்

உதாரணம் :—

“ தீங்கனிப் புறவமொடு வேம்புமனைச் சௌகீடு
வாங்குமருப் பியானையொடு பல்லியங் கறங்கக்
ந ० கைபயப் பெயர்த்து மையிழு தெழுசி
ஜயவி சிதறி யாம்ப் லாதி
ஜிசைமனி செறிந்து காஞ்சி பாடி
நெடுங்கர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்க வம்மோ காதலங் தோழி
ந ५ வேந்துறு வீழுமந் தாங்கிப்
பும்பொறி கூத்சா னெடுந்தகை புண்ணே.” [புறம்-உ.ஏ.ஏ.]

நீந்த கணவன் தீர்த்த வேலின் பேர்த்த மனைவி ஆஞ்சியும்-தன்னை நீந்த கண வன் விடுத்த வேலிலுணே மனைவி தன் உயினையும் பெயர்த்த ஆஞ்சி ம்.

உதாரணம் :—

१२ ० “ கெளவைார் வேலிக் கடிதோண் கர்புகை-மை
வெல்பேல்லாட் வீழுங்கான் விறல்வெய்போன் —அல்லே லே
அம்பிற் பிறழுந் தடங்க னாவன்காதற்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று.” [வெண்பா-காஞ்சி-உ.ஏ.]

நீக்கர்த்து மேல் வந்த வேந்தனைடு முது குடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும் உ १ ஒத்து மாருபடுத் தன்மேல் வந்த வேந்தனைடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சியும்.

உதாரணம் :—

“ நுதிவேல் கொண்டு நதல்லியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தநைதையும்
ந २ கெடிய வல்லது பணிந்துமொழி யல்லே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
ராரிமதர் மனிஷக் னம்மா வரிவை
மரம்படு சிறுதிப் போல
அணங்கா யின்டான் பிறந்த மூர்க்கே.” [புறம்-ங.ஏ.கு.]

ந ३ கொண்டோன் தலையொடு மூலையும் முகலும் சேர்த்தி முடிந்த சிலையொடு தொலை சிரி ஸர் ஜந்து ஆகும் என்ப-தன்னைக் கொண்டான் தலையொடு தனது மூலை சீலையும் முகத்தையும் சேர்த்தி இறந்த சிலையும் கடிப் பத்தாகும் என்பர் சிலர்.

உதாரணம் :—

“கொலையானுக் கூற்றே கொடிதே கொழுகன்
தலையான டையலாள் கண்டே—மூலையான்
முயக்கினுள் வாண்முகமுஞ் சேர்ந்தினு எாங்கே
உய்க்கினு ளேங்கிந்த ரூயிர்? ” [வெண்பா-காஞ்சிங்] १३

பேர் இசை மாய்ந்த மகனை சுற்றிய சுற்றநம் மாய்ந்த பூசல் மயக்கமும் பெரிய இசையையுடையனும் மாய்ந்த வளைக் சுற்றிய சுற்றந்தார் அவன் மாட் தழைக்கு அழுக மயக்கமும். [மகன்-ஆண்மங்கள்.]

உதாரணம் :—

“ மீனுண் கொக்கின் ரூவி யன்ன ஏ
வான்ரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
களிறைந்து பட்டன வென்னு மூவகை
என்ற ஞான்றினும் பெரிடே கண்ணீர்
நோன் கலை யலமரும் வொதியத்து
வான்பெய ரூக்கிய சிதரினும் பலவே.” [புறம்-உள்] १५ ५८

தாம் எப்திய தாங்கு அரும் பையுஞம்-சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத்தாங்கு அரிய துண்பங்கிலோக் கூறுங் கூற்றும்.

உதாரணம் :—

“ குழவி யிரப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் தென்ற வாளிந் றப்பார் ஏ ०
வெநாடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஜியு
கேளவ் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை பின்றி வயிற்றுத்தீத தணியச்
தாமிரச துண்ணு மனவை
ஏன்ம ரோவிவ வுலகத் தாடீன்.” [புறம்-ஏசு] १६ ५५

கணவனுடு முடிநத் படர்ச்சி ஞோக்கிச் செல்வோர் செப்பிய மூதானமதமும்-கணவனுடு இந்த செலவை ஞோக்கிச் செல்வோர் செப்பிய மூதானங்கமும்.

உதாரணம் :—

“ ஒருமியி ராக அனார்க வடன்கலந்தார்க
கீருமியி பெண்ப ரிடைதெரியார்—போரில் १७ ०
விட்னேநதும் வெப்பலாற்கும் வென்வளையி ஞட்கும்
உட்டன புலநத துயர்? ” [வெண்பா-சிறப்பிந்தொதுவியல்-கு]

நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து தணிமகன் புலம்பிய முதுபாலையும்-மிகு நிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தணிபளாய்த தலை கெள் வருந்திய முதுபாலையும்.

உதாரணம் :—

“ ஜூபோ வெனின்யான் புவியஞ் சுவலே
எடுத்தனன் கொளின கண் மார்பெடுக் கஷ்வேன்
என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை

ாகஅ

தோல்காப்பியம் - இளம்பூரணம்

இன்னு செய்த வறனில் கூற்றே
நிறைவளை முன்கை பற்றி
வரைசிழும் சேர்க் கடத்திசிற் சிறிதே.” [புறம்-உட்டு]

கழிந்தோர் தேத்துக் கழிப்பார் உந்தி ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை மும்-ட செத்தோர்மாட்டுச் சாலாதார் வருத்தமுற்றுப் புலம்பிய கையறு நிலையும்.

உதாரணம் :—

“ செற்றன் ரூயினுஞ் செயிர்த்தன் ரூயினும்
உற்றன் ரூயினு முய்வின்று மாதோ
பாடுந் பேர்லக் கைதொழு தேத்தி

ந ० இடுந்தன் ரூகல் வேண்டும் பொலாந்தார்
மண்டமர்க் கடக்குஞ் தானைத்
திண்டேர் வளவுந் கொண்ட கூற்றே.” [புறம்-உட்டு]

ஊதலி இழங்க தபுதாராஷிலையும்-காதலியை இழங்க கணவனது தபுதாராஷிலையும்.

உதாரணம் :—

ந ० “ யாங்குப் பெரிதாயினு நோயன வெளைத்தே
உரிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையின்
கன்னி போகிய கனரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
தொள்ளாழ் பள்ளிப் பாயல் சேர்த்தி

ஒ ० ஞாங்கர் மாய்ச்சுனன் மடங்கைத்
இன்னும் வாழ்வ வெண்ணிதன் பண்பே.” [புறம்-உட்டு]

காதலன் இழங்க தொபத் நிலையும்-காதலை இழங்கவள் நிற்கும் தாபதாஷிலையும்.

உதாரணம் :—

“ அளிய தாமே சிறுவள் ஓாம்பல்
ஒ ० இளைய மாக்த் தழையா யினவே
இனியே,
பெருவளக் கொழுஙன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னு வைக ஹண்ணும்
அல்லிப் படேஉம் புல்லா யினவே.” [புறம்-உட்டு]

ஏ ० நல்லோள் கணவளைடு நன்றி அழல் புகினி இடையிட்ட மாலை சொல் நிலையும்-
கணவளைடு கிழத்தி பெரிய அழற் புகுவழி இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூறு
மும்.

உதாரணம் :—

“ பல்சான் நீரே பல்சான் நீரே
ஏ ० செல்கெனச் சொல்லா தொழுகென விலக்கும்
பொல்லாச் சூழ்சிப் பல்சான் நீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழுங் திட்ட
நாழ்போ எல்லிர் நறுநெய் தீண்டா
தட்டிடை மிடைந்த கையிழி பிண்டம்

வெள்ளொட்டசாங்கொடு புளிப்பெய் தட்ட
 வேளை வெங்கை வல்லி யாகப்
 பரந்தெய் பன்னிப் பாயின் று வதியும்
 உயறந் பெண்டிழே மல்லே மாதோ
 பெருஞ்சாட்டுப் பண்ணிய கருஞ்கோட் ஹம் [ஏ]
 நுமக்கரி தாகுக் தில்ல வெமக்கெகம்
 பெருஞ்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
 வள்ளித மூலிழந்த தாமரை
 நன்னிரும் பொய்க்கைப் பீடுமோ ஏ ந்தே.” [புறம்-உசை]

அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த சாய் தபவருஞும் தலைப்பெயல் சிலை ஈ. யும்-அரும்பெருஞ் சிறப்பினையெடைய மகந்பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப் பெயல் சிலைடும். [தலைப்பெயல்-சீர்தல்.]

உதாரணம் :—

“இடய்பு ஞாவத் தியல்போ கொடிதே
 தடம்பெருஞ்சுக்ட் பாலக ஜென்னுங்—கடன்கழித்து ஈ. ஏ
 முன்னொயிற்றுப் பிபதையான் புக்காண் மூரணவியா
 வள்ளெளியிற்றுக் கூற்றத்தின் வாய்.”

[வெண்பா-சிறப்பிழ் பொதுவியல்-டு]

மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப்பார செலவு செல்லா காடுவாழ்த்தொடும்-இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங் ஒ. காடுவாழ்த்துதலும்.

உதாரணம் :—

“களரி பரந்து கள்ளி பொங்கிப்
 பகலுக் கூவங் கூகையாடு பிழுவூர்
 வீம விளக்கற் பேனப் மகளிரோ ஈ. ஏ.
 டஞ்சுவங் தன்றி மஞ்சபடு முதுகாடு
 நெஞ்சமர் காதல் ரமுத கண்ணர்
 என்புடு சுடலை வெண்ண் நலிப்ப
 எல்லார் புறலுங் தான்கண் உலகத்து
 மன்பதைக் கெல்லாந் தானுயத் ஈ. ஏ.
 தன்புறங் காண்போர்க் காண்பறி யாடே.” [புறம்-ங்குசு]

நிறை அருஞ் சிறப்பின் இரண்டு துறை உடைத்து-ஆக நிறை, அருஞ்சிறப் பிழுவையெடைய இரண்டு துறைகளையுடைத்து.

[இச்குத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச்சொல்லு மாம்.]

எ.அ. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
 நாடுங் காலை நாளிரண் உடைத்தே.

(கை) ஈ. ஏ.

இது, பாடாண்டினை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று

ஈடு

தோல்காப்பியம் - இளம்பூரணம்

இன் :—பாடாண் பகுதி கைக்கிளைப் புறன்-பாடாண்தினைப் பகுதி கைக்கிளை என்னும் அகத்தினைக்குப் பறந்து ; நாடும் காலை நால் இரண்டு உடைத்து-அஃது ஆராய்த் காலத்து எட்டுவகையினை உடைத்து.

அவையாவன :—கடயின்வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கவகை, செவியறி கட அறந்தல், ஆற்றப்படவகை, பரிசிற்றுவரவகை, கைக்கிளைவகை, வகைவகை என்பன. அவையாமாறு முன்னர்க் காட்டுதோம்.

அதற்கு இது புறனுயாறு என்னை யெனின், கைக்கிளையாவது ஒரு சிலத்திற்கு உரிந்தன்றி ஒருதலைக் காமாகி வருமங்கேற ; அதுபோல இதுவும் ஒருபாற்றி உரித் தன்றி ஒருவளை ஒருவன் யாதாலும் ஓர் பயன் கருதியவழி மொழிந்துசிற்ப் தாகலா கட மூம், கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர்பற்றிக் கூறுதலானும், கைக் கிளைபோலச் செந்திறத்தாற் கூறு சுலானும் அதற்கு இதுபுறனுமிற்று. கோந்திறமா வது கழுப்பேரிரக்கம், செந்திறமாவது அஃது அல்லாதன

(20)

ஏக. அமரர்கண் முடியு மறுவகை யானும்

புரைதீர் காமம் புல்லிய வகையினும்

ஏடு ஒன்றன் பகுதி யொன்று மென்ப.

இது, பாடாண் பாட்டிற்கு உரியதோர் பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று.

இன் :—அமரர்கண் முடியும் அறுவகையானும்-அமரர்கண் முடியும் கொடிசிலை சந்தமி வள்ளி புலவராற்றப்படை புச்சிதல் பரவல் என்பவனவற்றினும்.

புரைதீர் காமம் புல்லிய வகையினும்-குந்தங் ர்ஸ்ந்த காமத்தைப் பொருந்திய ஏடு வகையினும்.

அஃதாவது, ஜங்கினை தழுவிய அகம்.

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப-அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் தினை யாத்த்குப் பொருந்தும் என்பர் புலவர்.

அஃதாவது, கொடிசிலை முதலிய ஆறும் கடாட்புகழுச்சியன்றிப் பாட்டுடைத்தலை ஒடை வகைச் சார்த்திவருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத்தலைவளைச் சார்த்தி வருகல், என்ற இல்லிருவகையானும் ஒருவளைப் புச்சிலாற் பாடாண்பாட்டு ஆயிற்று.

இன்னும் ‘புரைதீர் காமம் புலவர்ய வகையினும் ஒன்றன் பகுதி’ என்றவதனான், ஜூவகப்பொருளினும் ஜாடற்பொருண்மை பாடாண்பகுதிக்கு ஒன்றும் என்ற ஏடு வாரும். இன்னும் இதனானே இயற்பெயர் சார்த்தி வாராது நாடும் ஜாரும் இது வென விளங்கவரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப் பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்று கொன்க.

அடி. வழக்கியன் மருங்கின் வகைபட சிலைஇடு

பரவலும் புகழுச்சியின் கருதிய பாங்கினும்

ஏடு முன்னேர் குறிய குறிப்பினுள் செந்துறை வண்ணப் பகுதி வரையின் ஞங்கே.

இது, சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இன் :—வழக்கியல் மருங்கின் வகைபட சிலை பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்-மேற் சொல்லப்பட்டன வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும், முன்னேர் கூறிய குறிப்பினும்-முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரை இன்று ஆங்கு-செந்துறைப்பாட்டின்கண் வரும் வண்ணப்பகுதி வரை தல் இல்லை அவ்விடத்து. (ஏ)

குறிப்பு என்பது காமமாமாறு வருகின்ற சூத்திரத்துள் “காமப் பகுதி கடவுளும் வரையார்” [புறத்தினை-உக] என ஓட்டி ஏழுந்தமையான் உணர்க.

இதனாற் சொல்லியது, தேவாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத் தழிமில் வரைந்து ஒதினாற்போலச் செந்துறைப்பாட்டிற்கு உரிய செய்யள் இவை என்று உரைத்தல் இல்லை பாடாண்பாட்டின்கண் வருங்காலத்தென்பது, எனவே எல் கீ ० லாச் செய்யுளும் ஆம் என்றவாறு.

இனி, புகழ்தல் படர்க்கைக்கண்ணும், பரவல் முன்னிலைக்கண்ணும் வருமாறு :—

“ கண்ணகண் ஞால மளநத்துடுங் காமருசிர்த்
தண்ணும் புங்குருந்தஞ் சாய்த்ததுடும்—கண்ணிய
மாய்ச் சகட முதைத்ததூடு மிம்முன்றும் கீ (ஏ)
பூவைப்பு வண்ண னாடி.” [திரிகுகூம்-கடவுள் வாழ்த்து]

இது புகழ்தல்.

“ வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய ஏருவும் வெளிப்படுத்தாய்—வெய்ய
அடுந்திற லாழி யரவைண்யா யென்னும் கீ ०
நெநிந்தகை சின்னையே யாம்.” [வெண்பா-பாடாண்-உ]

இது பரவல்.

“ வெறிகொ எறையருவி வேங்கடத்துச் சேறி
நெறிகொள் படிவத்தோய் நீயும்—பொறிகட
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்கி கீ (ஏ)
அருளீயு மாழி யவன்.” [வெண்பா-பாடாண்-சு]

இது புலவராற்றுப்படை

“ மாயவன் மாய மதுவான் மணிசிரையுள்
ஆயனு வெண்ண வெனாருளான்—காயக
சமூலமிழுக் கண்களக் கைவளையார் சோரச் கீ ०
சமூலமிழுள் வைகின்ற சோ.” [வெண்பா-பாடாண்-சு]

இது கந்தழி. வள்ளி என்பது ஸண்டு வெறியாட்டு.

“ வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே
ஸண்டியம் விம்ம வினவையார்—பூண்டயங்கச்
குலமோ டாடுஞ் சுடர்ச்சஸ்டப்யான் காதலந்து கீ (ஏ)
வேலனே டாடும் வெறி.” [வெண்பா-பாடாண்-ஞக]

இது வள்ளி. கொடிசிலை வந்தவழிக்பாண்க. இனி, அவை சார்ந்து வருமாறு முன்னார்க் காட்டுதும்.

இனிக் காம்பகுதி வருமாறு :—

“ மலைபடு சாந்த மலர்மார்ப யாலின்
பலர்படி செல்வம் படியேம்—புலர்விடியல்

வண்டினங்கூட்ட உண்ணும் வயல்குழ் திருங்கரிற்

கூட கண்டனங்காண்டற் கரிது.” [வெண்பா-பாடாண்ச-சன]

இங்கு ஈடற்பொருண்மைக்கண் வந்தது. இனி, இயற்பெயர் சார்த்தியும் வரும்.

“ வையைதன்

நீர்முற்றி மதில்பொருஷும் பகையல்லா னேராதார்
பேராமுற்றிருன் நறியாத புரிசைகுழ் புன்னுரான்”

க ० .

[கலி-மருதம்-2]

என்பது குறிப்பினாற் பாட்டுடைத்தலைமகனே கொவித்தலைமகனுக வந்தது.

“ பூந்தண்டார்ப் புலர்சாந்திற் தென்னவ னுயர்கூடல்
தேம்பாய வலிமூல்வத் தலர்வென்ற வமருண்கண்

ஏதுகோட்ட டெழில்யானை யொன்னுதார்க் கவன்வேலிற்

க (க) சேந்துநீச் சினையையா வெலாத்ததோ சின்மொழி.”

[கலி-குறிஞ்சி-2]

இது காமத்தின்கண் வந்தது.

(22)

அக. காமப் பகுதி கடவுளும் வரையார்

வனேர் பாங்கினு மென்மனூர் புலவர்.

கு ० இது, கடவுள்மாட்டு வருவதோர் பாடாண்பக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ஸ்—காமப்பகுதி கடவுளும் வரையார்-காமப்பகுதி கடவுள்மாட்டும் வரையார், வனேர்பாங்கினும் (வரையார்) என்மனூர் புலவர்-வனேர்மாட்டும் வரையார் என்பர் புலவர்.

. என்றது, கடவுள்மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந் த பக்கமும் மானிடப்பெண்டிர் கூட (க) நயந் த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு.

உதாரணம் :—

“ நல்கினு நாயிசையா னேமென் னுஞ் சேவடிமேல்
ஒங்கினு முச்சியா னேமென் னும்—மல்கிருள்

ஆட வயர்ந்தாற் கரிதா லுமையானை

கு ० ஈடத் துவதோ ராறு.” [வெண்பா-பாடாண்ச-சா]

இது தெய்வப்பெண்டிர் நயந் த பக்கம்.

“ அரிகொண்ட கண்சிவப்ப வல்லினை ன் ஞகம்
புரிசொண்ட முவல்லிவாப் புல்லி—வரிவண்டு

பண்ணலங்கூட்ட உண்ணும் பணியலர்ப் பாகுரென்

கூட (க) உண்ணலங்கூட்டுண்டா ஞார்.” [வெண்பா-பாடாண்ச-சா]

இன்து மாடப்பெண்டிர் நயந் த பக்கம்.

அ. குழவி மருங்கினுங் கிழவ தாகும்.

இது, குழவிப்பருவத்தும் காம்ப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நூலிற்று.

இ. - ஓ. - குழவி மருங்கினும் கிழவது ஆகும்-குழவிப்பருவத்தும் காம்ப்பகுதி கூறல் பெறும் (அவர் லிளோய்ட்டு மகளிராடு பொருந்தியக்கண்). (ஏ)

உதாரணம் :—

“வரிப்பஞ்சு கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண்ணி யஞ்சி யுலற—எரிக்கதிர்வேற்
செந்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலங் தீண்ட லினிது.” [வெண்பா-பாடாண்-டிய] (உச) நூ

ஏ. ஊரோடு தோற்றமு முரித்தென மொழிப
வழக்கொடு சிவனிப வகைமையான.

இதுவும் அது.

இ. - ஊரோடு தோற்றமும் உரித்து என மொழிப-ஜூரின்கண் காம்ப்பகுதி நிகழ்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழக்கொடு சிவனிய வகைமையான்-அது நூ (ஏ) நிகழுங்காலத்து வழக்கொடு பொருந்திகடக்கும் வகைமையின்கண்.

‘ஊரோடு தோற்றம்’ என்பது பேசை முதலாகப் பேரினம் பெண் ஈருக வருவது, ‘வழக்கு’ என்பது சொல்லுத்தகு சுற்ற சிலைமை, ‘வகை’ என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக் கூறும் வகைச்செய்யுள். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. ஏ (ஏ)

ஏ. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. ஏ १

இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதோர் மாடு உணர்த்துதல் நூலிற்று.

இ. - மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே-மேற்சொல்லப்பட்டனவும் இனிக்குறகின்றனவும் ஒருவந்தகுக் காரணமாக மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெயரானன்றி இயற்பெயரின்பக்கத்து வைத்தனர் கொநிப்படி. (உச)

அ. கொடு ஸிலை கந்தழி வள்ளி யென்ற ஏ (ஏ)

வாந்திங்கு சிறுப்பின் முதலன் மூன்றும்
கடவள் வாழ்த்தொடு கண்ணிய வருமீ

இது, சார்ந்து வருமாறு உணர்த்துதல் நூலிற்று.

இ. - வடு நீங்கு சிறப்பின் கொடு ஸிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும்-குற்றம் தீர்ந்த சிறப்பினாடுமையை ரொட்டிலை முதலாகச் சொல்லப்பட்ட மூடு பட்ட மூன்றும், கடவள் வாழ்த்தொடு கண்ணிய வரும்-பாட்டுடைத்தலைகளைக் கூறுத்து வருங்காலத்துக் கடவள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.

உதாரணம் :—

‘பூங்க ஜெடிமுடிப் பூவைப்பு மீனியான்
பாம்புண் பறவைக் கொடுப்பால—ஒங்குக
பல்யானை மன்னார் பணியிப் பணிமலர்த்தார்க
கொல்யானை மன்னால் கொடு.’ [வெண்பா-பாடாண்-நகூ.]

இது கொடு ஸிலை.

“அன்றெறிந் தானு மிவனு லரண்வலித்
தின்றிவன் மாரு யெதிர்வார்யார்—கன்றும்
அடையார் மணிப்பு ணடையாதார் மார்பிற்
சடாமி’ நின்றெரியச் சோ.” [வென்பா-கழிவனு-எ]

கு இது கந்தழி.

வள்ளியிற் சார்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. “வந்தது கொண்டு வாராதது முடித்தல்” [தொல்மரபிளாடி] என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க. முருங்காற்றுப்படையுள்,

“மாடமலி’ மறகிற் கூடற் குடவீன்

**கு ० இருஞ்சேற் நகல்வயல் விரிக்துவா யவிழ்ந்த
முட்டாட்டாமரைத் துஞ்சி”** [திருமுருகு-ஏக-எங்]

என்றவழி, ஒரு முக்ததாற் பாண்டியனையும் இதனுட்சார்த்தியவாறு காண்க.

இனிப் பறவற்குச் சார்து வருமாறு:—“கெடலரு மாழுனிவர் கிளர்ந்துடன்” என்னும் கலிப்பாட்டினுள்,

கு १० “அடுதிற லொருவசிற் பராவுத மெங்கோன்
தொடுகழுந் சொடும்புட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலங்த சிலையுடைக் கொவெரிப்
புலுறந் தடக்கைப் போர்வோ லச்சுதன்
ஒன்று முதுகட லூக முழுவதும்

கு ० ஒன்றுபுரி திக்ரி யுருட்டுவோ னென்னோ” [யாப்-விரு-அந-மேற் கோள்] என்பதனுட் பாட்டுடைத்த லைமக்னீச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன.

அசு. கொற்ற வள்ளோ யோரிடத் தான்.

இதுவும், பாடாண்டினைக்கு உரிய?தார் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நாத ஒடுப் பிற்று.

இ - ஸ:—கொற்றவள்ளோ ஓர் இடத்து ஆன-கொற்றவள்ளோயும் ஓர் இடத்துப் பாடாண்பாட்டாம்.

என்றது, துறைக்குறுதல் ஏருத்தாயின் வஞ்சியாம்; புஷ்டல் ஏருத்தாயின் பாடாண்டினையாம் என்றவாறு.

கு ० உதாரணம்:—

“வல்லா ராயினும் வல்லுங் ராயினும்

புச்சுதலுற் கேருக்கு மாடீயா னன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற

சின்னெனுன்று குறவு துடையே ஸீயே

கு १० பிறங்காடு கொள்ளுந் காலை யவர்காட்

துநக்குக்கிரிக் கழுனிசின் னினைஞருந் கவர்க

உனந்தலைப் பேரு ரெரியு க்க

மின்னுக்கிரிக் தன்னசின் னெளிறிலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதாடுங்

கடிமரங் தழித் லோம்புளின்
நெநெல் யானைக்குக் கந்தாற் ரூவேஃ' [புறம்-இன] (உ.ஏ)

அன. கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
அடுத்துர்க் தேத்திய வியன்மொழி வாழ்த்தும்
சேயிவரல் வருத்தம் வீட் வாயில் (க
காவலர்க் குரைத்த கண்டநிலை யானும்
கண்படை கண்ணிய கண்படை நிலையும்
கபிளை கண்ணிய தேவள்வி நிலையும்
வேலை நேர்க்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறீஷவும் கூ 0
ஆவயின் வளரும் புறங்கீல் வாழ்த்தும்
கைக்கிளை வகையோ உள்ப்படத் தொகைஇத்
தொக்க நான்கு மூன்வன மொழிப.

இது, பாடாண்டினைக்குத் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ஸ்:—‘கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்’ முதலாக ‘வேலை நேர்க் கை விளக்கு நிலை’ ஈருசூக் சொல்லப்பட்டனவும், ‘வாயுறை வாழ்த்து’ முதலாகக் ‘கைக்கிளை’ உள்ப்பட்ட நால்வகையும் பாடாண்டினைக்குத் துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் என்றது, கொடுப்போர் ஏத்தல் எனவும், கொடார்ப் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் ஒ 0 மூலகைப்படும்.

இதனால் பெற்றது, ஈவோரைப் புகழ்தலும், ஈயாதோரைப் பழித்தலும், ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு.

கோடுப்போர் ஏத்தல் வருநாறு:—

“தடவுகிலைப் பலாலி னாஞ்சித் பொருஙன் ஒ (ஈ
மடவன் மன்ற செங்காப் புலவீர்
விளாக்கை விறலியர் படப்பைக் கொட்ட
அடக்கின் கண்ணுறை யாக யாஞ்சில
அரிசி வேண்டினே மாகத் தான்பிற
வரிசை யறிதலிற் றன்னுங் தூக்கி டை 0
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு ஸ்கீ யோனே யன்னதோர்
தேற்று வீகையு மூதுகொல்
போற்று ரம்ம பெரியோர்தங் கடனே.” [புறம்-கா 0]
“பாரி பாரி யென்றுபல வேத்தி டை (ஈ.
ஒருவற் புகழ்வர் செங்காப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டிவ் வலகுபூரப் பதுவே.” [புறம்-க 0]

கோரார்ப் பழ்த்தல் வருமாறு :—

“ ஒல்லுவ தொல்லு மென் றலும் யாவர்க்கும்

ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும்

மாண்வினை மருங்கிற் கேண்மைப் பாலே

(५) ஒல்லா தொல்லு மென் றலு மொல்லுவ

தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே

இரப்போர் வாட்ட என்றியும் புரப்போர்

புத்துக்குறை படிலும் வாயி லத்தை

அனைத்தாக்கிபவினி யிதீவோ யெனைத்தும்

(६) செய்துகா ஞாது கண்டன மதனை

நோயில் ராகங்கி புதல்வர் யானும்

வெயிலென முனியேன் பனியென மடியேன்

கல்குமின் நன்னவென் னல்கூர் வளிமறை

நாணை தில்லாக் கற்பின் வாஹுதல்

(७) மெல்லியற் குறுமக ஞானிச்

செல்ல லத்தை சிறங்கின் ஞானே.” [புறம்-கக்கை]

கோடுப்போர் ஏத்திக் கோரார்ப் பழ்த்தல் வருமாறு :—

“ களங்கனி யன்ன ஏருங்கோட்டுச் சீரியாழுப்

பாட்டின் பனுவற் பாணை குய்த்தெனக

(८) களிறில் வாகிய புல்லரை ரெடுவெளிற்

கான மஞ்ஞலு கண்ணெடு சேப்ப

ஸ்ரூக யரிய விழையணி மச்சிரொடு

சாயின் நெண்ப வாஆய் கோயில்

சுகவக்கனி தாகிய குய்யடை யடிசில்

(९) பிறர்க்கி வின்றித் தம்லயி ரகுத்தி

உரைசா லோங்குடுக மூர்க்கிய

முரசுகெழு செல்லா நகர்போ ஸாதே.” [புறம்-கங்கை]

இதனுள் ஏத்தப்பட்டவன் ஆய்; பழிக்கப்பட்டவர் செல்வர்.

அடுத்து ஊர்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்-வென்றியும் குணதும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும்.

அஃத, இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் பீம்.

உதாரணம் :—

“ ஊர்க்குறு மாக்கள் வெள்கோடு கழாஅவின்

நீர்த்துறை படியும் பெருங்களிற் போல

இனியை பெரும வெமக்கே மற்றதன்

துன்னருங் கடாஆய் போல

இன்னுய் பெருமசின் ஜென்ன தோர்க்கே.” [புறம்-கக்கை]

இஃது இயல்மொழி :

“ஆன்முலையறுத்தவறனி லோர்க்கும்
மாணிமை மகளிர் கருவசினைதத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள்ளே
நிலம்புடைபெயர்வ தாயினு மொருவன் (க)
செய்தி கொன்றேர்க் குய்தி யில்லென
அறம்பா டின்றே யாயிமை கணை
காலை யங்கியு மாலை யங்கியும்
புறவுக் கருவன் னுண்புல வரக்குள்
பாற்பெய புன்கங் தேனெனு மயக்கிக் கு ०
குறமுயற் கொழுஞ்சுடு கிழித்த வொக்கலோ
இரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
ஈரப்பி ஒள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ ரூர்ந்த பாணர்க்
கலோச் செல்வ மழுவதுஞ் செய்தோன் க (க)
எங்கோன் வளவன் வாழ்க் கென் றுவின்
பீடுகெழு நோன் றூன் பாடே ணயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானே தஞ்சம் பெருமலில் வுலகத்துச்
சான்றேர் செய்த நன்றுன் டாயின் கு ०
இமயத் தீண்டி யின் குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழு பொழிந்த
நுண்பஃப் றுளியினும் வாழிய பல்லே.” [புறம்-க]

இது வாழ்த்து.

“ஆவ மாணியற் பார்ப்பன மாககஞும் கு (க)
பெண்டிரும் பினியடை யீரும் பேணித
தென்புலம் வாழ்ந்தக் கருங்கடை னிறக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும்
எம்மபு கடவிடுது நும்மரண் சேர்மினென்
றறத்தாறு நவலும் பூட்டை மறத்திற் கு ०
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசம்பு நிழற்றும்
ஏங்கோ வாழிய குடுமி தங்கோச்
வெந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடுயோன்
உண்ணீர்ப் பல்லுளி மணலிலும் பல்லே.” [புறம்-க] கு (க)

இஃது இயல்மொழி வாழ்த்து.

“பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா அன்ளமோ டண்வரக் கெழீஜி
நட்டோர்க் கல்லது கண்ணாஞ் சல்லிய
வணங்குகிலை பொருத்துன் மணங்கம் முகலீம் கு ०

மகளிர்க் கல்வது மலர்ப்பறி யலையே
விலங்கிறம் பெயருங் காலை யாழிலும்
களங்க சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை ஏழினாகுத் தெரியவ் சூடிக்

(ட) கொண்டு மினகபடத் தண்டமிழ் செறிக்குக்
குன்றுகிலை தளர்க்கு முருமிற் சிறி
ஒருமூற் றிருவ ரோட்டிப வொள்வாட்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற் றூபின்த மன்னார் மாறி

ஈ ० நீகண் டைனோயே மென்றனர் நீடும்
நுந்துகக் கொண்டிலும் வென்றே யதனுற்
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழுங்குகுல் வேலி
நனந்தலை யலகஞ் செய்தனன் றண்டெனின்

ஈ (ட) அண்டயுப் பறியா வருவி யாம்பல்
ஆயிர வெள்ள ஆழி
வாழி யாத வாழிய பலவே” [பதின்றுப்-கால]

என்பதும் அது. பிறவும் அன்ன.

சேய் வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க்கு உரைத்த கடைசிலையும்-சேய்
ஈ ० மைசகண்ணின்று வருங்கிற வருத்தம் தீர வாயில் காவலர்க்கு உரைத்த வாயில்
சிலையும்.

உதாரணம்:— *

“வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி விதைத்துத்தாம்
உள்ளியத விளைக்கு முருங்கை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கண்டயா வாயி லோயே
கடுமான் ரேஞ்சு வெனுமா னஞ்சி
தன்னாறி யலன்கொ வென்னாறி யலன்கொல்
அறிவும் புகழு முனையோர் மாய்ந்தென
வறந்தலை யுலகமு மன்றே யதனுற்
காலினேந் கல்பன சுருக்கினேந் கலப்பை
மரங்கொ ரச்சன் கைவல் சிறுஅர்
மழுவுதைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செல்லினு மத்திசைச் சோயே.” [ஏற்று-ஒக]

கண்படை கண்ணய கண்படை சிலையும்-இறைவன் கண்படை சிலையைக் குறித்த
கண்படை சிலையும்.

என்றது, அரசன் இனிது துயன் றது கூறல் என நவாரும்.

உதாரணம்:—

“ மேலா ரினையமருண் மின் ஸூர் சின ஞ்சொரியும் வேலான் விறன் முளை வென்றடக்கிக்—கோவாற் கொடிய வலகிற் குறகாலம் யெங்கோன் கடியத் துயிலேற்ற கண்.” [வெண்பா-பாடாண்-ஆ] (ட கபிலை கண்ணிய வேள்விசிலையும்-கபிலையைக் குறித்த வேள்விசிலையும்.

உதாரணம்:—

“ பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக் குருக்கட் கபிலை கொடுத்தான்—செருக்கோ டிடிமுரசத் தாரை யிக்கிரிய வெங்கோன் கூ 0 கடிமுரசங் காலைச்செய் வித்து.” [வெண்பா-பாடாண்-கச]

வேலை நோக்கிய விளக்குசிலையும்-வேல்லைக் குறித்த விளக்குசிலையும். நோக்குத லாவது, விளக்கு ஏதுவாக வேலின் வெற்றியைக் காட்டுதல்.

உதாரணம்:—

“ வளி துரங்தக் கண்ணும் வாங்திரியாப் பொங்கி கூ (ட ஒளிசிறங்தாங் கோங்கி வரலால்—அளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோவாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு. [வெண்பா-பாடாண்-கட]

வாய்நை வாழ்த்தும்-வெங்கொல்லைப் பிரித்தலின்றிப் பிற்பயக்குமென்று வேம் பும் கடுவும்போல ஓம்படைக் கிளவியிலை மெய்யுறக் கூறுதலும். கட 0

[வாயுறை வாழ்த்தின் இலக்கணம்:—]

“ வாயுறை வாழ்த்தே வயக்க வாடுன் வேம்புஞ் கடுவும் போல வெங்கொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென் கேரும்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.” [தொல்-செய்து-ககஶ]

உதாரணம்:—

“ காய்வெல் வறுத்துக் கவளங் கூளினே மாசிநை வில்லதும் பன்னட்ட காகும் நூற்றுசூரி வாயினுங் தமித்துப்புக் குணினே வாய்ப்பு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் கட 0 அறிவடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னுகி வைகலும் வரிசை யறியாக் கல்லெலன் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் கட 0 யாளை புக்க புலம்போல் தானு முண்ணு னுலகமுங் கெடுமே.” [புறம்-கஅச]

செவியறிவுறவும்-யர்ந்தோர் மாட்டு அலிட்து ஒழுகுதல் வேண்டும் எனக். செவி யறிவுறுத்துக் கூறுதலும்.

[செவியறையின் இலக்கணம்:—] கட 0

“ செவியறை தானே

பொங்குத வின்றிப் புரையோர் நாப்பன்
அவிதல் கடனெனச் செவியறுத் தற்றே” [தோல்-செய்யுக்கா]

உதாரணம் :—

“அந்தனர் சான்றே ராருந்தவத்தோர் தம்முன்னோர்
ஏ தங்கைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே—முங்கை
வழிதின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிதின்று கேட்டன் முறை.” [வெண்பா-பாடாண்சந]

ஆவியின் வருடம் புறநிலை வாழ்த்தும்-மன்னன் இடுக்ததாகி வரும் புறநிலை
வாழ்த்தும். அது,

கீ ० “வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே” [தோல்-செய்யுக்காக்கா]

என்பதனால், இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும்.

உதாரணம் :—

கீ ५ “தென்ற விடைபோழ்த்து தேனார் நறமுல்லை
முன்றின் முகைவிரியு முத்தார்த் தண்கோளூர்க்
குன்றமர்க்க கொல்லேற்றா ஸிற்காப்ப வென்று
தீரா ஸன்பிற் ரேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே.” [யா-விரு-டினு-

கீ ० மேற்கோள்]

கைக்கொள வகையொடு-ஆண்பாற்கூற்றுக் கைக்கொள்ளும் பெண்பாற்கூற்றுக் கைக்
கீலோடும்.

இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு.

உதாரணம் :—

கீ ५ “துடியுழத் தோற்செலித் துங்குகை நால்வாய்ப்
பிடியோ ஸின்னை யிரப்பல்—கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனென்று சேரி புகுதுங்காற்
சாலேகஞ் சார நட” [முத்தொள்-சநு]

எனவும்,

கீ ० “அணியாய செம்பழுக்காம் வென்னிலையோ கேட்கிப்
பணியாயோ வெம்பெருமா னென்று—கணியார்வாய்க்
கோணலங் கேட்பதாலுக் கொங்கர் பெருமானூர்
தோணலஞ் சேர்தற் பொருட்டு”

எனவும் வரும். பிறவும் அன்ன.

கீ ५ உள்பட தொகைஇதி தொக்க நான்கும் உள என மொழிப-உளப்படத் தொ
கைஇதி தொக்க நான்கும் (முன்னையவும் இத்தினைக்கு) உள என மொழிப. கீ ५

அதி. தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
குத் ரேத்திய துயிலெலை ஸிலையும்
குத்தரும் பாணரும் பொருங்கும் விற்சியும்

ஆற்றிடைக் காட்சி யுறழுத் தோன்றிப்
 பெற்ற பெருவளம் பெருஷர்க் கறிவுறீஇச்
 சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்
 சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப்
 பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும் ட
 சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்
 நடைமிகுத் தேத்திய குடைசிழுன் மரபும்
 மானுர்ச் சுட்டிய வாண்மங் கலமும்
 மன்னெனயி லழித்த மண்ணுமங் கலமும்
 பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் கு
 பெற்ற வின்னரும் பெருவள னேத்தி
 நடைவயிற் ரேண்றிய விருவகை விடையும்
 அச்சமு முவகையு மெச்ச மின்றி
 நானும் புள்ளும் பிறவற்றி வீழித்தமும்
 காலங் கண்ணிய வோம்படை யுனப்பட கு
 ஞாலத்து வருஉம் நடக்கையது குறிப்பிற்
 கால மூன்றோடு கண்ணிய வருமே.

இதுவும் அது.

இள்:—‘துயிலைடைச்லை’ முதலாகப் ‘பரிசில் விடை’ ஸருக் சொல்லப்பட்ட நெவும், நானும் புள்ளும் இமித்தமும் ஓம்படையும் உட்பட்ட உலக வழக்கின் அறியும் கு ० மூன்றாலமும் பற்றி வரும் பாடாண்டினை என்றவாறு.

நீடங்கோர்க்கு தாவில் நல் இசை கருதிய குதர் ஏத்திய துயில் எடைசிலையும்- நீடங்கோர்க்குக் கேடு இல்லாத நற்புக்கையுப் பொருந்தவேண்டிச் குதர் ஏத்திய துயில் எடைசிலையும்.

உதாரணம்:—

கு १३

“அளங்க திறையா ரகவிடத்து மன்னர்
 வளங்தரும் வேட்லாய் வணங்கக்—களங்தயங்கப்
 பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்க்கைகுத் தாமரைத்
 துயலர்க்க டெனர்க துயில்;” [வெண்பா-பாடாண்க]

குத்தகும் பாணரும் பொருந்தும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறுத் தீதான்றி கு ० பெற்ற பெருவளம் பெருர்க்கு அறியற்றி சென்ற பயன் ஏது சொன்ன பக்கமும்- குத்தாயினும் பாணாயினும் பொருநாயினும் விறல்யாயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே ஏதிர்க்கதார் உறுத்தியியால் தாம் பெற்ற பெருவளன் நுமக்குப் பெறவாகும் எனவும் சொன்ன டங்கமு.

‘பக்கமும்’ என்றதினால், ஆற்றுதலுஅருமையும் அவன் ஷரது பண்டும் குறப் கு १४ படும். அவற்றுள்,

குத்தாயினுப்படை வருமாறு:—

“நிருமழு தலையை” [மலைபடிடாம்-க] என்றும் பாட்டுட் கணக்.

பானுற்றுப்படை வருமாறு :—

“பாணன் சூதிய பசும்போற் ரூமரை
மாணிக்கு விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி செடுக்தேர் பூட்டுவிட்ட தைகளி
ஏ ३ ஜீரீர் போலச் சுரத்திடை யிருந்திர்
யாரீ ரோவென வினவ லானுக்
காரெ நெக்கந் கடும்பசி யிரவல
வென்வே லண்ணற் கானு ஆங்கே
கின்னிழும் புல்லபே மன்னே யினியே
ஏ ० இன்னே மாயினே மன்னே யென்றும்
‘உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்சனுக் கீத்த வெங்கோ
கடாஅ யாளைக் கலிமான் பேகன்
எத்துணை யாயிலு மீத்த னன்றென
ஏ ५ மறுமை நோக்கின்றே என்றே, பிறர்
வறுமையோக் கின்றவன் கைவன் மையே.” [புறம்-கசக]

போநூராற்றுப்படை வருமாறு :—

“ ஓலைபுலா நிமிர்த சாங்துபடு மார்பின்
ஒலிகிதிர்க் கழுனி வென்குடைக் கூழவோன்
ஏ ६ வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்
வள்ளிய னுதல் வையகம் புகழிலும்
உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர்
‘ யானும்,
இருநிலாக் கழிந்த பகல்செய் வைக்கற
ஏ ७ ஒருங்கன் மாக்கினை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் பூர்சி னியதேர்த் தங்கை
வாடா வஞ்சி பாடினே னக
அகமலி யுவகையே டஜுகல் வேண்டிக்
கொன் றுசினாங் தணியாப் புலவாறு மருப்பின்
ஏ ८ வெஞ்சின வேழ நல்கின னஞ்சி
யானது பெயர்த்தனை னகத் தானது
சிறிதென வுணர்ந்தமை நானிப் பிறிதுமோர்
பெருங்களிறு எல்கி யோனே யதற்கொன்
மிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறிலுங்
ஏ ९ துண்ணரும் பரிசி றருமென
என் றஞ்செஸ் வேணவன் குன்றுகெழு நாட்டே.” [புறம்-கசக]

விறலியாற்றுப்படை வருமாறு :—

“ மெல்லியல் விறலின் நல்லிசை செவியிற்
ஸேட்டபி னல்லது காண்பறி யலையே
ஏ १ காண்டல் வேண்டினை யாயின் மாண்டட்டின்
வினாவனர் கூந்தல் வரைவளி புனர்ச்
கலவ மஞ்சனுயித் காண்வர வியலி

போருளத்தொரம் - புறத்திணையியல் ஒ.கு' ராம்

மாரி யன்ன வண்மைத்

தேர்வே ஓாயைக் காணிய சென்மே” [புறம்-கங்க]

சிறந்த காளினிற் செற்றம் நீக்கி பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்-சிறந்த நாட்கண் உண்டாகிய செற்றக்கூட நீக்கி பிறந்த நாட்கண் உள்தாகிய பெருமங்கலமும்.

உதாரணம் :—

(ஏ)

அந்தண ராவோடு பொன்பெற்றூர் பாவலர்

மந்தரம் போன் மாண்ட களிறுர்ந்தார்—ஏந்தை

இலங்கிலைவேற் கிள்ளி யிரேவுதினா என்னே

சிலம்பிதன் கூடிழுத்த வாறு.” [முத்தொள்-சமி]

சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்-ஆண்டுதோறும் முடி புனையும்கழி நிகழும் கூட மிகப்புண்ணிய ரீராட்டு மங்கலமும். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.

கண்ட மிகுத்து ஏத்திய குண்ட சிழல் மரபும்-ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குண்ட சிழல் மரபு கூறுதலும்.

உதாரணம் :—

“திங்களைப் போற்றுதுங் திங்களைப் போற்றுதும் கூட கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குண்டபோன்றில்

அங்க ஜூலகளித்த வான்.” [சிலப்-மங்கல-க]

மாண்ரச் சுட்டிய வாள் மங்கலமும்-பகைவரைக் கருதிய வாள் மங்கலமும்.

உதாரணம் :—

“பிறர்வேல் போலா தாக விவ்வூர் கூட ம

மறவன் வேலோ பெருங்கை ஏடுடத்தே

இரும்புற நீறு மாடிக் கலந்திடைக்

குரம்பைக் கரைக் கிடக்கினும் கிடக்கும்

மங்கல மகளிரொடு மாலை சூடி

இன்குர விகும்பை யாழோடு ததும்பத் கூட ம

தெண்ணீர்ப் படிவினுங் தெருவிலுங் திரிந்து

மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாக்

கிருங்கடற் றூனை வேந்தர்

பெருங்களிற்ற முகத்துஞ் செலவா ஞதே” [புறம்-கங்க-க]

மன் ஏவில் அழித்த மண்ணு மங்கலமும்-சிலைபெற்ற ஏவிலை அழித்த மண்ணு கூட மங்கலமும்.

இல்து உழிகளுப் படலத்துக் கூறப்பட்ட தாயினும், மண்ணு ரீராடுதலின் இதற்கும் துறையாயிற்று. இவ்வாறு செய்தினை எனப் புகழ்ச்சிக்கண் வருவது பாடாண்டினையாம். இவ்வரை மறத்துறை ஏழந்தும் ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க.

பரிசில் கண்டுயிய கண்டக்ட்டு சிலையும்-பரிசில் கடாவுதலாகிய கண்டக்ட்டு கட்டு நிலையும்.

உதாரணம் :—

“ஆடெரி மறந்த கோடுயை புப்பின்

ஆம்பி பூப்பத் தேம்புசி யுஷவாப்

பாஅ வின்மையிற் றோலோடு திரங்கி கூட ம

இவ்வி நார்த் தொல்லா வறமுலை

சுவைத்தொ ரழூஉந்தன் மகத்துழுக னோக்கி
ஏராடு நிறைங்த வீரிதழ் மழைக்கவென்
மனையோ வெவ்வ னோக்கி நினைஇ
நிற்படர்க் தினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னின்னிலைத்
தொடுத்தங் சொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணூர் முழுவின் வயிரியர்

இன்மை தீர்க்குன் குடிப்பிறங் தோயே.” [புறம்-கச்ச]

த ० இன்னும் இதனுனே, பரிசிச் பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் கொள்க.

உதாரணம்:—

“ நல்லியா மூருளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்லளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
ஒட்டு விசும்பா பெட்டுவை பசுந்தடி தடுப்பத்
பகப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற
குடுமிக் கோமாற் கண்டு

நெடுநிர்ப் புற்கை நீத்தனம் வரத்கே” [புறம்-கச்ச]

பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்து நடைவையின் தோண்றிய இருவகை விடை
த ० யும்பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்க வளைனை ஏத்து வழுக்கின்கணன்
தோண்றிய இருவகை விடையும். அவையாவன, தான் போதல் வேண்டும் எனக்
கூறுதலும், அசன் விடுப்பப்பா தலும்.

வளன் ஏத்தியதற்குச் சேய்யும்:—

“ தென்பரதவர் மிடல்சாய
ஒடு வடவடிகர் வாணோட்டிய
தொடியமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக்
குமை கடைஇய விடுபோ வழிப்பின்
நற்றுர்க் கண்களீன் சோழன் கோயிற்
புதுப்பிறை யன்ன சுறைசெய் மாட்டத்துப்
ஒடு ० பனிக்கயத் தன்ன நீணக் கின்றேன்
அரிக்கடு மாக்கினை யிரிய வொற்றி
ஏஞ்சா மரபின் வஞ்சி பாட
ஏமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
ஒடு தாங்காது பொழிதங் தோனே யதுகண்
ஒலம்பா டூங் தவென் ஸிரும்பே ரொக்கல்
விர்ற்செறி மரபின செலி ததொடக் குங்கும்
செலி ததொடர் மரபின விர்ற்செறி குங்கும்
அவர்க்கமை மரபின மிடற்றியாக் குங்கும்
து ० மிடற்றுக்கமை மரபின வரைக்கியாக் குங்கும்
கடுக்கீடு சிராம னுடன் புணர் சிறையை
ஏல்த்தகை யரக்கன் வெளிய னான்றை
ஏல்வஞ்சேர் மதாணி கண்ட குருங்கன்
செம்முகப் பெருங்களை மினூயனிப் பொலிந்தாது
மு १५ கருது வருங்கை யினிது பெற்றிகுமே
இருங்களைத் தலைமை யெய்த
அரும்பட ரெவ்வ முழுந்தன றலையே.” [புறம்-கச்ச]

தான் பிரிதல் வேண்டுக் கூறியதற்குச் சேய்யுள் :—

“ ஊனு முனு முளையி னினிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கவந்து மெல்லிது பருகி
விருந்துறத் தாற்றி யிருந்தனே மாகச் சு
சென்மோ பெருமவெம் விழுடை நாட்டென
யாங்தன் னயிய வீனவின மாகத்
தான்பெரி, தன்புடை மையி னெம்பிரி வஞ்சித்
துணரி யதுகொளா வாகிப் பழமூழ்த்துப்
பயம்பகர்ப் பறியா மயங்கரின் குதுபாழ்ப் பூ
பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண
க்யா மன்னர் புறங்கடைத் தோன் றிச்
சிதாஉர் வன்பிற் சிதர்ப்புறத் தடாரி
ஊனுகிர் வலங்த தென்க ஞௌற்றி
விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியின் சு
இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு
தெருமர ஒயக்குமுங் தீர்க்குவோ மதனால்
இருகிலங் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிடைக் கோடிய பின்றைச்
சேயை யாயினு மிவண யாயினும் சூ
இதற்கொண் டறிவை வாழியோ கிணைவ
கிணைனி யொருவழிப் படர்கென்று னேயெநதை
ஒலிவெள் ளருவி வேங்கட நாடன்
உறவருஞ் சிறுவரு முழுமா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான மறப்பின் ஈ சு
றிருக்கோ ள்ராப் பூட்டைக்
கரும் னூரன் காதன் மகனே.” [புறம்-கங்கா]

ஆசன் விடை கோடுபெப்ப போந்தவுள் கூப்பு :—

“கின்னயங் துறைநர்க்கு நீங்கங் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் சூ
கடும்பின் கடும்பசி தீர யாழின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னேர்க் கென்ன தென்னெலுடுஞ் குழாது
வல்லாக்கு வாழ்து மென்னுது நீடும்
எல்லோர்க்குக் கொடுமதி மனைக்கு வோயே சூ-சு
பழுதாங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே.” [புறம்-கங்கா].

‘இருவகை விடையும்’ என்றதனால், பரிசில் பெற்றவழிக்குறுதலும் பெயர்க்கவழிக் குறுதலும் ஆம்.

அச்சமும் உவகையும் ஏச்சம் இன்றி னானும் புள்ளும் பிறவற்றின் சிமித்தமும் சூ
காலம் கண்ணிய ஓய்வடை-அச்சமும் உவகையும் ஒழிவு இன்றி னாளானும் புள்ளா
லும் பிற சிமித்தத்தாலும் காலத்தைக் குறித்த ஓய்வடையும்.

அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல். உவகையாவது, என்கை வரும் என்று மகிழ்தல். நாளாவது, நன்னாள் தீநாள். புள்ளாவன், ஆங்கை முதலியன். பிற சிமித்தமாவன், அலகு முதலாயின். காலங்கண்ணு தலாவது, வருங்காலங் குறித்தல்.

உதாரணம் :-

(५) “ஆடிய வழற் குட்டத்
தாரிரு ஏரையிரவின்
முடப்பையெத்து வேர்முதலாக
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனியு, ‘முவத்துத்’
(६) தலைநான் மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னெதிரேர்தாத்
தொன்னுண்மீன் றஹபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னு
தளக்கர்த்தினை விளக்கக்
(७) கனியெயி பரப்பக் காவெதிர்பு பொங்கி
ஒருமீன் வீழ்த்தன் ரூல் விசும்பி னனே
அதுகண், டியாரும் பிறரும் பல்வே நிரவலர்
பறையிசை யருவி னன்னுட்டுப் பொருங்
நேயில் னுயி னன்றுமற் நில்லென
(८) வழிந்த நெஞ்ச மடியுளம் பாப்ப
அஞ்சினம்” [புறம்-உக]

என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது.

“புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
(९) அனையை யாகன் மாறே
மன்னுயி ரெல்லா நின்னாஞ் சம்மே” [புறம்-உ]

என்பது புட்பற்றி வந்தது.

“காலனுங் காலம் பார்க்கும்” [புறம்-சக]
என்னும் புறப்பாட்டு, சிமித்தம் பற்றி வந்தது.

(१०) “நல்லவை செய்த லாற்றீ ராயினும்
அல்லவை செய்த லோம்புமின்” [புறம்-ககநு]

என்பது ஓம்படை பற்றி வந்தது.

உள்பட ஞாலத்து வரும் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றெடு எண்ணிய வருமே-இவை உள்படத் தோன் றும் வழக்கினது கருத்தினுனே காலம் மூன்றெடும் (११) பொருங்கக் கருதுமாற்றுன் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டினை.

இரண்டாவது புறத்தினையியல் முற்றிற்று.

